

BILINGUAL FORTNIGHTLY

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 02 Issue - 39 20 Friday January 2006

விற்பனைக்கல்ல



UPSLINKK

Your 'One-Stop' Solution

Mortgages

Business Loans

We can help you to Invest in Dubai, too.

www.upslinkk.net

E-mail: info@upslinkk.net

Officers at:

Lewisham

T: 020 8694 6600

Kingsbury

T: 020 8200 6700

Eastham

T: 020 8472 2222



எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி

OFF LICENCE ON LICENCE PERSONAL LICENCE (The New Req)

Health, Safety and
Food Hygiene

Brand New / Empty Shop
Shop Transfer
with Shop Plan*

தமிழில் மொழி பெயர்த்து
ஆங்கிலத்தில் பரீட்சை எழுதி
சான்றிதழ் பெற எம்மை நாடுங்கள்



Mr Ravi

02047362933 07782 223 005

Dara Mini Market

Magazines, Vegetables, Fish, Off Licence

New Southgate ல் முதலாவது தமிழ்க்கடை
Sole agents for Citizen Phone Cards
Video, CD, DVD for rent & Sale

Opening hours:

Monday - Saturday 6.30 to 23.00
Sunday 8.00 to 22.00

Tel: 020 8368 4642

34 Friern Barnet Road,
New Southgate N11 1NA

EPOS SOLUTIONS FOR TODAY'S RETAILERS IPOS Solutions

The ultimate costs effective and complete
'EPOS and News Delivery System'

Special Offer Starts
from £1999

- Barcode Scanning
- Pre-Loaded 20000 Stock
- Stock Control
- Handles all Promotions
- Paper & Magazine Control
- Home News Delivery
- Prints Shelf Edge Labels
- Invoice Control
- Reports
- Costrutter & NISA Link(OCS)



Tel: 0845 838 0856

Terms & Conditions apply

CAKE CREATIONS

Mrs. Mercy Samuel



ஒரு மூன்று
கனவகுறுப் பாதுகாக்கலாம்!

Orders for Weddings
Birthday Parties and
all other Occasions

Tel: 020 8401 1024

Mob: 07851 130 780

MortgageLink

The National Mortgage Network

100% MORTGAGE - எந்த விதமான DEPOSIT
இல்லாமல் வீடு வாங்க வேண்டுமா?

MORTGAGE ARREARS - 100 மாதமாக மாதந்தக்கட்டணம் கட்டாமல் வீடுபறிபோகும்
நிலையில் இருக்கிறீர்களா? சலுகை விநியாய சட்ட ஆலோசனைகளும் வழங்கி உதவத்
தயாராக இருக்கின்றோம்.

குறைந்த Deposit உடன Leasehold/Freehold வர்த்தகஸ்தாயனங்கள்

வாங்க வேண்டுமா? SHOPS/OFF LICENCE/ CHICKEN SHOP

Mobile: 07930 62 65 85

020 8946 5566

Nearest underground: Tooting Broadway - Northern Line

YOUR HOME AT RISK IF YOU DO NOT KEEP UP REPAYMENTS ON A MORTGAGE OR OTHER LOANS SECURED IN IT

Chennai Dosa

சென்னைத் தோசையின்
ருசியினை லண்டனில்
சுவைக்க

NEW CROYDON, WEMBLEY BRANCHES
239-241 LONDON RD
CROYDON, CRO 2RL 020 8665 9111

529, High Road,
Wembley HA0 2DH



E J Transport Ltd

Mini Bus & Van Hire With / Without Driver

Wales, Lourdes Church Trip
Europe & Euro Disney Trip
Airport Transport
For all other requirements



Contacts

020 8470 8588

07980 602 548

07817 195 237

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர்

Pan European Contractors Ltd.

Planning - Drawing - Construction - Project Management



Architects, Engineers & Interior Designers

Our Professional Service is Second to none

Electrical Wiring

Plumbing & Heating

* Conventional Boilers

* Combination Boilers

* Mega Flots

Kitchen Design & Fitting

* Custom built units

* Granite work tops

Bathroom Design & Fitting

* Vanity Units

* Jakoosy

* Power Showers

Tiling Marble & Granite Flooring

Plastering & Decoration



Single & Double Extension, Loft Conversion

Complete Design & Build Services with planning approvals

Tel/Fax: 020 8262 3885 • Mob: 07956 586 655

19 Carrick Drive, Barking Side, Essex IG6 QLX



Hotel Western (Pvt) Ltd

Sea Side Hotel

Located at 1/4 km away from Colombo's Shopping Complex

The Majestic City Reservation for Europe, USA, Canada, UK, Swiss etc,

Daniel Banquet Hall (400 Seater Wedding Hall), Full A/C, all A/C Rooms

Bars, Restaurant

Approved by the Ceylon Tourist Board, Free Insurance Coverage for Guests

For Further information, Contact

35, Frankfurt Place, Bambalapitiya

EELAM SHOP

Tel: 0044 208 690 6545

Mob: 0044 795 646 0392

Fax: 0044 208 690 1666



Colombo -4, Sri Lanka

Tel: +94 11 2507161-3

+94 11 4518485

Fax: +94 11 4518481

Email: info@hotelwestern.com

Web: www.hotelwestern.com

MOLLISON

FOOD & WINE LTD

Off - Licence, Continental

Indian & Sri Lankan Groceries

Fruit & Veg and

International Phone Cards at discount

3 North Parade, Mollison Way

Edgware, Middlesex HA8 5QH

Tel/Fax: 020 8952 7672 / Mob: 07958 767 992





nam

a delicious journey to kerala

Authentic South Indian Cuisine

'The Real Taste of Kerala'

Fully Licenced

ஒரு தரம் எங்கள் சாப்பாட்டை - சூசித்து பருங்களைன்!





Opening Times:
Open 7 days a week
11.30am - 3pm
6.00pm - 11.00

219, Tooting High Street, London
Mob - 07971 423 958
Office - 020 8767 7655
namlondon@yahoo.co.uk
francisphilips@hotmail.com

OUR SPECIALITIES

- KERALA FISH CURRY *
- CUPPA CHILLY FRY *
- LAMB FRY MASALA *
- PUTTU-KADALA CURRY *
- PAAI APPAM *
- CANAVA CHILLY FRY *
- Special prices for party orders ***

WISHING ALL OUR CUSTOMERS AND READERS A VERY HAPPY & PROSPEROUS NEW YEAR

பொங்கல் விழா



தைப்பொங்கலை முன்னிட்டு சிவயோக கலாமன்ற ஆசிரியர், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கோயில் அறங்காவலர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர், மாணவர்களின் கூட்டு முயற்சியில் இந்நிகழ்ச்சி வெற்றி கண்டது.

உங்கள் நிகழ்வுகள் இப்பக்கத்தில் இடம்பெற படங்களுடன் எமக்கு அனுப்பி வைப்புகள்.

- ஒரு பெயர்

நவரசு மாலை



Photos: Murali

தஞ்சம் கோருவோரின் நடவடிக்கை குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நவரசுமாலை கலை நிகழ்ச்சிக் கடந்த சனிக்கிழமை ஹரோ ரெயினஸ் லேனிலுள்ள, சொரஸ்ரியன் மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பரநாட்டிய நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சாம் பிரதீபனின் தனிநடிப்பான நவீனப் படுத்தப்பட்ட நாட்டுக்குத்து, கவிஞர் இராஜமனோகரனின் தலைமையில் நடைபெற்ற பட்டி மண்டபம், வானம்பாடி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி என்பன அவையோரைக் கவர்ந்திருந்தன. குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆனவர்களா? அல்லது பெண்களா? ஏன்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டி மண்டபத்தில் ஆண்கள் தரப்பில் வேணு கோபால், செல்வரூபன், ருபராஜ் ஆகியோரும் பெண்கள் தரப்பில் சிவானந்தன், மாதவி சிவலீலன், சிவபாலன் ஆகியோரும் வாழாடினர்.



விழாவுக்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவான்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மண்டபத்தின் பெரும்பாலான இருக்கைகள் வெறுமையாக இருந்தது. தஞ்சம் கோரும் தமிழரின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு மேலாக உள்ள போதும் அவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே கலந்து கொண்டமை ஏற்பட்டாளர்களை கவலைக்கு உள்ளாக் கியிருந்தது. இதனை வெளிப்படையாக தனதுரையில் தெரிவித்தார் இவ்வமைப்பைச் சேர்ந்த திரு. செல்வரூபன்.

நிகழ்ச்சிகளை எஸ்.கே. இராஜன் தொகுத்தளித்தார்.

- PICTURE PERFECT -



FASTCASH
WE NOW SEND MONEY TO THE FOLLOWING COUNTRIES
FOR ONLY £10
INDIA, CANADA, USA
AUSTRALIA, EUROPE
+ 120 COUNTRIES
RING FOR DETAILS
020 8886 4488
YOU DON'T HAVE TO COME TO US PAY AT BARCLAYS
FOR INSTANT FASTCASH TRANSFER TO SRI LANKA
A/C NAME : C.E.C LTD
A/C NO : 70713945
SORT CODE : 20-36-47

FAST MONEY TRANSFERS TO SRI LANKA
YOUR TRANSFER IS MUCH SAFER WITH FASTCASH, THAN ANY NEWSAGENT OR A GROCERY STORE
இலங்கைக்கான பணமாற்றுச் சேவை
நம்பிக்கை நாணயமிக்க மிகத் துரிதமான சேவை
குறிப்பிட்ட அதே நாளில் பணத்தை அங்கு பெற்றுக்கொள்ளவோ அன்றி அங்குள்ள உங்களது எந்த வங்கிக் கணக்கிலும் வைப்பு செய்ய கூடியதான வசதிகள்.
Transfer fees from only £5*
FAST CASH
WORLDWIDE MONEY TRANSFERS
*FOR MORE INFORMATION CALL
020 8886 4488
FASTCASH WEBSITE FOR RATES: WWW.CECLTD.BIZ
No. 125 - 127, Bramley Road, Oakwood, London N14 4UT, E - Mail : info@cecltd.biz Fax : 020 8886 4499

Logos for: GEC, Commercial Bank, HSBC, Bank of Ceylon, Sampath Bank, People's Bank, NSB, Seylan Bank.

இரங்கல் கூட்டம்

புங்குடுவீவில் நிலைகொண்டுள்ள சிறி லங்கா கடற்படையினரால் பாலியல் வல்லுறவு க்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்ட தர்சினி இளையதம்பி, நத்தார் தினத்தன்று அரசு புலனாய்வுத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜ சிங்கம் ஆகியோரை நினைவு கூருமுகமாக நிகழ்வொன்று ஹரோ பகுதியில் நடைபெற்றது. கடந்த ஞாயிறன்று (ஜனவரி 15) Whitmore High School மண்டபத்தில் புங்குடுவீவு நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரொபர்ட் எவான்ஸ், கிங்ஸ்ரன் மாநகர பிதாதிரு. யோகன் யோகநாதன், ஹரோ மாநகர சபையின் பிரதித் தலைவர் திரு. சஞ்சய் டிகே, ஹரோ மாநகரசபை உறுப்பினர் திரு. தயா இடைக்காடர், சதக் மாநகரசபை உறுப்பினர் செல்வி எலைசா மான் ஆகியோருடன் மற்றும் பலரும் உரையாற்றினார்.

திரு. எவான்ஸ் தமதுரையில் இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சிறிலங்கா அரசும் விடுதலைப்

புலிகளும் பேச்சு வார்த்தை மூலமான தீர்வை நாட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இலங்கைத் தீவில் இரண்டு அரசுகள் இருப்பதை தான் நேரில் பார்த்தறிந்ததாகக் குறிப்பிட்ட அவர் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது விதித்துள்ள பயணத் தடை பற்றிய தனது அதிருப்தியையும் தெரிவித்தார்.

திரு. தயா இடைக்காடர் இங்கு உரையாற்று கையில் கடந்த வாரம் சிறிலங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் தெரிவித்த கருத்துக்களை வன்மையாக கண்டித்ததுடன், அமெரிக்கா இலங்கைப் படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கும் விசனம் தெரிவித்தார்.

லண்டனில் இயங்கிவரும் ஊடகமொன்று தர்சினியை தரக்குறைவாக விமர்சித்து விசமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த புங்குடுவீவு நலன்புரி சங்கத்தின் தலைவர் செயலாளர் திரு. சிவபாலன் இதுபோன்ற செயல்களை மக்கள் கண்டிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

விழா மண்டபத்தில் தர்சினியின் குடும்ப த்துக்கென நிதிசேகரிப்பும் நடைபெற்றது.

நத்தார் பண்டிகை



Photos: golden productions

மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை (WLTS) தனது 28வது வருட நத்தார் பண்டிகையை East Lane இல் அமைந்துள்ள Wembley High School இல் கொண்டாடினார்கள். இதில் இளவாலை அமுதுப் புலவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவருடைய தமிழ், கலைச் சேவையைப் பாராட்டி மேற்கு லண்டன் தமிழ்ப் பாடசாலை இவருக்கு 'கவிமாமணி' பட்டத்தை அளித்து கௌரவித்தது. அத்துடன் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடந்தன.

நடக்க இருக்கும் நிகழ்வுகள்

ஜனவரி 21 சனி: மாலை 5.30 மணிக்கு, கேணல் கிட்டுவின் 13வது ஆண்டு நினைவு விழா. நினைவுரைகளுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இடம்: Richard Challoner School, Manor Drive North, New Malden KT3 தொடர்புகளுக்கு: 020 8644 6055

ஜனவரி 22 ஞாயிறு: மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை: Tsunami Remembrance

இடம்: Trafalgar Square, London. தொடர்புகளுக்கு: வெண்புறா நிறுவனம்

ஜனவரி 24 செவ்வாய்: இம்பீரியல் கல்லூரி மாணவர்களின்- 'மெகா மாலை', தமிழ் - மேலைத்தேச இசை, நகைச்சுவை கதம்ப நிகழ்ச்சி. இடம்: Hammersmith Palais, நுழைவுச் சீட்டுக்களுக்கு: 07962859565 மாணவருக்கு: £12 மற்றோருக்கு: £15

ஜனவரி 28 சனி: மாலை 6 மணிக்கு Skyrose Welfare Fund வழங்கும் சங்கமம் 2006 இசை, நடன, நாடக நிகழ்ச்சி. இடம்: Beck Theatre, Hayes. நுழைவுச்சீட்டுக்களுக்கு: 0771 501 3630 £10 (சிறுநண்டியுடன்) 12 வயதுக்குட்பட்டோருக்கு இலவசம்.

பெப்ரவரி 9 வியாழன்: இரவு 9.30 மணியிலிருந்து Brunel Tamil Society Presents CUPID, Valentines Pre Bash இடம்: Old Street, London EC1V 9 AJ. நுழைவுச்சீட்டுக்களுக்கு: 07832 382 627

குடியரிமை பெறவிரும்புவோருக்கு

ஒரு குறிப்பு

புலம் பெயர்ந்து வந்து, பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியோர் அவர்களின் அகதிவிண்ணப்பங்களை அனுப்பிய பின் தமக்கு என்ன நடக்குமோ என்ற கேள்விக் குறியோடு வாழும் நம் இனத்தவர்களின் மனதில் எழும் அகதி விண்ணப்பம் சார்பான சில சந்தேகங்களுக்கு விடை கொடுக்கு முகமாக 'ஒரு பெயர்' வாயிலாக நாம் எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சியே இத் தொடர். இத் தொடர் சம்பந்தமான உங்கள் விமர்சனங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தி இனி வரும் எமது ஆக்கங்களை மேன்மேலும் பெருகேற்ற உதவிபுரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நாட்டிற்கு வந்து பல வருடங்களாகியும் அகதி விண்ணப்பங்கள் உள்நாட்டு அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டு, அது சம்பந்தமான மேன்முறையீடுகள் யாவும் நீதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு நிச்சயமற்ற குழந்தையின் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரிகளின் சந்தேகங்களுக்கு விடை காண்பதாக இக் கட்டுரை அமைகிறது.

ஏழுவருட வதிவுடமை

இந் நாட்டிற்கு தன் தாய் அல்லது தந்தை அல்லது அவர்கள் இருவருடனோ வந்த ஒரு குழந்தை தொடர்ச்சியாக ஏழுவருடங்களை இந்நாட்டில் கழித்திருப்பின் அல்லது அக்குழந்தை இந்நாட்டிலேயே பிறந்து தொடர்ச்சியாக ஏழுவருடங்களை இந்நாட்டில் கழித்திருப்பின் அக்குழந்தையின் பெற்றோரும் சில சந்தர்ப்பங்களில் அதன் சகோதரர்களும் கூட இந்நாட்டில் நிரந்தர வதிவுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

LETTERS TO THE EDITOR

இதுதான் கலிகாலம்

மேற்படி பத்திரிக்கையின் 36வது இதழில் வெளிவந்த 'வாங்கோ ஆசிகள்' என்ற கட்டுரையை வாசித்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன், வேதனைப்பட்டேன்.!

உண்மைக்கு முரணாக இப்படியொரு செய்தியா? உலகெங்கும் பரந்து வாழும் பல்லாயிரம் அம்பாள் அடியவர்களில் யானும் ஒருவன். நோய், துன்பம் என்று வரும் அடியவர்களை அன்போடு ஆதரித்து அவர்கள் பிணி போக்கும் மாதாஜியை இகழலாமா?

இதுதான் கலிகாலம் இன, மொழி, மத வேறுபாடு இன்றி அங்கு கூடும் அடியார்களே இதற்கு சாட்சி.

வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இவ்வாலயம் வந்து பூரண நலமடைந்த பலரை யான் அறிவேன். டேனிஸ் பெண்மணி ஒருவருக்கு தலையில் புற்று நோய். அப் பெண்மணியை சில வாரங்கள் தமது பிராத்தனை வழிபாடுகளில் ஈடுபடச்செய்து பூரண நலமடையச் செய்தார் மாதா?.

10 வருட வதிவுடமை

ஒருவர் இந்நாட்டிற்கு வந்து அகதி விண்ணப்பம் கோரி 10 வருடங்கள் தொடர்ச்சியாக இந்நாட்டில் வசித்து வந்திருந்தால், அவருக்கு உள்நாட்டுத் திணைக்களத்தினால் சட்ட விரோதமாக குடியேறியவர் (Illegal Entrant) என்று முத்திரை குத்தப்படாத பட்சத்திலோ அல்லது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் (Removal Directions) மேற்கொள்ளப்படாத பட்சத்திலோ அவர் இந்நாட்டின் நிரந்தர வதிவுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

14 வருட வதிவுடமை

சட்டபூர்வமாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ இந்நாட்டில் ஒரு விண்ணப்பதாரி 14 வருடங்கள் வசித்திருப்பாரேயானால் அவர் இந்நாட்டில் நிரந்தர வதிவுரிமைகோரி விண்ணப்பிக்க வாய்ப்புக்கள் உண்டு.

மேற்படி ஏழு, பத்து அல்லது பதினான்கு வருட வதிவுடமை அடிப்படையில் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் இந்நாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பார்கள் என்று கருதப்படும் பட்சத்திலோ அல்லது கடந்த காலங்களில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது தமது தொடர்ச்சியான வதிவுடமைையை நிரூபிக்கத் தவறும் பட்சத்திலோ அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியக் கூறுகள் உண்டு.

மேற்படி விபரங்களை தந்துதவியோர்

Markandan & Co Ltd

இதனை பல டென்மார்க் தினசரிகள் அப் பெண்மணியைப் பேட்டி கண்டு அவர் படத்துடன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இப்படி பற்பல அற்புதங்கள் நிகழ்ந்தது. இந்த நல்ல செய்திகளை கட்டுரை எழுதியவர் அறிவாரா?

புலம் பெயர்ந்து வந்த காலம் தொட்டு இன்று வரையும் கரைக வாசனை தொழில் நுட்பவியாளராக பணியாற்றும் மாதாஜியின் கணவர் ஐயா அவர்கள் வளமாக வாழ வசதி இருந்தும் அம்பாளின் கட்டளைப் பிரகாரம் காவி கட்டி துறவறம் பூண்டார்கள். இதனால் அவர்களுக்கு என்ன பயன்? தமது சொத்து, சுகங்கள் அனைத்தையும் அம்பாளுக்கு அர்பணித்து எளிமையான துறவு வாழ்வு வாழும் அவர்கள் மனம் நோக எழுதுவதால் அந்த நபர் என்ன லாபம் பெற்றார்?

'கலி தொட்டதால் மதி கெட்டதோ?'

இவ்வண்ணம்

அடியவன்

இ.யோகி (நோர்வே)

TAMIL COUNSELLING SERVICE

Confidential Counselling Services in Tamil Language for Psychological Emotional Sexual & Couples Related Issues

Contact:

Dr. Iniyen Elango

Mobilé: 07886 932 111

Telephone: 020 177 3809

Email: iniyen@googlemail.com

குயிழ் மனாநுவு ஆலோசனை சேவை

மன நல, பாலியல், மணவாழ்க்கை மற்றும் தம்பதியர் தொடர்பான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு நம்பிக்கையான மன ஆறுதல் மற்றும் ஆலோசனை சேவை - தமிழ் மொழியில்

தொடர்புகளுக்கு:

டாக்டர் இனியன் இளங்கோ

செல்லிடப் பேசி: 07886 932 111

தொலைபேசி: 0208 177 3809

மின்னஞ்சல்: iniyen@googlemail.com

ஒரு பேயர்

ஒரு பேயர் ஒரு பேயர்தான்

ஒன்று தெரிகின்றது. ஒரு பேயர் தான் எல்லா நடப்புகளையும் கவர் பண்ணுகிறது. காவிய நாயகன் கிட்டிட்டு பற்றி கட்டுரை ஒரு பேயர் இல் வந்தது. கிட்டிடுவப்பற்றி அறியாத பல் விசயங்களை அதில் கண்டோம். இப்படி தமிழீழப் போராட்டம் பற்றி அறிந்து கொள்வதற்கு வேறே நிறையப் பேப்பர்களும் முன் வரவேண்டும். தொடர்பும் ஒரு பேயர் இன் நற்பணி.

— தவபாலன்

இந்தியாவால் நன்மை?

தற்போது தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு அலையடிக்க ஆரம்பித்திருக்கிறது. வைகோ வின் பேச்சைக் கேட்கக் கேட்க ஒரே ஆசையாய் கிடக்குது. எங்கையிருந்து, இவ்வளவு தகவல் களைத் தெரிந்து வைத்திருக்கிறாரோ, தெரியவில்லை. ஈழத்தில் பிறந்த எங்களுக்கு அரைவாசி விசயம் தெரியாது. அவருடைய பேச்சை. முழுமையாக ஒரு தடவை எழுத்து வடிவத்திலே நீங்கள் பிரசுரிப்பீர்களா? இடமிருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும். ஈழத்து உணர்வாளர்கள் அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். என் எண்ணப்படி நிச்சயம், இந்தியாவால் எமக்கு நிறையவே நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடந்த வாரங்களில், நீங்கள் எழுதியபடி இந்தியா பற்றிய தவறான எண்ணங்களை, இப்பொழுதாவது மாற்றியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

— தி. இராமச்சந்திரன்

தமிழர் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது?

உங்கள் பத்திரிகையில் நிறையவே ஆங்கிலக் கலப்பு உள்ளது. தேவையில்லாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள். தனியான ஆங்கிலத்தில் வரும் பக்கங்களை நீங்கள் தேவைகருதிச் சேர்த்திருந்தாலும், அவற்றிற்குள் நாம் தமிழ் தெரிந்த இளையோர்களுக்காகவும், மழலைகளுக்காகவும், சில விடயங்களைத் தமிழில் பிரசுரிக்கலாமே? இங்கு வாரும், மழலைகள், இளையோருக்கு தமிழே தெரியாது என்பது போல் இருக்கிறது உங்கள் செயல்.

எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றோர்கள் சிரமத்தின் மத்தியிலும், தமிழ்ப்படிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆங்கிலப்

பக்கங்களிலும் சில விடயங்களைத் தமிழிலும் சேர்க்கலாமே? மேடை நிகழ்வுகளுக்குச் சென்று பார்த்தால் புரியும், எமது தமிழ் மழலைகள் எவ்வளவு விறம் தமிழில் திறமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்று. குறை கூறுவதாக எண்ண வேண்டாம். எதிர்காலத்தில் இக்குறையைப் போக்குவீர்கள் என நினைக்கிறேன்.

— சிறிகுமார்

அறுவை துப்பர்

அன்பின் பேப்பர்காரர்களுக்கு சிறப்பு. சிறப்பு. சிறப்பு. உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. யாரோ, எவரோ எழுதியதை வாசிப்பது போலல்லாமல், ஒரு நண்பரோடு உரையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அனைத்துப் பக்கங்களையும் ரசித்துப் படிப்பேன். அறுவைப் பக்கம் சூப்பரோ சூப்பர். என்னிடமும் சில நகைச்சுவைகள் இருக்கின்றன. அவைகளை நான் ஈ-மெயிலில் அனுப்பிவைக்கிறேன். தயவுசெய்து பிரசுரிக்க வேண்டும்.

— நிசாந்தன்

வொண்டபுல் Y.T.லிங்கம்

போன ஒரு பேயர் இல் கே.எஸ். பாலச்சந்திரன் பற்றி அளர்நன் கடிதம் எழுதியிருந்தார்.

நாங்கள் ஒரு பேயர் ஐ ஓசியில் எடுத்தவுடன் முதல் வாசிப்பது பாலச்சந்திரன் என்ன எழுதியிருந்தார் என்பதையே. அண்ணை நைற் நாடகத்திலிருந்து வாடைக் காற்று படத்திலிருந்து இப்ப ரி.ரி.என். ரெலிவிசனில் வொண்டபுல் வைத்திலிங்கம் வரை நாங்கள் அவரைப் பார்த்து ரசிக்கிறோம்.

— அருண்ராஜ்

யோசிக்க வைத்தது

சென்ற இதழில் வெளியான, எல்லாளனின் கொஞ்சம் யோசிக்க மிகவும் அருமை. ஒர்வொரு முறையும், அவர் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அவசும் விதமே தனி. எவ்விதும் ஆலாய்க்கப் பற்றி அவர் எழுதும் கருத்துக்களில் எங்கே உடன்பாட்டில்லை என்றாலும், அவரின் எழுத்து நடைக்காக ரசித்துப் படிப்பேன். தனது தமிழ் மொழி அக்கறையினை மிகவும் என்மையாகவும், தன்னுடைய வாத்தத் திறமையாலும் திறம்பட எழுதியிருந்தார். இப்பொழுது, இங்கு மேடைக்கு மேடை "தமிழ்... தமிழ்..." என்று முழங்கும் சிலரை யோசிக்கும் பொழுது சிரிப்புத் தான் வருகிறது. அவர் கட்டிக்கொட்டிய, அவரிடமிருந்து இருக்கும் அடையாளங்கள் என்னைச் சிந்திக்க வைக்கிறது. கொஞ்சம் யோசிக்க

நிஜமாகவே கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது.

— அ. சிவராஜா

ஆண்கள் மட்டும் திறமா?

பெண்கள் பற்றிய சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளை வெளியிடுவதைக் குறைப்பது நன்று. இவை விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள்தான் என்றாலும் இங்கே அதற்கான குழல் இல்லை. யாரும் அறிவு பூர்வமாக விவாதிப்பதுமில்லை. எங்களுக்குள்ளேயே ஊறிப்போன எங்களுக்குள்ளேயே 'குக்குசுத்தல்' தான் நடக்கிறது. அவர் சென்னார் இவர் சென்னார் என்பதோடு தரங்கெட்ட சினிமாக்கிசுகிசு பாணியில்தான் விவாதங்கள் போகும். அதைவிடத் தனிப்பட்ட குரோதங்களுடன் கட்டுக்கதைகளையும் புகுத்தித்தான் எங்கட விவாதங்கள் இருக்கும். இந்தநிலையில் இப்படியான விசயங்களைத் தள்ளிவைக்கிறதுதான் நல்லது.

என்றேகள்வினென்னென்னா, பெண்களின் விசயம் மட்டும் ஏன் இவ்வளவு உன்னிப்பாகப் (முட்டையில் மயிர் பிடுங்கி மாதிரி) பார்க்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது என்பதுதான்.

சிகரெட் குடிக்கிறாள், பியர் குடிக்கிறாள் என்று தாமதம் என்று 'எங்கட' ஆம்பிளையன் துள்ளிக் குதிக்கிறது என்னத்துக்கு. அதில் நூறில் ஒரு பங்காவது தங்களைப் பற்றிக் கதைத்ததுண்டா என்றால் இல்லை.

என்னவோ, எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.

— உம்மாண்டி

தமிழர் திருநாள்

பொங்கல் பற்றிய சேயோனின் கட்டுரை வாசித்தேன். அது பற்றி பலிகளின் குரல் வானொலியில் இளங்குமரன் பேசியிருந்தார். அவர் ஆடிப்பிறப்பையும் தமிழர் திருநாளாகக் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் அது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். தைப்பொங்கல் வந்து ஆறுமாதத்தின் பின் சரியா அரை வருசத்தின் பின் ஆடிப்பிறப்பு வருகிறது. நாங்கள் கொண்டாட அது வசதியாக இருக்கும். இவை பற்றியெல்லாம் ஒரு பேயர் இல் யாரும் எழுதலாமே. இவ்வாறுமரணின் உரையை ஒரு பேயர் இல் போட்டால் என்ன?

— நேசகுமார்

கனடாப் போஸ்டில் வந்த மெயில் . . .

வணக்கம் சிவா, எப்பிடி இருக்கிறீர்?

என்ன மச்சான் கம்மா பொழுது போக்குக்காக கரேசிட்ட சொன்னதையெல்லாம் நீ பெரிசா எடுத்திற்றையடாப்பா? உதுகளைப் போய் நீ பெரிசு படுத்தாத மச்சான். அதுசரி நீ ஆடு களவெடுத்ததை பெரிய விசயமா சொல்லிக்கொண்டிருக்கிறாய், ஆனா அவனவன் களாமிக்குச் சனம் குடுத்த காசையே கறுட்டிப்போட்டு சத்தம் போடாம இருக்கிறான். நீ ஆடு களவெடுத்திருக்கக் கூட லாயக்கில்லாம பிடிபட்டதுக்கு நாங்க என்னடாப்பா செய்யிறது? அத, அத செய்யிறவன் செய்யிறமாதிரிச் செய்யோணும்.

அது சரி, கடைசி அடி... அது... இது... எண்டு தலைவருக்கே அறிவுரை சொல்லுற அரசியல் அவதானியன் அங்கையும் இருக்கினமே? நான் நினைச்சன் இந்த அநியாயம் கனடாவில் மட்டும் தான் நடக்குதெண்டு.

போர் எண்டால் நாங்கள் சேந்து நிக்கோணும் எண்டு எழுதியிருந்தாய் மச்சான். நூறு வீதம் உண்மையடா அது. எங்கட சனம், எப்படியும் சேந்து நிக்க விரும்பாத சனம் இல்லை. இடைக்கிடை சின்னச் சின்னப் பிரச்சினை வந்தாலும், பிரிய வேணும் எண்டு நினைக்கிறதில்லை. இண்டைக்கும் எங்கட சனம் காட்டுற எழுச்சிய வேற எங்கையும் பாக்க முடியுமே. எம்மா ஒண்டு, ரெண்டு கோடாரிக் காம்புகளினர் கதைகள் எடுபட்ட காலம் எல்லாம் மலையேறிப் போச்சடா.

உனக்கு கனடாவில் தேர்தல் நடக்கப் போகுதெண்டு தெரியுமோ? நீ கேள்வியிட்டியோ, இல்லையோ தெரியாது. எங்கட ஆக்களும் ரெண்டு முண்டு போர் எலெக்சன் கேக்கினம். நினைச்சப் பாக்கவே பயங்கரச் சந்தோசமா இருக்கு மச்சான். வோட்டுப் போடுற நிலமையில் இருந்து, வோட்டுக் கேக்கிற நிலமைக்கு வாரதெண்டுது கம்மாவோ?

எங்கட ஊரில் வோட்டுப் போடக் கூட உரிமை இல்லாம இருந்தனாங்கள், வந்த இடத்தில் வோட்டுக் கேக்க வெளிக்கிட்டம் எண்டுற, எங்கட வளர்ச்சியப் பாராட்டாம இருக்க முடியுமே?

நீ சொன்னது மாதிரி, எல்லாத்துக்குமே ஒற்றுமை முக்கியம்தான்டா. எங்களுக்குள்ள நாங்க ஒற்றுமையா இருக்கிறதால, இப்பிடி எத்தினையோ விசயங்களைச் சாதிக்கக் கூடியதாய் இருக்கு.

சொன்னாப் போல கேக்க மறந்து போனன். அப்ப படம் எப்பிடி எடுக்கோணும் எண்டு நீ நினைக்கிறீர் ஒரு நாளைக்கு ரெண்டு படம் றில்ஸ் பண்ணவேணும் எண்டால், காசுக்கு அவங்கள்தான் ஆற்ற வீட்ட போறது? படத்துக்குப் போர் வைக்கிறதாக்கே, அவனவன் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறான். நீ வேற விசைக் கதை கதைக்கிறாய்.

இப்ப எங்கட சனமெல்லாம் ஒரே நாடகப் பைத்தியமாத்தான் திரியுதுகள். அவன் அழுதா இவை அழுறதும். அவன் சிரிச்சா இவன் சிரிக்கிறதும் எண்டு விசைத் தனமாய்த் திரியுதுகள். எங்கையாவது யாரைக் கண்டாலும், சித்தி இப்ப எங்க போயிட்டா? அத்தை எப்ப வீட்டுக்கு வாரா? எண்டு சொந்தங்களை விசாரிக்கிற மாதிரி விசாரிச்சக் கொண்டு திரியினம் சிலபேர்.

வீட்டில் அண்ணி எப்ப கடைசியாச் சாப்பிட்டது எண்டு தெரியாது. ஆனா நாடகத்தில் வார அண்ணி எப்ப கடைசியாச் சாப்பிட்டவா, எப்ப கடைசியா முகங் கழுவினவா எண்டு எல்லா விசயமும் கவனிச்சக் கொண்டு இருப்பினம். மனிச உறவுகளை விட இந்த அழகுணிகள் சொந்தங்களுக்காக தாங்க ளும் உண்ணிர் வடிப்பினம்.

இந்தக் கேடுகெட்ட நாடகங்களைப் பாக்குறது எண்டால் எங்கட சனத்த மாதிரி வேற யாருக்கு விருப்பம் சொல்லு பாப்பம்? கம்மா சொல்லக் கூடாது. சில வீடுகளில் சாப்பாடு, தண்ணீர், வெண்ணி ஒன்றும் இல்லாம, இடிபு வீடுமாதிரி குந்தி இருந்துகொண்டு, சீரியல் பாத்துச் சனம் அழுது கொண்டிருக்கிறதடாப்பா. இது வாசிப்பேக்க உனக்குச் சிரிப்பு வரும், ஆனா, இது ஜோக் இல்ல மச்சான். உண்மையா எங்கட ஆக்கள் தங்களுக்குள்ள ஒரு நிமிசம் தாங்க என்ன செய்யிறம் எண்டு நினைச்சப் பாததா, இந்தக் கன்றாவியைத் தானே நாணும் செய்யுறன் எண்டு திருந்துவினம்.

எண்டலை நீயும் என்ன மாதிரியோ தெரியாது. நான் இதுகளைப் பத்தி அட்வைஸ் பண்ண உனக்கும் கோவும் வருதோ தெரியாது. ஆனா, நீ கோவிச்சாலும் பறுவாயில்லை, கொஞ்சமாவது தனட நிலமையை உணர்ந்து திருந்த வேணும் மச்சான். நீ கோவிக்காம பதில் எழுது. ஒண்டையும் மனசில் வைச்சிருக்காத. முக்கியமா கரேசுக்குச் சொன்னது.

உனது நண்பன் சிவா

SRI SANTHOSH LUXMY JOTHIDAM
PLINDIT LANKSHIMANA SHASTRY
SPECIALIST ASTROLOGER

An expert pundit at Service, past present & future of your life. Will be read over to you from your numerology, prediction in Business, Education, Job, Love, marriage, Family problem, Sickness, Promotion, Removal of Enemy etc. We also provide you protection amenities. He learn Malayalam manthirigam. Tamil, Hindi, Malayalam, Telugu Languages

AKILAN ENTERPRISES LTD
 274 HIGH STREET NORTH, EAST HAM, LONDON E12 6SA
 Mob: 07984 685 157

ஸ்ரீ சந்தோஷ லட்சுமி ஜோதிடம்

பிரபல இந்திய ஜோதிடர் பண்டித் லக்ஷ்மண சாஸ்திரி அவர்கள் கைநூலை மூலம் துல்லியமாக நடந்தவை, நடப்பவை, மற்றும் நடக்கப் போகின்றவை பற்றி விபரமாகக் கூறுவார். சிதாழில் விடியார, லட்சுமிஷ விடயங்களை பொருத்தும், விவாகப்பொருத்தும், சிறுபு பிரவேசம், வாங்கல் பொருத்தும், பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் குடும்ப ஒற்றுமை, கணவன் கணைவி ஒத்துமையின்மை, கோட்டு, வழக்கு, உடல்நலமில்லமை, போன்றவற்றிற்கு பரிசாரம், பிரிந்தவர்கள் ஒன்று கூடுதல், பரிசாரம் செய்தல், எல்லா நாடகமும் ஜோதிடம் பார்க்கப்படும். இவர் கோரள மலையாளம் மந்திரம் படித்தவர். சாந்தி பூஜை, லக்ஷ்மி பூஜை செய்யப்படும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகள்.

Opening Hours: 8.00 a.m - 9.00 p.m

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, JANUARY 20, 2006, ISSUE 39

வலுப்பெறும் தாயகக் கோட்பாடு

தமிழர் தாயகப் பகுதிகளில் நாளுக்கு நாள் நிலமை மோசமடைந்து வருகின்றது. சிறிலங்காப் படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படைகளும் தமிழ் மக்களைத் தாக்கி அவர்களை கலவரப்படுத்துவதன் மூலம் இயல்பு நிலையை சீர்குலைத்து வருகின்றன. அன்றாடம் மாணவர்கள், பெண்கள், அறிஞர்கள் என அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். திருகோணமலையில் ஐந்து மாணவர்கள், புங்குடுதீவில் தர்சினி, மானிப்பாயில் கலைஞர் ரேணுகா உள்ளிட்ட மூன்று பெண்கள் எனக் கொலைப்பட்டியல் நீண்டு செல்கின்றது. இந்த மிலேச்சத்தனமான செயல்களுக்கு தமிழர்கள் சிலர் உடந்தையாக இருப்பதும், புலத்தில் உள்ள ஒரு சில ஊடகங்கள், இவர்களுக்கு ஒத்து ஊதுவதும் வேதனை தரும் விடயங்கள்.

இந்நிலையில், பாதுகாப்பைக் கருதி, மக்கள் ஆயிரக்கணக்கில் தமது வதிவிடங்களை விட்டு விடுதலைப் புலிகளின் ஆட்சியதிக்காரத்தில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். இடம்பெயர்வு என்பது அவலங்கள் நிறைந்ததாக இருக்கின்றபோதும், தமக்கென ஒரு பாதுகாப்புப் பிரதேசமிருப்பது அவர்களுக்கு பெரும் ஆறுதலை கொடுக்கின்றது. அதே சமயம் மீதமுள்ள பகுதிகளும் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய தேவையையும் வலியுறுத்துகின்றது.

இந்த அவலங்கள் பற்றி சர்வதேச சமூகம் அறிந்து வைத்திருக்கின்றபோதும், இது விடயத்தில் பாராமுகம் காட்டி வருகின்றது. நடந்த முடிந்த அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்புச் செய்தபோது, அவர்களது வாக்களிக்கும் சுதந்திரம் பற்றி அத்த அக்கறை காட்டிய ஐரோப்பிய ஒன்றியமும், வட அமெரிக்காவும், தமது வாழ்விடங்களில் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் அன்றாடம் செத்துப் பிழைக்கும் எமது மக்கள் பற்றி அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. போருமற்ற சமாதானமற்ற தொங்குபறி நிலையையே இந்நாடுகள் விரும்பி நிற்கின்றன. நோர்வே அரசின் தொடர்ந்த சமாதான முயற்சிகளும் இதன் அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும். போரிடும் இரு தரப்பும் நம்பிக்கை இழந்து விட்டபோதிலும், சந்திப்புக்கள் வெறுமனே சடங்குகள்போல நிகழ்கின்றன.

தமிழர்களைப் பொறுத்தவரை, தமது தாயகத்தின் விடுபடாத பகுதிகளை விடுவிப்பதும், ஆட்சியதிக்காரத்துக்கான அங்கீகாரத்தை பெறுவதுமே தேவையாக உள்ளது. இதனை எந்த வழியில் அடைவது என்பதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.

ஒரு பேப்பர்

வாசகர்களுக்கு வணக்கம்.

சென்ற கிழமை நீங்கள் காட்டிய அன்பை சொல்லிலே வடித்து விட முடியாது.

எங்களுக்குக் கிடைத்த வாசகர்களை நினைத்து, நினைத்து மகிழ்ச்சிக் கடலில் முழுகிப் போய்விட்டோம்.

சொல்லி வைத்த மாதிரி, காத்திருந்து எமக்காக நேரில் வந்தும், தொலைபேசி, தொலை நகல், மின்னஞ்சல் ஆகியன மூலமாகவும் எமக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்ததை நினைக்க மிகவும் பெருமையாய் இருக்கு.

அது எப்பிடி ஒருவர் கூட தப்பித் தவறியும் முதல்நாள் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதை நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகவும் இருக்கு.

நாங்கள் கடந்த முறை எங்கட மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு கொடுத்த அறிவுரையை எமது வாசகர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். தமிழ் சனம் சொல்வழி கேக்கிறதில்லை என்று உங்கள் மீது தப்பிப்பிராயம் கொண்டிருந்தம். ஆனா, நாங்க சொன்ன செய்தியான 'ஒண்டுமேயில்லை'யை அப்படியே பின்பற்றியிருக்கிறியன். பொங்கலுக்கு, மோதகம், வடை, வாழைப்பழம் தரமாட்டியளோ என நாங்கள் கேட்க, 'ஒண்டுமேயில்லை' என்று எங்கட செய்தியை அப்படியே எங்களுக்குத் திருப்பிச் சொன்னதுக்கு நன்றிகள்.

எங்கட செய்தி எல்லோருக்கும் சரியாய் போய்ச் சேர்ந்திருக்கு என்றுதலை சந்தோசம் தான். எண்டாலும், எங்களை இப்பிடிப் பட்டினி போட்டது உங்களுக்கே நியாயமாய் இருக்கா?

பரவாயில்லை. எங்கள் வாசகர்கள் தானே. மன்னிப்போம். மறப்போம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம். ஒரு பேப்பர் முதலாம், மூன்றாம் வெள்ளிகளில் மட்டும் தான் வரும். ஒரு மாதத்திலேயே ஐந்தாவது வெள்ளியும் வந்தால் அந்தக் கிழமை ஒரு பேப்பர் வராது. அதனால் தயவு செய்து, எங்கள் ஒரு பேப்பர் மீது கொண்டுள்ள அத்த ஆர்வத்தால் கடைக்காரர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். கடைக்காரர்களும் பாவம் தானே. தமது அபிமான வாசகர்களிற்காய் சேமித்து வைத்து ஒரு பேப்பர் ரைக் கொடுப்பவர்கள் அவர்கள் தானே. அதனால் தயவு செய்து அவர்களை அதிக தொந்தரவு செய்யாதீர்கள் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இலவசம் தானே என்று எல்லாப் பேப்பரையும் தூக்காத்தீங்கோ. தயவுசெய்து ஒரு பேப்பரை மட்டும் எடுங்கோ. இரண்டு, மூன்று என்று எடுத்துக் கொண்டு போனாலும், ஒரு பேப்பர் ல இருக்கிறது தான் மற்றதிலும் இருக்கும். என்ற மேலதிக செய்தியையும் உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்.

உங்களை மீண்டும் சந்திக்கும் வரை,

மகிழ்ச்சியோடு...

சந்தோசத்தோடு...

பாசத்தோடு...

பிரிவது - உங்கள்

-ஒரு பேப்பர் காரன்கள்+காரிகள்

EDITORIAL

Solheim meeting Pirabhakaran will mean nothing if he comes to Vanni with small change



So the dates are now set for the final drama. Eric Solheim, the fearless, much-abused, salmon-eating emissary, now a Minister in the Norwegian government, arrives on the 23rd. He will have high-level discussions with the Mahinda Rajapakse government and will have to carry a proposal from the government that meets the aspirations of the LTTE and the Tamil people. Meanwhile, Mr. Balasingharam due from London will be associated with

the Tamil national leader in evaluating whatever proposal that Mr. Solheim brings. Mr. Thamilselvan has already warned Norwegian ambassador Hans Brattscar and Monitoring mission chief Hagnur Haukland who met him at Kilinochchi on the 17th that if Mr. Solheim fails to deliver a "message of positive change" from the government disaster will follow.

What kind of positive change can you expect from a fumbling President, completely out of depths in governance, who has to depend for his majority in parliament from his back-seat driving racist allies, the JVP, and for support from a cowardly Kotakadeniya gang that unable to stomach the repeated losses of their armed soldiers and sailors take their revenge on unarmed civilians both in the north and east and in Colombo? What can you expect from a President who listens to rumours and uses rowdy language on the phone to a reputed editor? What can you expect from a President who tells the Hindus in a Pongal message that he would solve the "language problem" within a year!? Man, the language problem is now 50-years old. It is old hat. It has never been solved and never will

by your governments. The problem today has gone far, far beyond a language problem. It is a survival problem for both the Sinhala and Tamil nations. Can't you see that? What kind of a long-sleeping Rip Van Winkle are you? Wake up before the disaster that Thamilselvan spoke about overtakes you. Disaster is not something anyone likes, but when there is a government in Colombo which itself is a total disaster, what can the international community expect from the LTTE and the Tamil people?

Going back on fifty years of Sinhala racism at this deathbed hour would be beyond you. May Guruvayur Appan be with you!

Now, what are the chances of your giving Solheim a "message of positive change"? You already had developed a dislike for Solheim's face. But anyway you have to do with it when you have to hold discussions with him. If there was anything that your miserable Indian trip told you, you have to in the first place stop playing your old gramophone record of "maximum devolution through a unitary constitution". Even the Indians got sick of it. Next, you might try to offer a political framework based on the Indian model of devolution of power hoping that India would back you to the hilt. That is not going to carry you far, because although the Indian constitution is federal in name, governments of all constituent states are always subject to dissolution at the central government's whim; as it happened to the Karunanidhi government under Prime Minister Chandrasekera's rule. Knowing your temperament, the first thing you would do is to dissolve the government in Kilinochchi and appoint a governor, possibly Kotakadeniya, to take over the government. That kind of thing is possible in India, but you cannot play the fool with an already existing LTTE government with its own

army, navy, air force, police and an administration superior to yours. So, forget it.

Sit back and consider your position. Despite a hundred soldiers and sailors being killed, you are talking of "restraint". The word "restraint" means only one thing. Under cover of that nice word you are virtually admitting you are unable to take on the Tigers. You have more deserters than recruits in your army. Your own Chief of Defence Staff Admiral Sandagiri is under investigation for corruption. What did the European Union tell you the other day. They said: "The international community can offer help in form of trade and aid, but cannot and should not seek to offer political solutions. Sri Lanka's political future lies solely in the hands of Sri Lanka's leaders themselves. They have to come from considering the legitimate aspirations of all communities..."

What have you got in your hands to offer, Mr. President? You have precious little. You have only small change in the form of a political solution. Going back on fifty years of Sinhala racism at this deathbed hour would be beyond you. May Guruvayur Appan be with you!

Expulsion of Jaffna Muslims; part 3 – The Attributable Motive

By: Sachi Sri Kantha
for Orupaper from Japan

(continued from previous issue)

If the plight of expelled Jaffna Muslims was such a big heartache to Jeyaraj, as he is pretending now, why did he not challenge Kittu then? Now that Kittu is no more among the living, Jeyaraj may attempt to wiggle out of this expose by meekly suggesting some questions relating to Muslims were on an "off the record" basis (a popular deceptive trick of integrity-challenged journalists). But, here is the truth, as it appeared in January 1991.

Kittu's Interview in January 1991

[Tamil Times, Jan.15, 1991, pp.11, 17 & 21]

D.B.S.J.: On what basis will your organization hold talks with the government?

Kittu: Tamil people have the basic right of self-determination to decide their future. They have a sovereignty. We are observing the changes that are taking place in the international arena. The European countries are coming together. But in the Soviet Union it is different. The tendency to demand self-rule can be seen there. Federalism has improved into a system of confederation. In Canada the Meech Lake Accord has failed and Quebec prefers a system of sovereignty association.

One thing becomes clear from all this. That those countries, although they like to find greater accord among themselves, do not want to lose their identity and the right of self-determination. Constitutions are changing to suit the aspirations of the people. This can be seen taking place in the world today. The people of Eelam also need a form of rule based on the right of self-determination, which would recognize our distinct political identity and ensure self-rule (Thanaadchi).

Although the safety and the distinct political identity of our people cannot be compromised we can discuss the kind of political powers which are required without impinging upon our right of self-determination. The

substance of the discussions has to be about the form and the principles of this political power. Nothing should be thrust upon us during these talks.

D.B.S.J.: What about Defence Minister R. Wijeratne's statement that there can be talks only if arms are laid down?

Kittu: We will never accept that. We are not ones who love weapons nor are we mentally ill. Those who ask us to lay down our arms should find out why we took up arms in the first place. They won't express such views if they consider this. We have the responsibility to ensure the safety of our people at all times. And then it would also be an argument to demean us by showing us as separatists. This is a problem between two separate nations. A problem between two different countries.

D.B.S.J.: What are the reasons for the unilateral declaration of ceasefire?

Kittu: It was the plight of the people of the Eastern Province particularly, the plight of the Tamils there that compelled us to take this decision. Their predicament is most pitiable. They have been chased away from their villages, and are suffering as refugees. The floods have wreaked havoc, there is no food, relief supplies do not reach them. Many are even living in the jungles. There is no medicine or medical help. No foreign aid giving or social service organizations are allowed to do relief work. Two hundred and one people have died there due to lack of medical attention and starvation. One hundred and five of these are women and children. It is different when people die as a direct result of a war. But here they are dying because of this situation. It is a duty by us to help these people. We want to show their predicament to the world and will provide them aid.

D.B.S.J.: If all this is to be done isn't it necessary for the ceasefire to succeed?

Kittu: Upto now (Jan 2nd) Sri Lanka government has not announced that it has accepted the ceasefire. We do not know whether they will accept it, and even if they accept it,

we do not know how long they will let it last. For 40 years there has been cheating by various governments in power. It is not clear whether they will come for talks. Even if they come we do not know whether they will allow any good to come out of it. But it is the duty of the movement to use any opportunity that it may get to remove the suffering of the people. That is why we have begun this effort. We have given an opportunity to the government to settle the problem through peaceful means. We don't know whether they will accept our offer but it is our duty to create an opportunity for peace.

D.B.S.J.: If that is so what have you got to say about the opinion that you did not make use of the opportunity before the June 11 war?

Kittu: We will not allow at any stage, anyone to deprive us of our rights in the guise of peace. What will those who express this opinion have to say about the fact that 35 army camps were put up in Trincomalee following the withdrawal of the IPKF?

D.B.S.J.: What do you have to say to those who ask why you should not give up arms for good if you are concerned with the suffering of the people?

Kittu: I would ask such people whether anything called the Tamil nation would remain in the country if we give up our armed struggle?

D.B.S.J.: The LTTE said earlier that there will be a four day ceasefire for the New Year. Why have you now declared an indefinite ceasefire?

Kittu: Earlier we had decided to have a brief ceasefire for the New Year. But later it was felt that it was necessary to have a long ceasefire in view of the sufferings of the people in the East. Now even when we have asked for an indefinite one the government has requested three days to make its response. Under these circumstances it was thought that a ceasefire for three or four days would not be practicable. We also thought that the government could agree to an indefinite one if a brief ceasefire was acceptable to them.

(to be continued in next issue)

Accept the Reality of a Separate State for Tamils

By Prof P. Ramasamy

The conflict in Sri Lanka has gone too long, too many lives lost, too many people uprooted from their homes and with no solution in sight.

But the solution has always been there, it is just that the international community and the Sri Lankan state have focused their energies on solutions that would not be accepted by Tamils. In the ultimate perspective, given the concrete realities, it would be best for the international community to accept the reality of a separate state for Tamils in the northeast of the island of Sri Lanka.

An intelligent move towards such an option long advocated by the LTTE would not only bring the conflict to a halt, but would also ensure that the indiscriminate killings will be brought to an end. If the Sri Lankan state establishment has accepted the fact that the LTTE is in control of nearly 70 percent of the territory of the northeast backed by a powerful army, navy and burgeoning air-force, not to mention the other usual trappings of a modern nation-state.

History has proven beyond reasonable doubt that Tamils have not received any sympathetic consideration under Sinhala-Buddhist rule, and there is no evidence to indicate that a unitary political system under Sinhala-Buddhist hegemony would provide a hope for Tamils.

Minimal demands

Events in the last few years following the ceasefire have shown the Sinhala-Buddhist state, immaterial of the party in control, cannot recognize the legitimate aspirations of Tamils. Sinhala-Buddhist political maneuverings resulting in the rejection of the LTTE's interim administration proposal and the Supreme Court's nullification of the P-TOMs agreement, among others, illustrate the sheer futility of Tamils even obtaining minimal demands.

However, dictated by the vested interests of certain super and regional powers, has not been in an objective position to evaluate and understand the historic nature of Tamil suffering in the island. It has failed to understand

why the LTTE was formed in the first place and why it took up the struggle of Tamils. Rather, many in the international community have found a very convenient route to label the organization a terrorist outfit that should be constrained, if not totally curbed. Meanwhile, the so-called objectively minded international community has sought to condone - and at times support - the action of the Sri Lankan state, all in the name of containing the "terrorist" LTTE.

Never be dictated

The hypocrisy and double-speak of the international community is clear. It does not have the legitimacy, or the moral clout to intervene in the Sri Lankan conflict to provide a solution. In fact, there is no solution. The solution that this holier-than-thou grouping is advocating is for Tamils to remain as third and fourth class citizens under the Sinhala-Buddhist domination and exploitation. Sorry, Tamils who have taken up arms to defend their rights and homeland will never be dictated by superpowers or regional powers. The LTTE has time and again proved beyond doubt that it is the champion and guardian of Tamils; no amount of pressure of intimidation would allow them to abandon their most cherished objective of creating a separate state for Tamils—Tamil Eelam.


The duplicitous nature of the Sri Lankan state towards a peaceful solution for Tamils has been laid bare. Attempts to entrap the LTTE within the international safety net collapsed with the defeat of Ranil Wickremesinghe in the recent presidential election. The use of Tamil paramilitaries to weaken the LTTE's hold on the east has backfired with the rise of Tamil resurgence movements in the northeast.

The only political solution that would bring an halt to the conflict in Sri Lanka is the acceptance of the inevitability of a separate state for Tamils. If such an option is accepted, the international community can play a meaningful role in providing the conditions for this particular transition.

(www.sangam.org)


S. Satha & Co Solicitors

We are always at your service



- * Injunction
- * Family Law
- * Immigration
- * Criminal Law
- * Conveyancing
- * Legal Aid Work

Community
Legal Service



Criminal
Defence Service



Principal Partner
S.Sathananthan

Tel: 020 8471 9484

Fax: 020 8471 9485

Property Department: Fax: 020 8471 1887

376-378 High Street North,
Mlamar Park
London E12 6PH

Emergency No
07956 283 671

DX: 133012 Upton Park 2

ORUPAPER EXCLUSIVE

Australian medical student talks of her life in Mullaitivu

("Sakthi" -that is not her real name) is a 23-year old Tamil final year medical student in Australia. Sheer motivation, self-confidence and a keen desire to help her suffering fellow Tamils in the Vanni, took her to Kilinochchi and Mullaitivu last year. Until end-December she had been offering her services to the sick and the needy at Mullaitivu hospital. Oru Paper chanced to see an e-mail that she had sent to her family members in Australia, talking of her experiences at Mullaitivu. So impressed we were at her e-mail letter, we sought her out and asked whether we could have her permission to publish it in our columns. Despite the fact she had both her secondary and university education in Australia, "Sakthi" speaks Tamil fluently. Hesitant at first, because after all it was a personal communication to her family members, she agreed provided we do not publicise her name. Here is her e-mail letter dated 30 November 2005)

"To all at home. Sorry for the lengthy silence. I have been busy with hospital work and haven't been in Kilinochchi-much, so didn't have internet access for a while.

"I am currently based at Mullaitivu district hospital. Each patient here thus far has lost one, or two loved ones to the tsunami. Some have lost more.. I am mainly doing obstetrics/gynaecology and so I have been delivering babies heaps. I would say 9/10 pregnant mothers in labour would have lost at least one child to the tsunami. There was this 22-year old mother who told me this was her second pregnancy, and when I asked her if her first was a boy or a girl, she said she had a son who died in the tsunami.

"Thus far, my experiences have been good. My day starts at about 7 a.m. and ends around 7 p.m. but most of the time it goes longer. If there's a delivery even if it is in the middle of the night, I ask to be called in because I'm really enjoying my time here, along with the satisfaction that I'm contributing a little bit by way of service to the people of Mullaitivu. I'm learning a lot from the doctor at the hospital. There are two pre-interns (just did their final year exam in Jaffna University and are awaiting results and hospital placements) who are here with me. Since they have finished exams they know a lot and teach me heaps too. I am loving Mullaitivu.

"It's funny to hear people calling me "Doctor" and I think in line with customs here, the nurses and clerks stand up when I walk into the room!

It's hilarious. I must have told them at least 50 times that a) I am not a doctor yet; b) I am younger than you; c) PLEASE DON'T STAND UP WHEN I WALK INTO THE ROOM, but I get the same innocent smile from each one of them and the same ritual takes place the next time as well!

"Thanks for the many e-mails of concern I received regarding the severe floods. Northeast Sri Lanka got hit pretty bad about ten days ago. Dams were overflowing, lakes had broken their bunds. We had three days of continuous rain. Roads had water flowing over them almost hip high in depth, and it was normal seeing people carrying their bicycles over their heads.

"On a tragic note though, many had to evacuate their houses. Those who were affected most were the poor people who lived in mud brick houses; also, refugees from last year's tsunami who still live in temporary shelters built by TRO. These were mainly tents and huts that were put up with the intention of building proper houses once PTOMS - post-tsunami operation management scheme, I think - got approved within a few months. We were hoping these refugees would have to put up with these temporary shelters only for some months at the most, but, hey, we can always count on our "reliable" Sri Lankan government, can't we? Thanks to their ingenious work they have managed to drag the PTOMS agreement for a good year, and the JVP, the anti-Tamil political party had even taken the PTOMS to courts in an attempt not to allow any money coming to the northeast. It is not their money either. It is

money given by foreign governments. And now again, the poorest of the poor, and those who had already lost so much, are left homeless. I'm no longer frustrated with the clowns in parliament. I actually feel sorry for them because I think they are quite stupid. I used to think they were just hard cold creatures who just did not have an ounce of humanity in them, but I no longer think that is possible. Surely no humans can live with themselves for causing so much misery to others.. I have decided they're just stupid, poor things with no heart in them....

I have always been conscious of Maveerar Naal while living abroad, but to see with one's eyes and feel the sadness and pride that one gets while standing on the very soil that we so long to own as ours, the soil on which thousands had shed blood and tears while fighting for self-determination, the soil that we would one day call Tamil Eelam - that was absolutely amazing.

"November 26 was leader Velupillai Prabhakaran's birthday. Everyone was buying chocolates and lollies and giving them to others. I was travelling from Mullaitivu to Kilinochchi that day and our vehicle was stopped at least five times by random individuals with huge grins and a box full of lollies. They said: Please take some lollies. It is Thalaivar's (the leader's) birthday today. It was really nice to see so many people celebrate someone else's birthday and put their lives at risk by stopping vehicles going at 80 hr. to hand out chocolates.

"November 27 was Maveerar Naal (Martyrs' Day) It was amazing. Decorations have been going up since almost two weeks ago. The roads were decorated with banners of red and yellow, the colours associated with the movement. Close to the sea, they had blue banners as well, I think to commemorate the fallen heroes who sacrificed their lives

whilst at sea. They had flags along the road EVERYWHERE. Imagine seeing flags of red and yellow (2m. apart) along the streets of Sydney city - that's what it looked like. It was amazing. They had huge arches spanning the width of the road with decorations and pictures and paintings commemorating the fallen heroes, so when you drove on the road you actually have to drive through/under these arches. It was awesome.

The Thuyilum Illam (House of Eternal Rest) - what an evocative name! - where the fallen heroes are laid to rest (known as mere war cemeteries in other countries) are beautifully maintained. The stretch of roads leading up to each of them was beautifully decorated and had lights put up as well. I was truly proud to see the Tamil nation remember in unity the sacrifice of 17,905 lives. On that day we went to Mullaitivu beach for a few minutes to watch the parade

were the lighting of the thousands of matches and the crackling of the flames. Then, for a good two minutes, there was absolute silence. Then slowly an ammah (mother) somewhere among the mourners started to whimper. Then slowly more whimpers, and within thirty seconds there were loved ones everywhere crying.

"Sisters were pleading with their dead brothers to come back, fathers and mothers were calling out to their dead children, wives were hugging tombstones and sobbing, telling their dead husbands to open their eyes and look at their children. There were so many fighters standing by tombstones, a brave look on their faces, but with tears streaming down their faces. I imagined they might have witnessed their best friend die in the battlefield. It was really, really sad, but I knew despite the anguish, each of them was really proud of their loved ones who had sacrificed their lives in an attempt to get freedom for their people. The song playing in the background (via loudspeakers), so mournful, added to the emotions, and even I, who knew no single person laid to rest there, was brought to tears.

"As I walked along the thousands of fallen heroes, I saw each resting spot decorated in flowers and garlands. Some family members brought and placed food items that their loved ones had liked when there were alive - biscuits, mangoes, bottles of soft drinks. Within an hour or so, it was all over. The relatives started to leave, and by the end of the night, all that was left were the thousands of lamps flickering away in the November night. Nothing I say will ever be able to express the feeling of watching that sad spectacle. I have always been conscious of Maveerar Naal while living abroad, but to see with one's eyes and feel the sadness and pride that one gets while standing on the very soil that we so long to own as ours, the soil on which thousands had shed blood and tears while fighting for self-determination, the soil that we would one day call Tamil Eelam - that was absolutely amazing.

"It has been two days since Maveerar Naal, the decorations are slowly coming down, to be put away until the same time next year when they will once again adorn the streets, of what hopefully by then, will be Tamil Eelam."

(Thank you Sakthi, we hope the publication of your letter would inspire both youngsters and adults in the expatriate world)

OXFORD COLLEGE

அலுவலக வேலைவாய்ப்புக்கான கணணி, ஆங்கில பயிற்சி வகுப்புகள்

நீங்கள் அலுவலகங்களில் வேலைவாய்ப்பு பெற இலவசமாக பயிற்சி வழங்குகிறோம். இதற்கான விசேட கணணி மற்றும் ஆங்கில பயிற்சி நெறிகள் ஆரம்பமாக உள்ளன.

City and Guilds மற்றும் ESOL சான்றிதழ்கள் பயிற்சியின் இறுதியில் வழங்கப்படும். அத்துடன் உங்களுக்கு ஒரு மாதம் வரை லண்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் அலுவலகப் பயிற்சிகளும் ஒழுங்கு செய்து தருகிறோம்.

உங்கள் தகுதியைப் பொறுத்து பகுதிநேர, முழுநேர வேலை வாய்ப்புப் பெறும் சந்தர்ப்பங்களும் உள்ளன

• 18-54 வயதெல்லைக்குட்பட்ட ஆண், பெண் இருசாராரும் தமது தொழில் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

London ல் எங்கிருந்தும் வகுப்புகளுக்கு வந்து போவதற்கான பிரயாண கட்டணங்களும் பிள்ளை பராமரிப்பு கட்டணமும் வழங்கப்படும்.

முக்திய அறிவித்தல்:

புதிய இடம்: 5 Morden Court Parade, London Road, Morden, Surrey SM4 5HJ Tel: 0798 4600 984 Email: info@theoxfordcollege.com

ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:

சேயோன் - திரு

சிறி - சுஜீத்

பொறுப்பாசிரியர்

- கோபி -

விளம்பரம்

கௌரி - பாலா

அச்சு

ஊர்மிளா

வடிவமைப்பு

jasmine studio

முகப்பு வடிவமைப்பு

seven zero graphics

விளம்பர வடிவமைப்பு

ரஜீவன் - கிரி

இணையத்தள வடிவமைப்பு

ரஜீவன்

தமிழ் எழுத்துரு உதவி

சுரதா யாழ்வாணன்

நிதி - நிர்வாகம்

செல்வி - முருகானந்தன்

வழங்கல்

உதயகுமார்-கதிர்-கரன்

உட்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)

020 8640 4604

020 8286 9327

தொலைநகல் (Fax)

020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்

அஞ்சல்வழித்தொடர்புக்கு:

பணியமன முகவரி

Oru Paper

45'B' Crusoe Road

Mitcham CR4 3L J

Surrey

மின்னஞ்சல்:

info@orupaper.com

இணையம்:

www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information, including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

சற்று மாறுதலுக்காக

உன்னால் முடியும்

சேயோன்

(ஒரு பேப்பர்)

என்னால் முடியும். சொல்கின்ற போதே தன்னம்பிக்கை வேர் விடுகின்றது அல்லவா? முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு பொங்குகின்றது அல்லவா? முடியும் என்று சொன்னவர்கள் செயலில் நிமிர்ந்தார்கள் என்று செய்து முடித்தார்கள். என்னால் முடியுமோ என்று தயங்கியவர்கள் செயலில் சோர்ந்தார்கள். தோற்றித் தளர்ந்தார்கள்.

மனிதரால் ஆகாத காரியம் என ஏதும் உண்டா. நான் இல்லாது போகலாம். இனி ஒரு காலம் வரும். 'மரணத்தை வென்றனர் மானிடர்' என்றொரு செய்தி காற்றில் உலா வரும். நம்புகின்றேன் அதனை நான்.

பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர் ஒருவர் சொன்னார்.

மனிதனுக்கு மேலொரு தெய்வமுமில்லை மானிடம் போலொரு மெய்மையுமில்லை.

மனித சக்தியே மகா சக்தி என்று அப்போதே உணர்ந்தவர்கள் சித்தர்கள்.

என் கவலை முழுவதும் எப்போதும் எம் சமூகம் மீது தான். தன்னம்பிக்கை குறைந்தவர்களாக எம்மை எம் சமூகம் உருவாக்குகிறது. இளம் பருவத்தினர் ஏதும் செய்ய முயலும் போது 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்று முதலிலேயே நாம் முட்டுக்கட்டை போட்டு விடுவோம். கண்முன்னே அதற்கு நல்ல உதாரணமும் உண்டு. 1977 தேர்தலில் அடுத்த பொங்கல் தமிழ்நாட்டில் தான். இத் தேர்தல் தமிழ்நாட்டிற்கான ஆணை என்றெல்லாம் வாக்குக் கேட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தரவளிகள் தேர்தலில் வென்ற பின்னர் சிங்களம் தந்த சுகபோகத்தில் உல்லாச வாழ்வை நடத்தினார். அப்போது நமது தேசியத் தலைவர் போன்ற சில தமிழ் இளைஞர் போராட்டத்தைக் கையிலெடுக்க நேர்ந்தது. அப்போது அமிர்தலிங்கம் என்ன சொன்னார்

தெரியுமா? 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.' வேளாண்மை வீட்டை அல்ல, நாட்டையே நிறைத்து நிற்பதை பார்க்க, பாலம் அவர் கொடுத்து வைக்கவில்லை.

நாம் இப்படித்தான் 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்று மனித முயற்சியை வாழ்த்தி வரவேற்போம். அடுத்த அடியிலேயே 'முதற் கோணல் மற்றும் கோணல்' என்று மனித முயற்சியை மடக்கு முறித்து நிமிர்ந்து எழு முடியாதபடி அடி கொடுப்போம்.

தமிழரின் வேதம் - இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன் எழுந்த - திருக்குறள் ஒன்று சொல்கின்றது.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்.

இறைவனால் இயலாது என்றாலும் மனித முயற்சி வெற்றி தரும் என்பது அதன் பொருள். புரிகிறதா? மனிதரால் ஆகாது எதுவும் இல்லை. அதைத்தான் நமது ஈழத்து மகாகவி சொல்வார்.

எறிகின்ற கடல் என்று

மனிதர்கள் அஞ்சார்

எது வந்ததெனின் என்ன

அதை வென்று செல்வார்.

அலை பொங்கியெழுந்து வந்தாலும், கடும் குறை சூழன்று அடித்தாலும், நம்மை எறித்து விளையாடுகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்ச மாட்டார்கள். எது வந்தாலும் அதனை எதிர்த்து வென்று செல்வார்கள்.

மதங்களும், அவை தரும் நத்துவங்களும் மனித சமூகத்தைப் பின்னடையச் செய்கின்றன. 'படைத்தவன் படி அளப்பான்' 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' இது எப்போது முடிந்த காரியம் 'எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு செல்வோம்' போன்ற 'விழல்' தத்துவங்கள் மனிதரை முன்னே விடாமல் தடுக்க முயற்சி செய்கின்றன. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். முயற்சியின் சிறு அரும்பு கூட இல்லாதவர் அவர். 'ஏன் நீங்கள் இதைச் செய்திருக்கலாமே?' என்று எதை நான்கள் கேட்டாலும் 'என்னத்தைக் கொண்டு வந்தம்' என்று தத்துவ விவாதத்தில் இறங்கி விடுவர். முன்னர் கன்னையா என்றொரு திரைப்பட நடிகர் இருந்தார். யார் என்ன சொன்னாலும்

அவர் 'என்னத்த' என்று தொடங்கி விடுவார். அதனால் அவருக்கு 'என்னத்தை கன்னையா' என்பதே பட்டப் பெயராயிற்று. அப்படித்தான் எனது நண்பரையும் 'என்னத்தை' என்று தான் அழைப்பது.

நம் சமூகத்திடம் கடும் உழைப்பு முயற்சி உண்டு. இல்லையென்று சொல்ல முடியாது. நமது ஈழத்து மகாகவி யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்வார். யாழ்ப்பாணத்தில் ஏறி உயர்ந்த மலைகள் இல்லை. நடந்து திரியும் ஆறுகளும் இல்லை. ஆயினும் என்ன இருந்தன தோள்கள்? என்று கடும் உழைப்பைப் போற்றுவார். அவ்வாறே மகாகவியின் இன்னொரு கவிதையை இதில் சுறுகிறேன்.

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாம் விளையாது ஏர் ஏறாது காலை இழுக்காது எரினும் அந்த பாறை பிளந்து பயன் விளைவிப்பான் என்னுரான்

ஆழத்து நீருக்கு அகழ்வான் அது

வாழத் தன் ஆசி வழங்குவான்.

இவ்வாறு போகிறது கவிதை.

ஆகச் சொல்கிறேன் என்னால் முடியும். உன்னால் முடியும். மனிதரால் முடியும். வாழ்தல் ஒரு வாழ்த்துக்காகப் போரிடல் இவையே மனிதரின் மகத்துவமான விசயங்கள். அதனாலேயே 'மரணத்துள் வாழ்வோம்' என்றார் ஒரு கவிஞர். சூழ மரணம் தான். மரணம் தன் நெடிய கொடிய கரங்களை எல்லோர் தலைகளிலும் அழுந்தப் பதிக்கிறது. என்றாலும் அதற்குள்ளும் வாழ்வோம் என்றார் அக்கவிஞர்.

மனிதரால் ஆகாது என்ன உண்டு? ஏதும் என்ற சொல்தான் எங்களுடைய மந்திரம் ஏதும் முடியும். செய்வோம். இந்த உலகம் நமக்கானது. இந்த வாழ்வு நம்முடையது. பார், இந்த உலகம் பரந்து கிடக்கிறது.

மனிதன் அழியலாம், மானிடம் அழியாதது. மனிதன் தோற்கலாம், மானிடம் தோற்காதது. எனவே உன்னால் முடியும். என்னால் முடியும். நம்மால் முடியும். அதுவே நமது வார்த்தை. வேருக்குள் உறுதி கொண்ட வேம்புகள் மனிதர்.

எல்லாம் வல்ல சக்தியால்

தன்னால் தூக்க முடியாத கல்லை

படைக்க முடியுமா?

இறையியல் (Theology) என்பது எல்லாம் வல்ல இறைவன் அல்லது எல்லாம்வல்ல சக்தி என்ற சற்றொரு அத்திவரமாகக் கொண்டே வரையறுக்கப்பட்டுள்ளது. இறையியலில் இவ் எல்லாம் வல்ல சக்தி தொடர்பாக அறிவுபூர்வமாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாவை தொடுப்பது தகாத செயலாகவே கருதப்படுகிறது. இவ்வாறான வினாக்களுக்கு பதிலை தருவதும் இல்லை. வெறும் வார்த்தை விளையாட்டுக்களிலேயே அது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

எனது நோக்கம் இறையியலை விமர்சிப்பதல்ல அதன் அத்திவரமாகிய எல்லாம் வல்ல சக்தியை விஞ்ஞான பொருள் முதல்வாத நோக்கில் அதாவது எதார்த்தத்தில் (மாயைக்கு வெளியே) அலசுவதே. எனவே இவ் எல்லாம் வல்ல சக்தி என்பது பெளதீக விஞ்ஞானத்தில் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை சற்று தொட்டுப் பார்ப்போமா.

பௌதீகத்தில் பொதுவாக சக்தி எனும்போது ஒளி, ஒலி, வெப்பம் என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். அனை பல பௌதீக காரணிகளில் சார்ந்தே இயங்குகின்றன. எனவே நாம் இவ் எல்லாம் வல்ல சக்தியை பௌதீகவியலில் உள்ள ஓர் கொள்கையான சார்பியல் கொள்கையுடன் தொடர்பு படுத்தி பார்ப்போம்.

எல்லாம் வல்ல சக்தி பற்றி எனக்கு தெரிந்த ஒரே தரவு படைத்தல் என்ற தொழிலை செய்தது மட்டுமே. எனவே இச் சக்தியானது ஒரு வேலைவாடி அங்கே செய்துள்ளது. அதாவது

அது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், இன்னொரு சக்தியையோ அல்லது, தன்னில் ஒரு பகுதியையோ உருமாற்றி அமைத்துள்ளது. எனவே இச் சக்தி காலத்தில் சார்ந்து இயங்குவதுடன், ஓர் மாற்றத்திற்கோ, அல்லது இன்னொரு சக்தியை மாற்றுவதற்காக அச் சக்தியில் சார்ந்தோ இயங்கியுள்ளது. எனது இது முற்று முழுதாக சார்பியல் கோட்பாட்டிற்கு கட்டுப்படுகிறது.

ஓர் இனம் தான் உருவாகிய பின்னேயே தனது இனத்தை இனப்பெருக்கல் செய்யும்

இதன் படைப்பான பூமியை எடுத்துக் கொண்டான் இய் பூமியின் உருவாக்கமானது நாற்பரிமாண: (மேல்+கீழ்+முன்னோக்கி+நேரம்) நிலையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஓர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓர் சட்டப்பொருள், ஓர் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இச்சக்தியானது, இடம், பொருள், காலம் என்ற நிலைகளை சார்ந்தே இயங்குகின்றது. எனவே இப்பூமியானது சாதாரண பெளதீகவியல் விதிகளுக்கமையவே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பெளதீகவியல் நோக்கில் அது ஓர் மனித அறிவுக்குப்பட்ட ஓர்

சக்தி தொகுதியின் உருமாற்றமே.

அத்துடன் இவ் எல்லாம் வல்ல சக்திக்கு பூமியை உருவாக்க வேண்டிய தேவை, அல்லது நிர்ப்பந்தம் இதை நிர்ப்பந்தம் என்றே கொள்ளலாம். ஏனெனில் அது ஓர் சக்திமட்டம், அதாவது குறிப்பிட்ட ஓர் காலத்தில் அது புறக் காரணிகளின் தாக்கத்தால் பூமி என்ற பொருளை உருவாக்கியுள்ளது எனவே புறக்காரணிகளில் சார்ந்து இயங்கும் இச் சக்தியானது எல்லா வல்லமையும் உடையதாய் எப்படி இருக்க முடியும்.

மேலும் பலரால் கேட்கப்படும் கேள்வியான கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? இது ஓர் சிறுபிள்ளைத்தனமான கேள்வி அல்ல. இது ஓர் உயிரியல் மாணவனுக்கு ஆக்கபூர்வமான கேள்வி. ஓர் இனம் (Species) தான் உருவாகிய பின்னேயே தனது இனத்தை இனப்பெருக்கல் செய்யும் எனவே கோழி என்ற இனம் உருவாகிய பின்னாலேயே தனது இனத்தை பெருக்குவதற்காக முட்டை இடும். இது விஞ்ஞான விளக்கம்.

அடுத்துதூக்க தாக்க காஸ்திரத்தில் எல்லாம் வல்ல சக்தியின் இருப்பை கேள்விக்குறியாக்கும் ஓர் கேள்வி. 'எல்லாம் வல்ல சக்தியால் தன்னால் தூக்க முடியாத கல்லை படைக்க முடியுமா?'

தூக்க முடியுமா? அல்லது படைக்க முடியுமா?

- செனினி

ஸ்ரீ கனகதூர்க்கை அம்மன் (இந்து) ஆலய அறக்கட்டளை
Shri Kanagathurkkai Amman (Hindu) Temple Trust
 (Charity No: 1014409)
 5 Chapel Road, West Ealing, London W13 9AE

அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி கனகதூர்க்கையம்மன் ஆலயத்தின் அறக்கட்டளையினரே நிர்வாகப் பொறுப்பு எனும் தீர்வுக்கேற்ப இடைக்கால நிர்வாக சபை திறமையாக செயல்பட்டு வருகின்றது.

தொடர்ந்தும் கோயிலின் செலவுகள் தவிர்ந்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு


ஈழத்தில் ஆதரவற்ற சிறுவர்களைப் பராமரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இத்தொண்டு சரியான மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக செயற்படும் தேவைகளுக்கும் முறையே உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் கோயிலில் செய்யவேண்டிய திருத்த வேலைகளைக் கவனத்தில் கொண்டும் நாட்டின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் செயல்பட ஒரு புதிய வழியை ஏற்படுத்தி உள்ளனர்.

அது தாயக அனர்த்த நிதி உதவி அர்ச்சனைத்தட்டு ஆகும். இது விசேட நாட்களில் £6 க்கு விற்பனையாகும். இதில் £5 அனர்த்த நிதி உதவிக்கே உரியது. இது மக்களால் மிகவும் விரும்பப்பட்டு ஜனவரி 1ம் திகதி 2006 இல் £5000 உம் தைப்பொங்கலுக்கு £1200 ம் சேர்க்கப்பட்டது.

புதிய நிர்வாக ஒழுங்குகள் செய்யும் நோக்கமாக கீழ்க்காணும் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.



Sri Kanaga Thurkai Amman Temple Trust
 5 Chapel Road, West Ealing
 London W13 9AE

Tel: 020 8810 0835 / 020 8840 0485

**பகுதி நேர
 அலுவலர் தேவை**

பிரபல்யம் மிக்க ஸ்ரீ கனகதூர்க்கை அம்மன் ஆலயத்தின் சகல நிர்வாகப் பொறுப்புக்களுடன் பூஜை ஒழுங்குகள் கோவில் கட்டடப் பராமரிப்பு சுத்தம் பேணுதல் போன்ற சகல விடயங்களிலும் அனுபவம் வாய்ந்த முகாமையாளர் தேவை.

கணக்கியல் கணனித் துறையில் பயிற்சி பெற்றவராகவும் ஆங்கிலம் தமிழ் மொழிகளில் எழுதப் பேசத் திறமை உடையவராகவும் இருத்தல் வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.

ஊதியம் கல்வித்தராதரம் இத்தொழிலில் உள்ள முன் அனுபவம் திறமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும். உறவினர் அல்லாத இரு நடுவர்களின் பெயர் விபரங்களுடன் கீழ் குறிப்பிட்ட விலாசத்திற்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரி பிரித்தானியாவில் வதிவிட அந்தஸ்தும் உள்நாட்டு அலுவலகத்தில் இருந்து தொழில் புரிவதற்கு அனுமதியும் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரத்திற்கு கீழ் உள்ள விலாசத்திற்கு எழுதவும்.
 தொலைபேசி : 020 8810 0835

தலைவர்
 அ.தேவசகாயம்
 செயலாளர்
 ஆர்.கணேசராஜா

முகாமையாளர் தேவை

விண்ணப்பதாரி ஆங்கிலம் தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவராகவும் கணக்கியலில் ஓரளவு திறமை உடையவராகவும் சேவை மனப்பான்மை உடையவராகவும் பொறுமைசாலியாகவும் அடியார்களுடன் அன்பாகப் பழகும் பாங்கும் உடையவராக இருத்தல் வேண்டும்.

உறவினர் அல்லாத இரு நடுவர்களின் பெயர் விபரங்களுடன் கீழ் குறிப்பிட்ட விலாசத்திற்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரி பிரித்தானியாவில் வதிவிட அந்தஸ்தும் உள்நாட்டு அலுவலகத்தில் இருந்து தொழில் புரிவதற்குரிய அனுமதியும் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

தலைவர்
 அ.தேவசகாயம்
 செயலாளர்
 ஆர்.கணேசராஜா

முகத்தார் வீடு

பாகம் - 7

முகத்தார்
(யாழ்ப்பிணம்)

(முகத்தார் வெளியில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தார் ஏதோ சத்தம் கேட்டு வெளியிலை வருகிறா பொண்ணம்மக்கா)

பொண்ணம்மா: ஐயோ... ஏனப்பா பெடியனைப் போட்டு இப்பிடி அடிக்கிறீயள் போசன்ரை மனிசி இப்ப சண்டைக்கு வரப்போறாள்

முகத்தார்: பிள்ளை என்னடி இவ்வரை கேள்வியைக் கேட்டா அடிக்காம என்ன செய்யிறது?

பொண்ணம்மா: அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டுப் போட்டான்?

முகத்தார்: காந்திஜெயந்தி அக்டோபர் 2ம் திகதி வரும் என்று சொல்லிக் குடுக்கிறன் அதுக்கு இவன் கேக்கிறான் எனக்கு காந்தியைத் தெரியும் அது ஆர் ஜெயந்தி என்று . .

பொண்ணம்மா: சரி உங்களுக்கும் தெரியாட்டி புத்தகங்களிலை தேடி சொல்லிக் குடுக்கிறதை விட்டுட்டு பெடியனை போட்டு அடிக்கிறீயள்

முகத்தார்: அம்மா . . தாயே . . எங்கையோ போக வெளிக்கிட்டுடவர் போல கிடக்கு முதலிலை அந்த அலுவலைப் பாரும்

பொண்ணம்மா: பொங்கலுக்கு சாமான் வாங்க என்று கடைக்கு வெளிக்கிட்டனான் வாறன் போட்டு. . .

(பொண்ணம்மா போய் கொஞ்ச நேரத்திலை சாத்திரியார் வந்து சேருகிறார்)

சாத்திரி: என்ன முகத்தான் பொங்கலும் நெருங் குது வீட்டிலை அமளியைக் காணலை. . .

முகத்தார்: அட.. சாத்திரியே, . வா. . அமளி இப்பதான் சா. . மனுசி இப்பதான் பொங்கல் சாமான்கள் வாங்கவேண்டு கடைக்குப் போயிருக்கிறாள்

சாத்திரி: அப்ப இந்தமுறை தைப் பொங்கல் மாட்டுப்பொங்கல் எல்லாம் வலு விசேஷம் என்று சொல்லு. . .

முகத்தார்: நீ . . வேறை வீட்டிலை மாடே இல்லை பிறகு என்ன மாட்டுப் பொங்கல்

சாத்திரி: உந்த வெளிநாட்டிலை எங்கடை சனங்கள் மாடை வைச்சக் கொண்டே பொங்கல் செய்யினம் பூட்டின வீட்டுக்கை அடுப்பிலை பொங்கலை செய்து போட்டு மனுசிக்கு. . சா. . குடும்பத்தோடை எல்லோ சாப்பிடுகினம்

முகத்தார்: வாய்க்கு ருசியா சாப்பிட வேணுமெண்டால் எந்த நாளும் பொங்கலை கொண்டாலாம் கண்டியோ. . .

(வெளியிலை போன பொண்ணம்மாக்கா படலையை கோபுத்திலை அடிச்ச சாத்திக் கொண்டு வாறது தெரியுது)

சாத்திரி: முகத்தான் பொண்ணம்மா வாற வரத்து பிழையாக்கிடக்கு நான் வரட்டே

முகத்தார்: உன்ரை கேட்டகுணமே இதுதான் பொறுத்த நேரத்திலை விட்டுட்டு மாறியிடுவாய் கொஞ்ச நேரம் இரு எனக்கும் தெம்பாக் கிடக்கும்.

சாத்திரி: அதுக்கு இப்ப என்னத்துக்கு நீ கண்ணாடி எடுத்துப் போடுறாய்?

முகத்தார் : எனக்கு டாக்குத்தர் சொல்லியிருக் கிறார் தலைவலி வந்தா கண்ணாடியைப் போடச் சொல்லி.

சாத்திரி: என்ன முகத்தான் உள்ளுக்கை போண பொண்ணம்மாவின்ரை சத்தத்தை காணலை ஒருக்கா குடிக்க தண்ணி கேக்கிற மாதிரி கூப்பிட்டு பாக்கட்டே?

(சாத்திரியார் குடிக்க தண்ணி கேக்க கொண்டு வந்து குடுக்கிறா பொண்ணம்மா ஆனால் முகம் அழுது சிவந்திருப்பது தெரியுது)

சாத்திரி: என்ன பிள்ளை முகமெல்லாம் விங்கிக் கிடக்கு முகத்தானோடை ஏதாவது பிரச்சனையோ?

உந்த வெளிநாட்டிலை எங்கடை சனங்கள் மாடை வைச்சக் கொண்டே பொங்கல் செய்யினம்

பொண்ணம்மா: அதுதான் எந்த நாளும் நடக்குதே பிறகென்ன புதிசா. . இது வேறை.

முகத்தார்: என்னப்பா போகேக்கை நல்லாத் தானே போனனீர் திடெண்டு வழியிலை ஏதாவது நடந்திச்சோ. .

பொண்ணம்மா: ஆ. . எல்லாம் உங்கடை அருமைப்பிள்ளையும் மருமகரும் தான்

முகத்தார்: அவங்கள் எங்கையப்பா வெளியிலை எல்லோ இருக்குதுகள் இப்ப என்னத்துக்கு இதுக்கிலை அதுகளை இழுக்கிறீர்

பொண்ணம்மா: ம். . ம். . எனக்கு வேண்டுதல் பாருங்கோ. . அதுதான் இழுக்கிறன் கடைக்குப் போகேக்கை தம்பியனோடை ஒருக்கா கதைப்பம் எண்டுட்டு சீலன்ரை டெலிபோன் பூத்திலை போய் ஒரு கோல் எடுத்தன். . .

முகத்தார்: எங்கை லண்டனுக்கோ?

பொண்ணம்மா: வேறை எங்கை. . உங்கடை மருமகன்காரி சொல்லுறாள் அவர் நல்ல நித்திரையாக்கிடக்கிறார் டிஸ்ரெப்பண்ணாமல் பிறகு எடுங்கோ என்று. . .

முகத்தார்: அதிலை என்ன பிழையம்மா. . தம்பியன் வேலையாலை வந்து கழச்சப் போய் படுத்திருப்பன் ஏன் குழப்புவான் என்று பிள்ளை நினைச்சிருக்கும்

பொண்ணம்மா: நல்லா பிள்ளை நினைப்பாள் என்றை குரலைக் கேட்டவுடனையே அவளுக்கு முளை வேலை செய்திருக்கும் எப்பிடி கட் பண்ணுறதெண்டுதம்பியன் முழிச்சிருந்தாலும் நித்திரை எண்டுதான் சொல்லுவாள் இது எனக்கு தெரியும்

சாத்திரி: பிள்ளை உங்கடை குடும்ப விசயம் இருந்தாலும் கேக்கிறன் ஏன் இப்பிடி வீட்டுக்கு வந்த மருமகனோடை பிரச்சனை பண்ணுறீயள் இது படங்களிலை வாற மாதிரி எல்லோ கிடக்கு. . .

இஞ்சை இருக்கும் மட்டும் மாமி. . மாமி . . என்று உருகினவள்தான் எப்ப லண்டனுக்கு போனாளோ அதுக்குப்பிறகு துப்பரவா மாறியிட்டாள்

பொண்ணம்மா: சாத்திரியண்ணை இஞ்சை இருக்கும் மட்டும் மாமி. . மாமி . . என்று உருகினவள்தான் எப்ப லண்டனுக்கு போனாளோ அதுக்குப்பிறகு துப்பரவா மாறியிட்டாள் இப்ப என்னையும் என்றை பிள்ளையையும் பிரிக்கப் பாக்கிறாள்

முகத்தார்: இஞ்சரப்பா சுமமா அந்தப் பிள்ளை பழியைப் போடாதையும் ஏதோ நான் பாத் குறிப்புகள் சரியில்லை என்று நீதானே தேடிப் பிடிச்சனீர் பிறகு எதுக்கு துள்ளிக் குதிக்கிறீர்

பொண்ணம்மா: ஆருக்குத் தெரியும் இப்பிடி நசவல் கள்ளியா இருப்பாள் என்று. இப்ப என்ன நான் அவையோடை போய் இருக்கப் போற தெண்டு கேட்டனானே. . . ?

முகத்தார்: அட.. இந்த ஐடியா வேறை இருக்குதோ. . இஞ்சை பாரும் நீர் கலியாணம் கட்டி வந்து என்றை அம்மாவோடை எப்பிடி இருந்தனீர் எண்டதை நினைவிலை வைச்சக் கதையும். .

பொண்ணம்மா: ஐயோ. . அது வேறையப்பா உங்கடையம்மா ஆக்களுக்கை என்ன கதைக் கிறதெண்டு தெரியாம கதைச்ச என்றை மானத்தை வாங்கிறபடியால்தான் பேசற னான் உங்களையும் அம்மாவையும் எப்பவாவது பிரிச்சிருப்பனா. . . ?

முகத்தார்: சரியப்பா நீர் நல்ல மனுசிதான் 25 வருஷம் பெடியனை வளர்த்து ஆளாக்கிப் போட்டீர் இனி அந்தப் பொறுப்புகளை அந்த பிள்ளைடை விட்டுட்டு நிம்மதியா இருமன்

பொண்ணம்மா: இது நல்ல கதையாக்கிடக்கு 25 வருஷமும் அவனை வளக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன் இந்த இயக்கங்களுக் கையும் ஆமிக்கையும் பாதுகாத்து வெளிநாட்டு க்கு அனுப்பி விட இடையிலை வந்த அவ தட்டிக் கொண்டு போகப் பாக்கிறா. . . விடுவனா. . .

சாத்திரி: பிள்ளை நீ மட்டுமில்லை பெடியனை பெத்த கன தாய்மார் வீட்டுக்கு வாற மருமகளை ஒரு வித்தியாசமாத்தான் பாக்கினம் ஏன்தான் தங்கடை வீட்டு மகள் மாதிரி பாக்கின மில்லையோ தெரியலை. .

முகத்தார்: இதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதிலை தாய் தேப்பனை விட்டுட்டு புருஷன்தான் எல்லாம் என்று வாற பிள்ளை பெடியனிலை கொஞ்சம் உரிமை எடுத்துக்கிற திலை பிழையிலைதானே. . .

சாத்திரி: இனி எங்களுக்கும் வயசு போட்டுது வாழற பிள்ளைகள் என்று இந்த தாய்மார் ஒதுங்கினாத்தான் என்ன என்று கேக்கிறன். .

பொண்ணம்மா: இஞ்சை எனக்கு அவளோடை போட்டியுமில்லை பொறாமையுமில்லை என்றை பிள்ளையை முந்தின மாதிரி கதைக்க கூட விடுகிறாள் இல்லையே அதுதான் கவலையாக் கிடக்கு. . .

சாத்திரி: பிள்ளை இஞ்சையை மாதிரியில்லை வெளிநாட்டு வாழ்க்கை 2 3 வேலைக்கு போறது வீட்டுக்கு வந்தால் அலுப்பு இனி கலியாணம் முடிஞ்சபடியாலை மனுசியை வேறை வெளியிலை எங்கையன் கூட்டிட்டு போக வேணும் எங்கை பெடியனுக்கு கோல் எடுக்க நேரம். . . .

முகத்தார்: அம்மா. . ராசாத்தி டெலிபோனிலை எப்ப அவன் கதைச்சாலும் உன்ரை ஒப்பாரியைத்தான் சொல்லுறனீர்? இதுக்கை காசு அனுப்பாட்டிக்கு கிழிஞ்சது ஏன் கோல் எடுத்து திட்டு வேண்டுவான் எண்டுட்டு தம்பியன் எடுக்காம இருக்கலாம்

இயக்கங்களுக்கையும் ஆமிக்கையும் பாதுகாத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட இடையிலை வந்த அவ தட்டிக் கொண்டு போகப் பாக்கிறா. . . . விடுவனா?

பொண்ணம்மா: என்னவோ உங்களுக்கு மருமகளை குறைச்ச கதைச்சா பிடிக்காதே ஏதோ தலையிலை தூக்கி வைச்ச ஆடுங்கோ. . எனக்கு வேலையிருக்கு போறன். .

சாத்திரி: முகத்தான் பொண்ணம்மா நல்லாத் தான் கவலைப்படுது நீயாவது மகனோடை கதைக்கேக்கை சொல்லலாம்தானே மாதத் திலை 2 தரமெண்டாலும் கோல் எடுத்து கொம்மாவோடை கதைக்கச் சொல்லி விணா அந்த பிள்ளைக்கெல்லோ கெட்ட பேர் வருகுது. . . .

முகத்தார் : இவளிலை பிழையிலையடா. . . பின்னேரமானா பக்கத்திகூட்டங்கள் கொஞ்சம் கதைக்கவேண்டு வாறது வந்து இவளை உசுப்பேத்தி விட்டுட்டுப் போறது அதை நிப்பாட்டினா சரி . . வரட்டும் இன்னடைக்கு நாயை அவிட்டு விடுறன் அப்ப தெரியும். . .



Magna Computech

Computer Services at your Home or Office

Free Call Out | Same Day Services | Replacement Systems

Call us 020 8543 0810

உங்கள் பிள்ளைகளுக்கு கணணி பாடம் கற்பிப்பதற்கு வீட்டில் கணணி இல்லையா? £80க்கு ஓர் புதிய கணணியை உங்கள் வீட்டில் பொருத்தி உங்கள் பிள்ளைகளுக்கு கணணி பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஒழுங்கு செய்கிறார்கள்.

1 மணிநேரம் வீட்டில் சென்று கற்பிப்பதற்கு £10

பொது இடம் ஒன்றில் 5 குழந்தைகளுக்கு கணணி பாடம் கற்பிப்பதற்கு £5

We Provide:

- Hardware / Software installation & Repairs
- Wireless/ Cable Network Setup & Repair
- Data Recovery / Data Transfer
- Web Development / Maintenance
- Broadband Problems / Setup / Advice
- Monthly System Maintenance
- (Personal / Small & Corporate Business)
- Server Installation / Maintenance

Contact:

Sabu: 07766 337 927

Vinu: 07834 833 811

Benny: 07918 183 003

192 Merton High Street,
South Wimbeldon
London SW19 1AX



www.magnacomputech.com
info@magnacomputech.com

“உங்களில் பாவமில்லாதவன் எங்கள் மேல் கண்டனம் விடக் கடவன்”

(11ம் பக்கத் தொடர்ச்சி)

ஆனால் அந்த வேளையிலேயே -2001ஆம் ஆண்டிலேயே - சிறிலங்கா இராணுவம் ரஷ்ய முகவர் ஒருவரிடம் இருந்து 2,500,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தோளில் காவிச்சென்று சும் (Shmel shoulder-launched RPGs) வகையைச் சேர்ந்த 1000 தேமோபாரிக் ஆயுதங்களை 3,698,000 அமெரிக்க டொலர் செலுத்திக் கொள்வனவு செய்தது. இந்த ஆயுதங்கள் ஆடி மாதம் 17ம் திகதி 2001ஆம் ஆண்டு இலங்கையை வந்தடைந்தன.

லெப்ரினா-கேணல் உபாலி கஜநாயக்க (Lt.Col. Upali Gajanayake) என்ற முன்னாள் சிறிலங்கா இராணுவ உத்தியோகத்தரது - பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டுள்ள நிறுவனத்தின் ஊடாக (Gladstone Industrial Holdings Ltd) நடத்தப்பட்ட மேற்குறித்த ஆயுதக் கொள்வனவில் நடந்த ஊழல் இழுபறிகளால் இந்த விடயம் 2001ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி வெளியான சண்டே லீடர் பத்திரிகையில் அம்பலமானது. (நன்றி: சண்டே லீடர் 12-08-2001)

இதனையடுத்து 2001ஆம் ஆண்டு ஆவணி 16ம் நாள் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையிலே ‘தேமோபாரிக் ஆயுதக் கொள்வனவின் மூலம் சிறிலங்கா அரசானது அபாயகரமான நிலைமையைக் களத்திலே உருவாக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த விடயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்’ என்ற வேண்டுகோளும் விடப்பட்டிருந்தது.

வழக்கம் போல அதுகுறித்து சர்வதேச

சமூகம் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அந்த ‘ஆயுதங்கள் கொட்டப்படப் போவது தமிழர்களது தலையில்தானே? என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது தேரவாத் பெளத்த விழுமியங்களை மதித்து நடப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சிறிலங்கா அரசு இந்த ஆயுதங்களை தங்களது ‘அனுராதபுர புனித வெள்ளரசு மரத்திற்கு வேலியடைப்பதற்காக வாங்கியதாக’ அவர்களுக்கு வியாக்கியானம்? கொடுத்திருக்கும். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஆயுதங்கள் கொட்டப்படப் போவது தமிழர்களது தலையில்தானே?

எனவே சிறிலங்காவிற்குள்ளே ‘உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்ட’ தேமோபாரிக் ஆயுதங்களை முதலில் கொண்டு வந்து சேர்த்தது சிறிலங்காவின் இராணுவமே அன்றித் தமிழர்கள் அல்லர்.

உலகிலே ‘தடை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட’ 2001 ஆம் ஆண்டிலேயே தேமோபாரிக் ஆயுதங்களை வாங்கிச் சேமித்து விட்டு, இப்போது 2006ஆம் ஆண்டிலே - பரவலாக தேமோபாரிக் ஆயுதங்கள் உலகெங்கும் பாவிக்கப்பட்டுவரும் நிலையிலே - மன்னார் சம்பவத்தில் இந்தவகை ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதாகச் சொல்லி நீதிகோருவதற்கு சிறிலங்கா அரசிற்கோ அல்லது அதனது

பேரினவாதப் பத்திரிகைக்காரர்களுக்கோ என்ன அருகதை இருக்கிறது?

2001ம் ஆண்டிலே, சிறிலங்கா அரசாங்கம் தேமோபாரிக் ஆயுதங்களை வாங்கிச் சேமித்த போது தமிழர் தரப்பு விடுத்த அவசர வேண்டுகோளைக் கண்டும் காணாமலும் இருந்த சர்வதேச சமூகத்திற்கு இதுகுறித்துக் கருத்துச் சொல்ல என்ன தார்ப்பக் உரிமையிருக்கிறது?

சரி, ஒரு பேச்சிற்கு யுத்தம் தொடங்கி அதிலே விடுதலைப் புலிகள் தேமோபாரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கூட அதைக் கண்டிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது.

ஏனெனில் ‘நாம் எந்த ஆயுதத்தைப் பாவிக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக் கிறான்’ என்பது சீனத் தேசியத் தலைவர் மாவோ சேதுங் அவர்களது கூற்று.

ஆகவே, எமது மதிப்பிற்குரிய சர்வதேச சமூகக் களவான்களே, உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

உங்களில் பலர் கிறிஸ்தவர்கள் என்பதை நாம் அறிவோம்.

சிறிலங்கா அரசின் - அதனது பேரினவாதப் பத்திரிகைகளின் - புனைகதைகளை நம்பித் தமிழர்கள் தேமோபாரிக் ஆயுதங்களை உபயோகித்தாகச் சொல்லி அவர்களைக் கண்டிக்கும் அறிக்கையை எழுதத் தொடங்குமுன் ஒரு கணம் நிதானியுங்கள்.

உங்களிடம் இருக்கும் புனித பைபிளின் புதிய அத்தியாயத்தைப் புரட்டுங்கள். அதிலே யோவான் அதிகாரம் 08 வசனம் 07 இனை ஒருதலை வாசியுங்கள்.

‘உங்களில் பாவமில்லாதவன் இவன்மேல் முதலாவது கல்லெறியக் கடவன்’ (புதிய ஏற்பாடு: யோவான்: அதிகாரம் 08 வசனம் 07)

“If any one of you is without sin, let him be the first to throw a stone at her.”

(New Testament :John, Chapter:8 Verse :7)

சூழ்நடை வளர்ப்புக்கு... -சில குறிப்புகள்

வேல்ஸ், (Bangor) பாங்கர் பல்கலைக்கழக உளவியல் பிரிவு சிறுவர்களுக்கான நன்னடத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அவற்றுள் சில குறிப்புகள்:-

தாங்கள் வாழும் வாழ்க்கையிலிருந்தே சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

விமர்சனத்துக்குள் வளரும் சிறுவர்கள், மற்ற வர்கள் மீது குற்றம்சாட்ட பழகுகிறார்கள்.

பகை உணர்வுடன் வளரும் சிறுவர்கள் சண்டையிடக் கற்றுக்கொள்கிறார்கள்.

பரிகாசத்திற்கு உட்பட்டு வளரும் சிறுவர்கள் கோழைகளாகிறார்கள்.

அவமானத்திற்கு உட்பட்டு வளரும் சிறுவர்கள் குற்ற உணர்வுக்கு ஆளாக பழகுகிறார்கள்.

எதையும் தாங்கும் உணர்வுகளை உள்வாங்கி வளரும் சிறுவர்கள் பொறுமையானோர் ஆகின்றனர்

ஊக்குவிப்புக்குள் வளரும் சிறுவர்கள் நம்பிக்கை உணர்வுவை பெறுகிறார்கள்.

புகழ்ச்சிக்குள் வளரும் சிறுவர்கள் நம்பிக்கை உடையவர் ஆகிறார்கள்.

நேர்மை உணர்வுகளுக்குள் வளரும் சிறுவர்கள் நியாயத்தைக் கற்கிறார்கள்.

பாதுகாப்பினுள் வளரும் சிறுவர்கள் மற்ற வர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

ஆமோதிக்கும் மனப்பாங்கில் வளரும் சிறுவர்கள் தங்களை விரும்ப கற்றுக்கொள்கிறார்கள்.

நட்பிலும் ஏற்றுக்கொள்ளும் தன்மையிலும் வளரும் சிறுவர்கள் உலகில் அன்பைத் தேடக் கற்று கொள்கிறார்கள்.

- பிளசம் பிரான்சிஸ் (வேல்ஸ்)

Thinking of selling , buying or letting your property ! Hence,
an efficient property sales, letting and management property, management services

Mortgage
deposit



Try us and what we can do for you. Remember all transactions are on a
No Sale No Fee basis , so pop into our office for friendly and confidential chat with us.
Receiver areas
London brought of Brent, Harrow, Ealing, Brant, Hammersmith, Fulham, and Westminster.
Mortgages
We also offer financial services to fulfil your mortgage needs.
We buy and sell properties in Sri Lanka

BUYING

Adverts on web and local
Papers

Computerised mailing system accompanied
viewings

Open 6 days a week

RENTALS

Property management services,
Guranted rental scheme

Maximum rent achieved

Rent your property immediately

All viewing accompanied

Maximum exposure through wide range of adverts

In-house property maintenance

SALES

Adverts on web and local papers

Computerised mailing system

Accompanied viewing

Open 6 days a week

Man and Co
020 8206 9930

Phone: 02082069930 / Fax: 020 8206 9931
E-Mail: info@manandco.co.uk Web: www.manandco.co.uk

3 Fryent Way, Kingsbury
London NW9 9ER

KIDS' WORLD

The Dog and the Bone



There was once a fat Yorkshire terrier called Kevin. Kevin liked to lick bones but he had no friends because he stole his friends' bones. His desire and addiction for bones was making him go out of control. No one liked Kevin and nicknamed Kevin "The Bone



Poacher." Kevin knew this but wasn't bothered by their nicknaming games. All he was bothered about was bones.

On a sunny evening in July, Kevin was licking his bones he had stolen. When the bones came out of flavour, he poached another one. He started to move away from the park to the forest where stray, weak dogs lived. He looked around and saw a weak, sad dog lying behind the tree. His eyes were flooding of tears and he was so skinny, his rib cage was visible. He had dry lips that hadn't touched water for a long time. Next to the weak dog there was a bone which the tired stray dog was saving up for when his puppies came back. Kevin was not bothered how weak and woeful he looked. He barked at him and ran like the wind to him. He pushed her and grabbed the bone with his lips. The dog put up a brave fight but was too weak to even damage Kevin. Kevin then saw a bridge and decided to wander off and rob some other stray dogs after his easy first mission. He decided to cross the bridge when he saw something peculiar. He lifted his neck and saw his reflection with a wet bone firmly placed in the jaw. Kevin being the stupid dog he is, thought his reflection was another dog with a different bone rather than the one in his mouth. He jumped at his reflection and tried to punch his reflection or in his mind the other dog. But found he was drowning. He pushed his paws at the water, attempting to swim but it was too little, too late, he was drowning to the bottom of the lake. The greedy dog died and the other dogs celebrated that they could finally eat their food in peace. The weak dog finally became strong as well. The neighbourhood lived without a single bone robbery ever, and the town even became famous for this.

Moral: Do not steal and do not be greedy and take gratitude in what resources and supplies you already have.

- By Cheran Gobiratnam (Age 10)

Spot the Difference - by Mathuran (Age 8)



Answers.

1) Donkey's tail, two shoes, Leg stripes, 2) White dot on the back, 3) Spot on the donkey's chain, 4) The two pointing out horns from the chain, 5) The black spot on its front left foot, 6) The front fat leg's strips

Jokes - by Rishiyah Ravi(12)

Sir: Brindan could you just tell me your surname so I can write it down?

Brindan: Manimaran Vetrivel

The Boy next to Brindan: Sir do you know how to spell it sir?

Sir: I-T You can't catch me out on that one.

Brindan: Sir I don't understand about density in science sir. Could you explain to me what is density please sir?

Sir: No problem. Do you know where Lions live?

Brindan: Yes. in a Den.

Sir: So it bacicly a city where Lions live.

Brindan: Sir, so for us is housity.. is it?

Brindan: Sir have you played the latest game called spelling as a Ferrari. It is realy cool. I'll even play it any day, any time for 24hours.

Sir: Yes I have. I let my students play on it every day.

Brindan: Sir then would you let me play sir... please sir... pretty please

sir....

Sir: No problem I'll let you play that, at room 12, after school for 5hours.

Brindan: Thank-you very much sir. (After school)


Brindan: Sir I am here sir!

Sir: Yep Brindan. Spell me onomatopea....Calculator.....Printer...

Brindan: Sir I thought we are going to play the game called Spelling as a Ferrari. It is a car game.

Sir: No! I meant the game where you spell me words I tell you fast as a Ferrari racing car.

Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner,
Kirthika Easwaran
(8 Yrs.) from North York.

Last week's runners up -

S. Sarvajan (7 yrs.) from Scarborough.

Stephanie Dhevarajah (9 Yrs.) from Scarborough.

Achitha Sanganethy (10 Yrs.) from John D. Parker Junior School.

Viveahan Sanganethy (6 Yrs.) from John D. Parker Junior School

Tongue Twisters

Hai kids why not try saying this, and see if you can learn to say it without making any mistakes. It's a challenge, so have a go and you will be surprised!!!

I wish to wish the wish you wish to wish, but if you wish the wish the witch wishes, I won't wish the wish you wish to wish!

Try saying it, and if you can say it to your friends and have Fun!!!

GOOD LUCK

- Priya

KING KONG-Movie Review

By: Krishnathas Thiruvampalam

Me and my parents went to see the film and it was amasing. I managed to let my parents let me to sit at the front (not too close) but near the front while my parents went to the back. The film did not start for half an hour and during that time I was very anxious to see the film and wanted it to start. After a long inpatient time, the film finally started.

I sat their and watched in horror. The screen was s close it felt and heard real. When I ship get's to the island, and King Kong comes, that

when the fun started. There were fights with King Kong, Dinosaurs and little crawling spider creatures, but the best bit was when King Kong rips open the dinosaur's mouth. The funniest scene was when the heroine get's tripped down by King Kong who wants her to keep falling which he found very funny and laughed to.

The end was similar to cartoons and old movies but the images and the virtual images were fantastic. It's a film I will never forget that I watched.

Word Search

M	J	K	I	N	A	R	U	I	B
U	A	I	L	M	A	D	P	E	O
T	N	E	N	I	L	M	A	P	O
R	N	D	E	P	A	D	A	L	A
A	A	V	L	J	E	U	A	R	S
M	L	A	M	E	S	A	I	M	R
D	V	A	F	T	N	G	E	Q	Y
Z	A	S	I	U	W	S	O	H	I
B	N	A	J	E	U	O	P	C	X
T	U	L	K	A	R	S	O	P	C

Hidden Words:

Subject: House

KINARU, MUTRAM, JANNAL, VAASAL, MESAI, PADALA

Submitted by:
Anuratha. K (Age 8) from Surbiton.

BRITAIN vs CANADA

95 - 40

COMPETITION!

KIDS CRAZY QUIZ

- Compiled by Tharaniyan Ravi -

Last Issue Canada was in the lead! This Issue Britain have switched on their brains! Unbelievable Britain are showing huge strength in this Quiz!

4 MORE ISSUES TO GO TO FIND THE QUIZ MASTERS!!!!!!!!!!!!

Instructions: If someone from Britain answers the questions Britain will earn 5 points for each question and same for Canada. Then at the next issue Oru Paper will publish the score, then after 3 months Oru Paper will proudly publish the country that won! The People who participated, their names will be published with the Winning country part.

Questions:

- 1.) What is the currency used in France?
- 2.) Who is currently the richest man in the world?
- 3.) Name the capital city of India
- 4.) Titanic sank in which ocean?
- 5.) Why is Martin Luther King well respected in U.S.A?
- 6.) Who invented the first Piano?
- 7.) Name one country which has a Rainforest
- 8.) Name the 6th planet from the sun
- 9.) Protein helps our body in what way?
- 10.) How long is the China wall?


Hurry Up!!! Send your answers before 02/02/06

Send your answers to kids@orupaper.com

Answers to last issues Quiz:

1.) Moscow, 2.) Mahawali Gangai, 3.) Sri Mavo Bandaranayaga, 4.) France, 5.) Japan, 6.) Cheetah, 7.) Rotterdam, The Netherlands, 8.) Mahatma Gandhi led India to independance, 9.) Movement, Reproduction, Sensitivity, Nutrition, Excretion, Respiration, Growth, 10.) Inuits are a member of a group of Eskimoan peoples

Phillip Pullman – The Firework Maker’s Daughter



This is Phillip Pullman -- the author who is famously known for his magnificent trilogy called "The Dark Materials" which include the books "Northern Lights", "The Subtle Knife" and "The Amber Spyglass.

This book is about a young girl called Lila who had a father called Lalchand but has no mother because she had died when she was a baby. Young Lila unlike most girls, who like dancing, swimming and netball, likes the unique art of making and designing fireworks. But her dad Lalchand did not expect his daughter to take such an enjoyment in fireworks. Before you know it Lila wants to become a firework – maker and there's nothing Lalchand can do about it. He regrets not telling her to take dance lessons with Lalchand's sister. Lalchand tells Lila's friend Chang about the secrets of fireworks and Chang tells Lila and Lila is frustrated. Lila then sets off a journey but finds herself into a whole lot of trouble.

This is a fantastic, gripping, hilarious tale by Phillip Pullman. He puts a magical touch into this book to make it addictive. A success from the Norfolk born man. This twist and turns rollercoaster is perfect for 7-11 year olds. But if you're over 11 and want a challenging book there's always Phillip Pullman's Dark Materials

I recommend you this book. It is 10 out of 10 and cannot possibly be improved. I recommend it to you and here are some people who agree with me.

"One of those rare books with a confident magic all their own... delivered with a lightness of touch that is sheer genius"- Independent

"A brilliant book if you want to escape to more glamorous locations. Full of hilarious, lovable characters, this a book you will want to read over and over again"- Sunday Times

- By Cheran Gobiratnam (Age 10)

Poems

Eating machine

The fat kid
Down the street always has 6 jumbo packets of crisps
When he watches football he commands his mum for food dips
To flourish his lips.
He eats at a slow pace when the game is boring
Sometimes he starts snoring
He eats like a machine when it is exciting and interesting
Rather than resting
He eats many carbohydrates
Drops the fruit
Give it's a boot
Never eats protein
He hates that and loves caffeine
He does not eat much fibre
He think it stinks like a dirty diaper.
He loves fat
He hates nearly everything apart from that.
That it is the fat kid down the street
And oh, does he eat!

- By Cheran Gobiratnam (Age 10)

WANT TO BE A SUPER HERO?

Do you want to save the world in a zoom?

- Take any old clothes you have, to your nearest charity shop.
 - Put your shorts on over your trousers - superhero style!
 - Keep the rain forests blooming and recycle all your used paper.
 - Stop the purple glow and save electricity - turn your television off when you're not watching it and turn your lights off when you leave the room.
 - All superheroes have a sidekick friend, Tommy has Daniel the Spaniel.
- Do you have a favorite toy who could be your sidekick?
- Practice all those superhero poses!

Did you know?

We have two ears and one mouth so that we can listen twice as much as we speak

- Epictetus

Nothing is particularly hard if you divide it into small jobs.

- Henry Ford

Friendship is like money, easier made than kept.

- Samuel Butler.

It is better to be defeated on principle than to win on lies.

- Arthur Calwell.

He who asks is a fool for five minutes, but he who does not ask remains a fool for ever.

- Chinese proverb.

We spend the first twelve months of our children's lives teaching them to walk and talk and the next twelve telling them to sit down and shut up.

- Phyllis Diller.

To all the 'Oru Paper' KIDS!

This little note is to introduce a new club called Kids Club which will be run by Rishiyian Ravi. All you have to do is to send a picture of yourself along with your name, age, school, interests and hobbies to kids@orupaper.com

Remember! This is a good chance to show your face to everyone.

- From Rishyan Ravi.



Shop for Sale

விற்பனைக்கு

News Agent + Off Licence

GILLINGHAM, KENT இல் new 20 Years lease hold

குறைந்த வாடகையில் கடை விற்பனைக்கு உண்டு.

தொடர்புகளுக்கு - Arun - 07957 778 367

Group and Personal Classes

GCSE (From Year 7 to year 11)

Maths and Physics

AS-Level- Physics and Maths (C3,C4,P2,M2,S2)

Further Maths

(P3,P4, M3,M4,M5,S3,S4,S5,FP1,FP2)

All the above subjects are taught by well qualified, (B Sc (Hons),M.Sc) teachers.

Contact:

07944 845745

07932 591 089

020 8949 6230



Raja & Co

Solicitors

Administrators of Oaths

உங்கள் சட்டம் சம்பந்தமான விடயங்களுக்கு, நீண்ட காலம்

அனுபவம் விக் சட்டத்தரணிகள்

ராஜா அன் கோ

சொலிசிடர்ஸ் நிபுணர்

0208 772 4900

Fax: 0208 682 9425

10 Upper Tooting Road,

Tooting Bec London SW17 7PG



உங்கள் வாசல் தேடி வர, ஒரு வருடத்திற்கு £18 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address : _____

Postcode: _____

Telephone: _____

Email: _____

மேலுள்ள விவரணைப்படிவத்துடன், £18 க்கு "Jasmine Studio Ltd." ன பெயரில் காசோலையிளையும், Oru Paper, 45'B' Crusoe Road, Mitcham, Surrey CR4 3LJ, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படம் எடுத்த கதை

கே. எஸ். பாலச்சந்திரன்
(ஒரு பேப்பருக்காக)

எங்கள் காலத்துக்கு இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்களில் அனேகமானவர்கள் படம் எடுத்துக் கொள்ள தயங்கினார்களாம். அதனால் ஆயுள் குறைந்து போய்விடும் என்று அவர்கள் நம்பினார்கள். நல்லகாலம், எங்கள் தலைமுறைக்கு முந்தியவர்கள், அதாவது எங்கள் பெற்றோர்கள் அதை நம்பாமல் போனதினால் எங்கள் இளமைக் காலத்தின் விரல் சூப்புகின்ற, பெரிய நெற்றியில் பெரிய கறுத்தப் பொட்டுகளுடன், அழுதுகொண்டு அல்லது அழத் தயாராகும் தோற்றங்களுடன் இருக்கும் அழியாத கோலங்களை கறுப்பு வெள்ளையிலாவது பார்க்கக் கூடியதாகவிருக்கிறது.

படம் எடுத்துக் கொள்வதற்காக எங்கள் குடும்பத்தினர் ஏறக்குறைய ஸ்தல யாத்திரை புறப்படுவது போல எவ்வளவு ஆயத்தங்களுடன் நீண்டதூரம் பயணஞ் செய்து ரவணுக்குப் போய் சிரமப்பட்டார்கள். என்பது எனக்குத் தெரியும்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஊரிலிருக்கும் ஒரேயொரு வாடகைக்காருக்கு சொல்லி வைப்பதென்ன. - முதல் நாள் இரவே, அணியப் போகும் உடம்புகளை பூச்சிக் கொட்டை போட்டு வைத்திருக்கும் பெட்டகத்தினிலிருந்து எடுத்து பக்குவமாக வைப்பதென்ன - டிரங்குப் பெட்டியில் துணியில் கட்டி வைத்த அத்தனை நகைகளையும் எடுத்து அணிந்து அலங்காரம் பார்ப்பதென்ன - ஒரே ஆரவாரந்தான்.

அதிகாலையிலேயே அம்மா, அப்பா, அம்மம்மா, சித்தப்பா, நான், தம்பி உட்பட எல்லோரும் குளித்து, முழுக்கி ஆடை அலங்காரங்கள் செய்து காரில் புறப்படும் போதே ஊர் எல்லாம் செய்தி பரவி விடும்.

'புட்டியிருக்கிற வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கோ அக்கா', 'முற்றத்திலை நிற்கிற கோழியளைப் பார்த்துக் கொள்ளுங்கோ', 'கோடியில் கட்டியிருக்கும் ஆடு கத்தினால் இரண்டு குழை போட்டு விடுங்கோ' என்று அம்மா அடுத்த வீட்டிலிருக்கும் பெரியம்மா வீட்டாருக்கு ஓடியோடிப் போய் சொல்லி விட்டு வருவார். காரில் ஏற்கெனவே ஏறி அடைந்து கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் ஓலமிடவும், முன் ஆசனத்தில் வசதியாகவிருக்கும் அப்பா உரத்துக் கூப்பிடவும், அம்மா கடைசி முறையாக 'எங்கடை வீரன் இங்கினை வந்தால் கொஞ்சம் சோறு போடுங்கோ அக்கா' என்று பெரியம்மாவிடம் சொல்லாமல் வரமாட்டார். வீரன் எங்கள் வீட்டு நாய்.

இதில் சுவையான அம்சம் என்னவென்றால் அம்மாவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் 'ம்..ம்' என்று தலையாட்டிய பெரியம்மா நாங்கள் புறப்பட்டுப்போன அடுத்த விளையுமே கடகத்தையும், புல்லுக்கிண்டியையும் எடுத்துக் கொண்டு சர்வசாதாரணமாக தோட்டத்திற்குப் புறப்பட்டு விடுவார். நாங்கள் வரும்வரையும் வீரன்தான் பட்டினியுடன் முற்றத்தில் நின்று காவல் காக்கும்.

இரண்டு மணித்தியாலப் பயணத்தின் பின்னர் ரவணை அடைந்து, பெரிய கடைப் பகுதியால் சுற்றி வரும் போதே அப்பா Tourist Guide போல எங்களுக்கு விளக்கங்கள் சொல்லி வருவார். ஸ்ரூடியோ வாசலில் போய் கார் நின்று, நாங்கள் நிலத்தில் கால் பதிக்க, நிம்மதிப் பெருமூச்சுகள் எங்களிடமிருந்து வரும்.

கதிர்காமத்தில் திரைக்குப் பின்னால் என்ன இருக்கின்றது என்று தெரியாத மறைபொருளாக இருக்க, வாய் கட்டிப் பூணை செய்யும் பூசகர்களைப் போல ஸ்ரூடியோக்காரரும் அடிக்கடி திரைக்குப் பின்னால் மறைந்தார். கையில் சதுரமான ஒரு மரப்பிரேம் ஒன்றைக் கொண்டு வந்து முக்காலியாக நின்று பெரிய கமராவுக்குள் நுழைத்தார். அதன்பிறகுதான் நாங்கள் இருக்கவேண்டிய ஒழுங்கை அவர் தீர்மானித்தார். இருக்க வேண்டியவர்கள் இருக்க, நிற்க வேண்டியவர்கள் நிற்க எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று அடிக்கடி கமராவை மூடிய கறுப்புத்துணிக் குள் மறைந்து பார்த்துக் கொண்டார். கடைசி கடைசியாக 'எல்லாரும் இங்கை பாருங்கோ' என்று சொல்லி கமராவுக்கு முன்னால் இருந்த ஒரு முடியைத் திறந்து முடினார். இத்தோடு எங்கள் படம் எடுக்கும் படலம் நிறைவேறியது.

ஒரு நல்ல நாளில் அப்பா மீண்டும் ரவணுக்குப் போய் (இந்த முறை பள்ளில்) எங்கள் குறுப் போட்டோவை எடுத்து வந்தார். நான் மாத்நீரம் ஏதோ முழுசுவது போல நிற்பதாக பொதுவான அப்பிராயம் இருந்தாலும், 'என்னை பிள்ளையின்னை கண் அப்பிடி.. நாலுறு பாராதையுங்கோ' என்று எனது அம்மா சொல்லிக் கொள்வார்.

காலப் போக்கில் எங்கள் கிராமத்துக்கும் ஒரு

ஸ்ரூடியோ வந்தது. ஆனால் எங்கள் கிராமத்தவர்கள் ஏனோ தொடர்ந்தும் ரவணுக்குப் போய் படம் பிடித்துக் கொண்டார்கள். உள்ளூர் ஸ்ரூடியோக்காரருக்கு போதிய வருமானம் இருக்கவில்லை. அரைச் சலார் (அரைக் கட்டணம்) என்று துணியில் எழுதி, நோட்டுக்கு குறுக்காக கட்டிப் பார்த்தார். வைக்கோல் ஏற்றி வந்த லொறி ஒன்று அதையும் ஒரு நாள் அறுத்துக் கொண்டு போய் விட, மனிதர் மிகவும் தான் நொந்து போய்விட்டார் என்று நானும் எனது நண்பர்களும் கேள்விப்பட்டோம். எப்படியாவது அவருக்கு கை கொடுப்பது என்று தீர்மானித்துக் கொண்டோம்.

அதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. எங்கள் ஊருக்கு சற்றுத் தள்ளியிருந்த கோயிலின் கடல் தீர்த்தம் முடிந்து, எங்கள் ஊருக்கு நடையாக வந்த கொண்டிருந்தோம். சிரிப்பும், கேலிப் பேச்சுகளுமாக எங்கள் குட்டி ரவணை அண்மித்த பொழுது நேரம் பத்து மணிக்கு மேலாகி விட்டிருந்தது. ஸ்ரூடியோ புட்டப் பட்டிருந்தது. ஆனால் உரிமையாளர் வழக்கமாக ஸ்ரூடியோவில்தான் தங்கியிருக்கிறார் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே முதலில் மெதுவாகத்தான் கதவில் தட்டினோம். கதவு திறக்கப்படும் அறிகுறிகள் தென்படாமல் போகவே எங்கள் தட்டுதல் சற்றுப் பலமானதாக மாறியது.

பாவம்...
மணியை...

'பாவம் மனுஷன்... நித்திரை போலை.. விடுங்கோடா' என்று எங்களுக்குள் யாரோ சொல்லத்தான் செய்தார்கள். ஆனால் நாங்களோ அன்று அவருக்கு உதவி செய்யாமல் போவதில்லை என்று உறுதி புண்டவர்களாக, தொடர்ந்து கதவில் தட்டி (உதைத்து) இறுதியாக கதவு திறக்கப் பட்டது. நித்திரைக் கலக்கத்துடன், கையில் ரோச் லைற்றுடன் நின்று ஸ்ரூடியோக்காரர் ஈனல்வரமாக, 'என்ன தம்பி..' என்று முன்னுக்கு நின்ற என் நண்பர்களில் ஒருவரைக் கேட்டார். 'அண்ணை.. இப்ப படம் எடுக்கலாமே' என்று நாங்கள் ஏககுரலில் கேட்கவும், மனிதர் என்ன நினைத்தாரோ, 'ஓம்' என்று சொல்லி எங்களை உள்ளுக்கு அழைத்தார். மெதுவாக அங்கு மிங்கும் நடந்து, லைற்றுகளைப் போட்டார். சின்னக் கமரா ஒன்று ஸ்ராண்டில் பொருத்தப்பட்டிருந்தது. அங்கு ஒட்டியிருந்த படங்களில், சில பெண்கள் கையில் மறக்காமல் கைலேஞ்சி வைத்துக் கொண்டு, கண்களில் கறுத்தக் கண்ணாடி அணிந்து கொண்டு, பிறைச் சந்திரனில் ஏறியிருந்தார்கள். போதாதற்கு ஒரு சிரிப்பு. நீல் ஆம்ஸ்ட்ரோங் கூட அப்படி பெருமிதச் சிரிப்பு சிரித்திருக்க மாட்டார். மந்தஹாசம் என்றால் தெரியுமா? அதேதான்.

'தம்பி.. வெளிக்கிட்டுக் கொண்டு வாறிங்களை' என்று மனிதர் பணிவாக ஒரு தடுப்பால் மறைக்கப்பட்டிருந்த பகுதியைக் காட்டினார். ஒரேமுக முகம் பார்க்க முடியாத ஒரு கண்ணாடியும், ஒரேயொரு குட்டிக்கூரா பவுடர் ரின்னும் இருந்தன. மணம், குணம் யாதும் இல்லாத அந்த பவுடரை(மாவை) சாடையாகப் பூசிக்கொண்டு கசங்கிய வேட்டி, சேர்ட்டைச் சற்றே சீர்செய்து கொண்டு வந்து நின்றோம்.

ஓவ்வொருவராக கைகளை நேராக உடம்போடு ஒட்ட வைப்பிட்டு, இயற்கையாகவே சரிந்து நிற்கும் எங்கள் தலைகளைப் பிடித்து நேராக்கி வைத்து, நாய்க்காதுகளாக தொங்கிக் கொண்டிருக்கும் எங்கள் சேர்ட் கொலர்களை நிமிர்ந்தி வைத்து, மனிதர் அந்த நித்திரைக் கலக்கத்திலும் தன் தொழிலில் அக்கறை யாகத்தான் இருந்தார்.

இவ்வளவு காரியங்களுக்குப் பிறகு போய் அவர் செய்த காரியந்தான் எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பைத் தந்தது. அவர் மிகவும் குள்ளமானவர். கமராவுக்குப் பின்னால் நிலத்தில் கிடந்த பலகைத் துண்டுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக பக்குவமாக அடுக்கிக் கொள்வார். பிறகு அதன் மேல் ஏறிக்கொண்டு கமராவுக்கு ஊடாக எங்களைப் பார்ப்பார். பலகை சற்று விலகிக் கொள்வது தெரிந்ததும், 'சடார்' என்று குதித்து விடுவார்.

இதற்கிடையில், சிரிப்பு மிகுதியினால் எங்கள் கைகள் இடம் மாறி, தலைகள் 60 பாகையில் சரிந்து, கொலர்கள் மீண்டும் நாய்க் காதுகளாக மாறிவிடும். சளைக்காமல் அவர் மீண்டும் எங்களிடம் வந்து, நேராக்கி, நிமிர்ந்தி எங்களை ஒரு தரத்துக்கு இரண்டு தரம் பார்த்துப், போய் பலகையில் ஏற, மீண்டும் அவை சரிய.. நாங்கள் சிரிக்க..

சளைக்காமல் வேதாளத்தை மரத்திலிருந்து தள்ளிய விக்ரமாதித்தியனைப் போல அவரும் முயன்று ..

கடைசியில் ஏதோ எடுத்து முடித்து, 'வாற கிழமை வாங்கோ... படம் தாறன்' என்று மன்றாடாத குறையாக வழி அனுப்பி வைத்தார். ஒரு மாதத்திற்குப் பிறகுதான் போகக் கிடைத்தது. அப்போது ஸ்ரூடியோ அங்கு இருக்கவில்லை.

Shop for Sale

With News Agent & Off Licence
Guildford area 21 years leasehold
(25 min from Tolworth)

குறைந்த வாடகையும் Council Tax

தொடர்புகளுக்கு:

07944 661 492 / 01483 423 700 / 07916 324 477

WANTED: BRAND AMBASSADORS WHO
CAN ADD SIZZLE TO OUR CLIENTS'
BOTTOM LINES!

Who we are

Catamaran is an independent marketing services company with a truly hands on consultative approach and an undying passion to build powerful brands that carve out market share for our clients.

One of our pursuits...

One of our disciplines is the provision of field marketing services for our client's brands. Such services include sampling, merchandising, product demonstrations, leafleting, product launches, exhibitions and hospitality and mystery shopping.

What we are looking for

We are actively seeking Brand Ambassadors (temp basis) who can help implement our clients' marketing strategies under our supervision in one or more of the domains above. Training provided. Prior experience not a prerequisite, but enthusiasm and commitment are!

Next steps

If this sounds like you email your CV with subject "Brand Ambassador" to info@kattumaram.net



PERMA

INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கே பிற நாடுகளுக்கே அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியிலும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்பின் வைத்திருந்து அனுப்ப முடியும் தரமான மிரத்தியேக சேவைக்கு நாடவேண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சீவம்
45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile; 07939 550397

workpermits4u

UK Immigration - Workpermits & Visas

- * Work Permits in IT, accounting, finance, retail, catering, healthcare, HSMP
- * Permanent residence, UK Citizenship, marriage applications, domestic workers.
- * Leave to Remain in UK, leave extensions, immigration forms completed
- * Visas for students, spouses, dependent family, working holiday, sole rep visa
- * Business immigration: entrepreneurs, investors, UK company formation & management, full accounting, payroll & tax services.

Contact: Raj Ganguly workpermits4u.com, 37 Panton Street, near Piccadilly Circus, London SW1Y 4EA

Tel: 020 7839 0389 / 020 7839 4731 / Mob: 07785964126

email: workpermits@workpermits4u.com / www.workpermits4u.com (division of RKG Consulting Ltd, OISC registered).

It pays to advertise in Oru Paper
Call 020 8640 4604

Ahaa Takeaway

உண்மையிலே இது ஒரு அசல் Takeaway

Sri Lankan & South Indian Cuisine
(Halal)

For all special occasions like
Weddings, Birthday parties etc.

we Supply Sri Lankan and Indian Food
including snacks

Hygenic and tasty food will be supplied
to meet your special needs.

Quality food at affordable prices
Your Satisfaction is our pleasure

Fresh Veechu Roti available in large quantities everyday

Weddings / Birthday party orders

DELIVERED FREE

WEEKEND SPECIAL
ODIAL KOOL ... £3.50

SPECIAL SET MEAL
VARIED MENU DAILY... £3.00

VATTILAPPAM ... 99P

100 STRING HOPPERS WITH
SOTHI AND SAMBOL
ONLY ... £12.00*



Opening Times:
10.am to 12 midnight
7 days a week

504 Northolt Road, South Harrow
Middlesex HA2 8HA

Opp. to NETTO

Tel: **020 8537 8250**

Harrow விஸ் பதிதாக ஒரு Takeaway



யாழ் / நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்

J/NELLIADY MADYA MAHA VIDYALAYAM

(Old Students - Get together)

பழைய மாணவர் ஒன்றுசேடல்

நெல்லியடி மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களும் நலன்
விரும்பிகளும் பழைய மாணவர் சங்க அங்கத்துவ படிவத்தை நிரப்பி
தங்களையும் பதிவு செய்து சங்கத்தின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கமாறு
பணிவுடன் வேண்டப்படுகின்றார்கள்

அறிவிப்பாளர்

IBC வானொலியின் மூத்த அறிவிப்பாளர் S.K. Rajan

மங்கள விளக்கேற்றல்

திரு / திருமதி கந்தவநாதன் (எங்கீத ஆசிரியை)

Venue:

The Archbishop Lanfranc School
Mitcham Road, Croydon CR9 3AS
(Near Lambard Roundabout)

Further Details :

Vasudevan (Vasan Printers) - 020 8646 2885 / 07903 425 671

Rajendra - 07958 924 348, Suresh - 07967 565 477

Sridharan - 020 8665 6651

Yoga (Mithus Jewellery) - 020 8683 1756 / 07915 616 147

Jeyam (Best Food) - 020 8684 6269

Saturday

4 Feb
2006

(i) Group Dance for Cinema Songs

20ற்கும் மேற்பட்ட நடனங்கள்

"London Baba" Sureshன் மேற்பார்வையில்

அவரது நடனக்குழுவின் 50ற்கும் மேற்பட்ட

கலைஞர்கள் பங்குபெறவுள்ளார்கள்

(ii) நகைச்சுவை நிகழ்ச்சி

(iii) பாட்டுக்கு பாட்டு

Door Opens at 5.00 pm

Membership Fee

Single : £15

Family : £20



SARAN'S

FOOD & WINE



Off Licence
Groceries
Sri Lankan &
Continental Foods
at
Unbeatable Prices

தரமான இலங்கை உணவுப் பொருட்கள்
கடலுணவு வகைகள்
மரக்கறி வகைகள்
அனைத்தையும் பெற்றுக் கொள்ள
நாட வேண்டிய இடம்..



Tel: 020 8521 7534
Mob: 0793 088 8878
80 Mark House Road
Walthamstow
London E17 8BG



Learn to play Miruthangam with
Mr. M. Wijeyarajah

This is a perfect opportunity
for excellent individual tuition
in your home at reasonable
rates.

Help in preparation for exams
and certificates awarded at
the end of each year



Further information
please call

020 8241 6833
07950 931 683



AJ Video & Audio

14 Loampit Hill,
Lewisham
020 8694 6653

மீவருட சேவை, அனுபவம்!

அனைத்துவிதமான Video, Audio,
CD, DVD, VCD

also Sri Lankan News Papers &
Tamil Magazines + Phone Cards

இத்துடன் சழிவ் நடை போடும்... **MAHARASIE**
Jewellers & Textiles

020 8691 8888

122 Loampit Vale, Lewisham, London SE13 7SN



RASIAH & CO

SOLICITORS

Conveyancing

(Residential & Commercial)

Matrimonial

Immigration

Landlord & Tenants

Tel: **020 8543 4040**

Fax: **020 8543 2400**



180a Merton High Street, South Wimbledon, London SW19 1AY

Dx: 300004 Wimbledon South



இந்த ஸ்ரீலங்கை மனிதன் எங்களுக்கு தனது கதையைச் சொன்னார். தானாக விரும்பி தாய்நாடு சென்று மீன்பிடி தொழில் செய்வதற்கு எங்கள் உதவியைப் பெற்றிருந்தார். ஆனால் ஆழிப்பேரலை (Tsunami) காரணமாக அவர் தொழில் அழிக்கப்பட்டது. எங்கள் (IOM) பண உதவியுடன் திரும்பவும் தன் தொழிலை ஆரம்பித்து தற்போது நல்ல நிலையில் உள்ளார்.



IOM International Organization for Migration

21 Westminster Palace Gardens
Artillery Row, London SW1P 1RR

Tel: 020 7233 0001

Fax: 020 7233 3001

www.iomlondon.org

தாய்நாடு திரும்பும் யோசனை உண்டோ?

உடன் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

நீங்கள் நன்மை பெறும் வழியில் அனைத்து உதவிகளும் செய்து தர ஆயத்தமாய் உள்ளோம்.

'கை கொடுக்க காத்திருக்கின்றோம்' நாங்கள், I.O.M

ஏற்கனவே நீங்கள் அகதி அந்தஸ்தை கோரி நிராகரிக்கப்பட்டவராக இருந்தால், நீங்கள் விரும்பினால் உங்களுக்கு தாய்நாட்டு பயண ஒழுங்குகளை மேற்கொள்வோம்.

உங்கள் விமானச்சீட்டிற்கான செலவுகள், இந்நாட்டு விமான நிலையத்திலிருந்து உங்கள் நாட்டு வீடுவரை உள்ள செலவுகள் போன்றவற்றைப் பொறுப்பேற்கிறோம்.

உங்கள் பயணத்திற்குத் தேவையான அனுமதிச் சீட்டை பெறுவதற்கு வேண்டிய வழிமுறைகள், பயணத்தின் போது இந்நாட்டிலும் உங்கள் நாட்டிலும் தேவைப்படும் உதவிகள், பயணத்தின் போது மருத்துவ உதவிகள் போன்றவற்றிற்கான ஒழுங்கு முறைகளை மேற்கொள்வோம்.

2006 மே 31ஆம் திகதிக்கு முன்

நீங்களாகவே வீடு திரும்ப விரும்பினால் உங்களுக்கும்,
உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும்

£3000 வீதம்

கிடைக்க தகுதியுடையவர்களாவீர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
உடன் தொடர்பு கொள்ளுங்கள்!

இலவச தொலைபேசி

0800 783 2332

SKC

ESTD
1992

SRI KANTH & CO


Solicitors & Property Business Centre

SOLICITORS & ESTATE AGENTS

Property sales, letting & conveyancing
Under One Roof

We also practise in the following areas of LAW:

- Immigration
- Wills & Probate
- Conveyancing -Residential
- Conveyancing-commercial
- Landlord & Tenants
- Liquor Licensing
- Matrimonial/Family
- Employment Matter
- Consumer Problems
- Civil Litigation
- Housing Matter
- Welfare Matter



Legislation

Tel: 020 8795 0648


Fax: 020 8795 0649

Mob: 07831 195 979



Emregas

WHOLESALE & GENERAL MERCHANTS



Specialist
Distributors
for
Grocery
Outlets

- Panasonic
- Duracell
- TDK
- Lighter
- Bulb
- Rizzla
- Matches
- Medicines
- Stationery
- Toiletries
- Bleach
- Washing Up Liquid
- Plates & Cups
- Cleaning Sponge
- Toilet Roll
- Kitchen Towel

21 B Lombard Road, London, SW19 3TZ

Tel: 020 8543 5438

Fax: 020 8543 4006

Mob: 07961 336 831

இரு ஒரு தமிழர் நிறுவனம், தமிழில் தொடர்புகொள்ள

Emregas மகேச்கிரா

உங்கள் சிறந்த தெரிவுக்கும், சேவைக்கும் எம்மை நாடுங்கள்



EURO UNION

Mortgages | Commercial Loans | Accountants | Solicitors

77, Hoe Street, Walthamstow, London E17 4SA

Tel: 020 8509 0911 | Fax: 020 8509 0912

What is Mortgage?

1) It is the dream and goal of every one of us to own a house to live. But most of us do not have the knowledge or experience or time to go through the whole process of finding the right house at the right price and find the most suitable mortgage with or without deposit achieving the best rate and terms.

All lenders carry out credit search and most do credit scoring to decide on the interest rate applicable to a particular customer.

2) Some of us intentionally or not may have spoilt our credit rating by defaults, CCJ, arrears or delayed payments of bills and commitments. Do you know that even if you have clean credit record but living in a house with someone who has adverse credit may affect you?

3) There are some lenders who will ignore your poor credit rating and give you a lower rate of interest. WHO are these lenders?

4) Mortgage is the most important financial commitment we make in our lives. Therefore it is extremely important that you contact a mortgage broker who can help and guide you.

Negotiate with estate agents to buy your house at the lowest possible price.

There are many banks and building societies in the market for mortgages and it is extremely important to have intimate knowledge of their criteria and only then a broker can secure his clients the best "deal" and save them money.

Sam's Accounting Services Limited

92a Forest Road/Walthamstow /London E17 6JQ

Tel : 020 8509 8484 Fax: 020 8509 8282

Every Thing You Would Expect From An Accountant,
But At a Fraction of the Cost

- * We offer wide range of accounting, taxation and consultancy services for Individuals, Partners and Corporate clients.
- * Our aim is to make you more profitable by specialising in solving every day problems in running a business.
- * We work closely with you to take the weight off your shoulders, as many accounting problems as possible and allow you to concentrate on your core business, doing what you know best.
- * We provide up-to-date financial picture of your business on a regular basis-Monthly or Quarterly.
- * Our key words are Flexibility and Adaptability.
- * We can provide assistance to all businesses and individuals on preparing cash flows, budgets and business projections as and when required. These are typically needed by Loan providers if you are intending to borrow money.
- * We can visit you (Out of hours Too)
- * We can help you meet all H M Revenue & Customs and Companies House Dead lines. - Such as VAT, PAYE, CIS, CT 600, Annual accounts and many more.
- * We provide all on-line services.
- * We can Actively look to save you money.
- * We explain everything in clear detail.

TEENS'UULIJ



FORUM



'Tamil Girls Behaving Baldly'

By: Gopika Ramalingham

I have wanted to write my views on the behaviour of Tamil girls in this country (UK) for sometime now and have been putting it off as I didn't want to upset anyone.

I'm appalled by the behaviour of many Tamil girls in this country. It's so sad to see so many young Tamil females giving in to teenage pressures so easily.

We live in a society that frowns upon those who attempt to adopt the western way of life, and as much as we want to believe that these people who run our society don't mean much to us, they do. The way others talk about us affects our parents. Many of us forget this. And surely with out question our parents matter to us, right??

I've seen many young Tamil females behaving in an inappropriate way, they use foul language, dress in an unrespectable style and change 'boyfriends' like they change their underwear!

At home they are thought of as abiding, respectful young girls. Even in the coldest of days they are seen wearing the shortest of skirts in the name of 'school uniform'. Or they wear such tight trousers that look like they're about to burst out of. Surely there is a health issue there; you do know you can get urinary infections through wearing tight trousers/jeans!!!

I mean c'mon girls, I'm sure your schools allow a slight discrepancy to your uniforms during winter!

After school activities...

Then there's the hanging around trashy shopping centres long after school hours scouting for boys. Whilst you're poor parents think your staying behind at school studying. We all know that's why

you do it, it is no secret. Then when an older boy/man approaches you, you immediately trust him and give him your number along with a full life history. Are you guys seriously that naive? Is it pure ignorance or is it 'all in the game'? You tell him how you're a family girl; amma and appa mean everything to you. You do like him but due to family restrictions you can not do anything about your feelings, but you still want to remain friends. Then when the guy gets a little rowdy and fixated you wonder why. Could it be that you secretly want him to keep coming behind you? You like the attention?

God forbid any black man to show a slight interest in you, oh then you're Gods gift because you have a black man after you! Why are black men more sought after than a Tamil man by you guys buy Asian girls in general??

All that sneaking around behind your parents backs meeting this boy and that boy. Getting seen by amma's best friend walking out the cinema and going home with the horrible feeling that she's going to tell on you, is it all worth it? You know he's going to leave you when he realises he's not going to get what he wants from you.

Then you spend all your revision time crying over him, and sitting in exams thinking about what he may be doing when you should be answering those questions! You drag innocent friends into your mess by telling your parents you were with them when your appa's lawyer friend said he saw you getting out a car that evening when your guy dropped you home.

As expected a girl calls you and tells you not to mess with her man any more. Then you act all surprised at the reality that you've been

played! You, being the stubborn, proud, no-one can touch me kinda girl you find her and start arguing in the street creating a scene. Here is born the name that will stick with you for years to come. People will start to talk and get up in your business. Are you surprised, after you yourself were gossiping about that girl from Saturday tuition last week?!

Think a little!

I'm not here to preach to you about how to live your lives, but to attempt to bring to your attention that the way you behave now will still reflect on how others perceive you in the future. It's not about being a good Tamil girl; it's about being a good girl period.

All what I have written are events I have seen growing up. I am a 20 year old Tamil female who has been living in this country for a very long time. I know first hand how tuff teenage life is, especially for a young Tamil female growing up the west with conservative parents.

The one thing you young girls must remember is that amma and appa only have your best interest at heart. Their ways may seem unfair to you at the time, but trust me, they are right in everyway. They tell you not to wear that short skirt because people will automatically assume the worst of you. Because assuming the worst of your neighbours child is far easier than accepting the truth about your own.

I can honestly say that most of you will look back at your teenage years and regret the way you lived through it.

So ladies, fix up and look sharp. Act wisely as your actions of today you will carry with you tomorrow.

Innisaikural 2005 (UK)

By: Ginothan

European Innisaikural 2005 that was held by the IBC radio final was held in The Fairfield Halls just as every year in London. It's a time when the Tamil community gets together to watch and sheer the singers who have gone through several selection processes and are finally competing for the final award. There are many events as such that takes place in London alone for example one of the well know being Gaanakuyil. These events introduce many young talented singers and musicians and this way they are given the ability to Portray their talents and Innisaikural is one of those ways in which you can be known for your singing talents if you win or not.

The event took place in the Croydon's Fairfield hall as I already said which is next to the Croydon College in Croydon on 7th of Saturday. The musicians that accompanied the programme were familiar faces and it was nice to see Jackson Bosque on stage as one of the keyboard players.

I am a great fan of his voice and since today his keyboard playing skills as well.

I am a great fan of his voice and since today his keyboard playing as well. I have seen him on many other functions and event's as well but I always remember him as the singer of "Maadhavaa Seethu maadhava". This was the song he sang on the final round of Innisaikural and won. For this year he seemed to have sang with all the female singers competing as a joint singer, and being the only male singer to sing with the females meant that he had to keep coming and going to and from the front stage to the back to play the keyboard. Two in One!

My parents talked about their favorite singers on the stage, and they discussed, who would win. We all placed a bet on one person, and finally the person that gets the close

is given £10 from every member participated. There were 4 of us so who ever wins will receive £30 in total. Overall it was fun, judging the singers from the back and deciding on the ones final. For my bad luck I did not win, my mother got the closest, and she got the money which she spent around half of that, for us to buy Pizza at midnight!

but were not good enough to be the winners.

All of the singers were good, but were not good enough to be the winners. There were several Levels for the contests and as the level increased the harder it got for the participants. The selected singers to continue onto the next levels were not only being judged on their vocal skills but also there knowledge of how well they know Sangeetham. They were asked to specify song rhythms, identify and differ songs to match a given song. The levels were interesting and there was a great cheer from the public when every time a right answer was given by the singer. It was like they knew it all, or maybe they just went along with each other. Which ever way it was fascinating.

I personally only learned Sangeetham when I was young, and when I grew up I stopped going as it far from my house, and we had traveling difficulties. Overall i don't really mind any way. I was never in to singing anyways.

At the end I was a bit disappointed, because I believed some other singers such as the French male Innisaikural sang very well, but he did not get selected. My parent's also agreed with me. We believed that he should have at least been selected for the further levels but guess that's music, what do we know. Everyone was awarded for their participation, and when it finished it was almost 12:30 pm.

I liked watching everyone come to the stage, and taking their awards. Overall the programme was a good success, but there was a question raised by one of my friend, as to why it's called 'Innisaikural 2005' when simply it's taking place in 2006, but only the programme managers and directors can answer that.



EURO UNION

Mortgages | Commercial Loans | Accountants | Solicitors
77, Hoe Street, Walthamstow, London E17 4SA
Tel: 020 8509 0911 | Fax: 020 8509 0912

Eurounion - MORTGAGES

ONE STOP SHOP (All under one stop)

Mortgages | Commercial Loans | Accountants | Solicitors

Remember! No Mortgage No Fee

100% mortgages, 90% non-status mortgages

For Council Tenants, Even more than 100%.

Also, Re-mortgages for any purpose with FREE valuation, FREE Legal BTL and LTB.

Your home is at Risk if you do not keep up your repayments in a mortgage or other loans secured on it.

Sam's Accounting Services Ltd

Everything you expect from an Accountant, but at a FRACTION of the standard Cost

Eurounion - First choice for Commercials!

Contact us for all your Secured and Unsecured Business Loans.

Deposit-paid Properties. (Being built, 'New'). Call us for details!

In association with Anthony Financial Consulting, which is authorised and regulated by Financial Services Authority.

A tragic accident that cost a life!

By: Tharmila Shabanathan

It was around 6:00pm when we got a call from one of our relatives in Germany. My parent's, aunty and I were watching TTN, when the call came. It was not only a tragic news but a very catastrophic one as well. One of my long distanced cousin's has died. They went on to explain how and where it happened on the phone, at that time I was shocked that I had such a relative and sad that it has happened. I did not even know his name at that time. I have never met him, or seen him in my life yet still I felt pity for the guy. His name was Vinithan and he was 18 years old. I did not know how I should be feeling purely because our both families weren't close and that meant I had to connect sympathetically with the family.

An accident as such will have a huge affect not only on the victim's family but also in the community they thrive in. I know this from what I experienced after finding out of his death and what is said to be the cause of his death. Some time later we got another call that was clearer, the incident happened around 2pm when he came from his studies and went for his usual run. He was believed to be listening to his music (MP3 Player) while running, and also had his hood on and that was probably the cause of the accident. He couldn't hear the tram or see it.

As soon as my mom heard this, the first thing she said was to give my

MP3 back to get and I was forbidden to listen to it while going to and from college or anywhere else out of the house. I was most certainly shocked as it was my life. I had all my songs, college assignments and other personal details and without it I would collapse. She also carried on complaining about how I do not look before crossing the road and it carried on for some time. I explained to her that accidents like these happen almost every day of our lives and we just have to carry on hoping that it's not time for us to go yet. Who knows when time comes, I too will disappear.

An accident as such will have a huge affect not only on the victims...

Coming back to the accident, anyone at such a young age does not deserve to be killed, never mind getting run over by a train. For the rest of that day, our house was filled with sadness and phone calls came from every country I know. It's shocking how news spreads from one country to another so quickly yet so vastly. Within my family, my dad was the one that was more affected as this reminded him of his brothers

death in Sri Lanka by the Singhalese army many years ago. Even though he did not cry physically I saw it in his eyes, the misery he felt inside. He knows how it feels to lose someone in a sudden and tragic way.

Even thinking about what happened makes me shiver in both cases. Just thinking about the pain they must have felt at that very moment even if it was only for a few minutes and what about the pain that still goes around every time someone thinks of them. It's a sorrow feeling that will never vanish. It's a tragedy that changes a lot off peoples lives. Even if I never knew Vinithan, I prayed for him, that his spirit will find peace and move on. I also prayed for his family, to give strength for them to get through this difficult time and start living their lives in the best way possible. There will always be a gap in their heart, but who hasn't got a gap nowadays. Each and every one of us do have a empty feeling once in a while.

What I learnt from this is that, you should always watch where your going. Always look both ways before crossing, and never run across on busy roads or railway crossings. You can ignore this and think that you are being cool this way but trust me if you ever trip or just miss it, your done! You will disappear in seconds, but the pain you leave your friends and family will never disappear.

Early marriages

By: Vaishnavi

To start off with, I am an eighteen year old Medical student in Queen Mary's. I would say this was the best think that has ever happened to me. I took every little care and studied very hard to achieve what I have and where I am right now. My intensions are for the future is to finish Medicine and set up a Private Clinic. Then if I was still interested I may well think of marriage. But I have pressures from every family member to get married. Is 18/19 really the age to get married?

Some of my friends from college have married at the age of 18-19 and living their family life. They all have an OK career and have managed to live with what they have, but I am not like that. I always aim higher and that means sacrificing some for others. However my parents do not agree with my reasons and they are still on my back to do as I am told. I have seen parent's who find it hard to let their children go even at 30 years old, but my parents are the opposite, and this may be because I am the oldest, but that still does not conclude that they should come to such decisions.

Just because one does not get married, it isn't the end of life is it? Is marriage the only way to fill and live your life? I do not see it that way. Marriage brings a lot of problems mentally, for example you or your parents have to first find a partner that has similar likes and dislikes, then you have to work on the relationship,

and once you are married after a several years, the bond just breaks if you two weren't meant for each other. All of that is just a whole load of hassle and unwanted pain that I would like to escape from.

I know a woman in her forties, she's actually a well know person's daughter in London who has not married and she is earning £3000 a month and living alone. She did not need a male to guide her through life. I hate it when parents think that a female cannot live without a male in this world and definitely not our society because of small gossips, but that's where they are wrong. If you live your life the way you want but peacefully and truthfully no one can fold a finger on you.

..work,earn, get into a good position, so after marriage only one person goes to work, this way you have full time for family life!

"Those who are not mothers do not know the real pleasure of life" I read this quote somewhere and was disappointed that people are out there do think in such ignorant and stupid ways sometimes. What if a woman

cannot give birth to a child physically does that conclude that she does not know the real pleasure of life? Just the same with marriage. I heard that my grand-grand mother got married at the age of 15. Then woman were not given the benefit of the doubt, and therefore it lead to many girls getting married and having children at an age when they too are children.

In fact, it's those who get married early that miss out in life. They miss out on, Uni life and other many exciting opportunities. What is there is getting married early and having children at 19 or 20. Then you must dedicate your full time and energy towards your children which many young parents fail to do. They leave the children to grandparents or school's and go off. So instead work, earn get into a good position so after marriage only one person goes to work, this way you have full control of your time, and your children are brought up with care and attention that they really deserve.

Marriage and children are a minor part of life and not the whole so in conclusion, I truly believe that woman should be given the right to marry at what ever age they desire. If a girl decides never to get married, then so be it. That's her choice, even parents should not be given the right to contradict that.

Get married, just not too early or too late!

Former principal of Nathan & Chelva Solicitors,

Mr K Chelva-Nayagam LLB

has now joined as a Solicitor with

SRINIVASANS SOLICITORS

of Raphael House, 226 High Street North, East Ham, London E6 2JA.

Please contact him for all your legal matters in particular Commercial & Residential Conveyances, Family Proceedings, Civil Litigation & Immigration. He always works for clients interest & takes more care in dealing with his clients matters.

Mob: 07956 466 708 Email: chelva@hotmail.co.uk

Room To-Let

சிறிய அறை ஒன்று வாடகைக்கு உண்டு

Morden Tube நிலையத்திற்கு அருகில் மிகவும் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.

வாடகை: £200/மாதம் (உணவு இல்லாமல்)
£250/மாதம் (உணவுடன்)

தொடர்புகளுக்கு

தொலைபேசி - 020 8641 1263

கைத்தொலைபேசி - 07917 420 058

RR METAL WORK

- * Railings
- * Staircases
- * Gates
- * Window Grills
- * Fire Exits

Call Kumar

020 8648 8207

07753 200 261

Brook General Stores

Off Licence

36 Brook Street, Erith
Kent DA8 1JK

Tel / Fax: **01322 335 089**

Meera Arnold & Co.

accountancy

pay roll

book
keeping

company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

FLAT FOR SALE

வெள்ளவத்தையில் Galle ரோட்டருகில்
குத்ரா மாவத்தையில் 1st Floor,
விற்பனைக்குண்டு

தொடர்புகளுக்கு: **07883014310**

WEMBLEY CAR VILLAGE

Your search for vehicle ends here...

E-Mail: sales@wembleycarvillage.co.uk

நம்பிக்கையுடன் தரமான வாகனங்கள்

குறைந்த விலையில் உடன் வாங்க துணிவுடன் வாருங்கள் !



Make Fiat Punto 1.2 L
Year 2000 X Reg
Mileage 40000 Miles
Specification 4 Door
MOT 08-Sep-2006
Price £2750.00 O.N.O



Make Renault Laguna 1.6 Alize
Year 2000 W Reg
Mileage 81000 Miles
Specification: Air Conditioning, PAS
Remote Central Locking, Electric Windows, Stereo.
Extra M.O.T 01-July-2006, Tax
Price £2450.00 O.N.O



Make Ford Galazy 2 L 7 Seater
Year 1996 P Reg
Mileage 119000 Miles
Specification: Air Conditioning,
Pas, Remote Central Locking,
Electric Windows, Stereo.
MOT 14-Dec-2006
Price £ 2550.00 O.N.O



Make Toyota Lucida 2.2 L Diesel Automatic 8 Seater
Year N Reg
Mileage 104000 Miles
Specification: Air Conditioning, PAS, Remote
Central Locking, Electric Windows, Stereo.
MOT 31-Oct-2006
Price £3250.00 O.N.O



Make Toyota ST Estima 2.2 L
Disel 8 Seater
Year 1995 M Reg
Mileage 10600 Miles
Specification : Air Conditioning, Pas
Remote Central Locking, Electric
Windows, Stereo.
MOT 16-Nov-2006
Price £ 2750.00 O.N.O



Make Fiat Punto 1.2 L ELX
Year 2000 W Reg
Mileage 45000 Miles
Specification : Pas, Remote Central Locking,
Electric Windows, Stereo.
MOT 21-Oct-2006
Price £2150.00 O.N.O

Tel: 020 8904 9686 / 020 8385 0000

Mob: 07956 345 004 / 07950 507 077

96A Sudbury Avenue, North Wembley, Middlesex HA0 3BG

For more Vehicles in stocks, visit www.wembleycarvillage.co.uk



CCR Insurance Brokers Ltd

Motor Insurance

All Countries No claim Bonus accepted

C.C. Raveendran

Tel: 020 8904 9686 Mob: 07956 345 004

96 Sudbury Avenue, North Wembley, Middlesex HA0 3BG

INSURANCE
**MOTOR
SHOP
HOME**

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...

— ஜொள்ள ஜொள்ள திரிந்ததொரு காலம் —

டுபுக்கு
(இங்கிலாந்திலிருந்து)

ஜொள்ள விடுகிற குரங்குகள் பலவிதமான ஸ்ட்ரேடிஜி வைத்திருப்பார்கள். எனக்கு மிருதங்க ரவை எப்பிடி உபயோகமாக இருந்ததோ அது மாதிரி. நானெல்லாம் ஜூஜூபி. சில புத்திசாலி குரங்குகள் தாவரமும் குதிக்கிறதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்பிடி தான் ஹாஸ்டல் என்றாலே திருட்டு beer, தம், சரோஜாதேவி புத்தகங்கள் (தெரியாதவர்கள் விட்டுவிடவும் இதற்கு ஏன் இந்த கோட்வேட் எனக்கும் தெரியாது) என்று மலிந்து கிடக்கும் இடத்தில் ஒரு குரங்கு மட்டும் சமத்தாக வாழ்க்கை ஜோஸியம், கைரேகை சாஸ்திரம் என்று குடைந்து கொண்டிருந்தது. அடுத்த யூத் பெஸ்டிவலில் அந்தக் குரங்கு லிகிடிகள் கையைப் பிடித்து ஜோஸியம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அப்பறம் எல்லாக் குல்லாக் குரங்குகளும் கொஞ்ச நாளைக்கு கைரேகை ஜோதிட பூஷணமாக அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் என்னதான் குதித்தாலும் தாவினாலும் "Survival for the fittest" தத்துவம் தான். அதுக்கப்பறம் என்ன தான் எண்ணைய தடவிக் கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.

இப்பிடியாக நான் யூத் பெஸ்டிவல்களில் வாழ்க்கை கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் காலேஜ் டீமில் ஒரு பெரிய யூத் பெஸ்டிவலுக்கு பெரிய டீமாக அனுப்ப முடிவு செய்தார்கள். அதற்காக ஆட்களை தேர்வு செய்ய ஒரு மீட்டிங் ஏற்பாடாகி இருந்தது. இந்த மீட்டிங்கு நம்மள விட்டாயா ஒரு வரப்போரா என்ற தெனாவெட்டில் போன எங்க கோஷ்டிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உலக மகா அதிசயமாக அந்த கூட்டத்திற்கு கொஞ்சம் பெண்கள் வந்திருந்தார்கள். பி.ஜியிலிருந்து இரண்டு மூன்று சீனியர்களும் யு.ஜியிலிருந்து இரண்டு பேரும் வந்திருந்தார்கள். மெல்லாம் செலெக்டாகி பார்த்தால் டம்ப் சேர்ட்ஸ் டீமில் என்னுடன் ஒரு பி.ஜி. சீனியர். அன்றிலிருந்து அவர்கள் அக்காவாகி விட்டார்கள். டீம் ப்ராக்டிஸுக்கு அவர்களுடன் இன்னொரு அக்காவும் வருவார்கள். நாங்கள் அப்பறம் எல்லோரும் பாசமலர்களாகி விட்டதால் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வர ஆரம்பித்தோம். இப்பிடியாக நான் அந்த ப்ரெண்டு அக்கா வீட்டிற்கு போய் வந்த காலத்தில் தான் எனக்கு வாழ்க்கையில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. கடவுள் இவன் பிரம்மச்சாரியாக இருந்து ஜொள்ள விட்டதெல்லாம் போதும் என்று முடிவு கட்டிய நேரமது.

அந்த அக்காவின் வீட்டில் ஓரளவுக்கு பழக்கமான போது தான் அந்தப் பெண் அறிமுகமானாள். அக்காவின் சித்தப்பா பெண். ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடு. உண்ட வீட்டிற்கு ரெண்டாகும் நினைக்கும் பழக்கமில்லையாதலால் அந்தப் பெண்ணைப் பார்த்த போது எந்த விதமான எண்ணமும்

உண்டாகவில்லை. அவர்கள் உறவினர் பையன் ஒருவன் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தான். என் மிருதங்கம் வார் கொஞ்சம் இழுத்துக் கட்ட வேண்டியிருந்ததால் அவனிடமிருந்து போட்டிகளுக்கு மிருதங்கம் கடன் வாங்கிக் கொள்வேன். இது போக அவர்கள் வீட்டில் வாசிக்க சொல்லி அங்கே வேறு அடிக்கடி கச்சேரி நடக்கும். கூட்டுக் குடும்பமாகையால் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கேட்பார்கள். வாசித்து முடிந்தால் தேங்காய் முடிக்குப் பதிலாக 'சபாஷ்' என்று சொல்லி தோசையும் புளிக்காத தயிரும் டிபன் கிடைக்கும். வெட்கப்பட்டுக் கொண்டே நாலு தோசையை சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு வருவேன்.

நாளாக நாளாக ஏதோ மாற்றத்தை உணர் முடிந்தது. இந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிற்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர் முடிந்தது. மிருதங்கம் வாசிக்காமலே சிலநாள் தோசையுடன் எல்லாம் கிடைக்கும். இந்தப் பெண்ணும் கொஞ்சம் துறுதுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கும். ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் வீட்டில் (ஓசி) மிருதங்கம் கச்சேரி. ஊரிலிருந்து அதை வந்திருந்தார்கள் இதுபோக சமையல் எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் கூட்டம் வேறு. சும்மாவே நல்ல வாசிப்போம் இப்பிடி கோபியர் ரமணனாக பொம்மனாட்டிகள் படை சூழ வாசிக்க சொன்னா கேட்கவா வேண்டும். சிவாஜி சொல்கிற மாதிரி நாபிக் கமலத்திலேர்ந்து புறப்பட்டு சும்மா பிச்சு உதறிட்டேன். தனியாவர்தனம் வாசித்து முடிச்சாச்சு யாருக்கும் எழுந்து போக மனசில்லை. மிருதங்கம் வாசிச்ச புளையாண்டலுக்கு பசிக்குமே சட்னியோடு தோசை வார்த்துப் போடலாமே என்று தோணாமல் 'பாட்டோடு மிருதங்கம் வாசிச்சா நன்னா இருக்கும், அவளே பாடு இவளே பாடு' என்று ஏலம் நடந்து கொண்டிருந்தது. போடுகிற நாலு தோசைக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று இன்னிக்கூத் தோன்றுகிறது. அன்னிக்கூத் தோணலை, வயசு அப்பிடி. கடைசியில் இந்தப் பெண் நல்லாப் பாடுவாள் என்று இவனிடம் வந்து நின்றது. இந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் வெட்கம். பிகு பண்ணிக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டி சும்மா இருக்காமல் 'ஏண்டியம்மா எதுக்குடி வெட்கம் அண்ணா மாதிரி தானே சும்மா பாடு' என்று கொளுத்தி போட்டுவிட்டார்.

இந்தப் பெண்ணுக்கு வந்ததே கோபம். 'அண்ணா அன்னா சொன்னாலாம் பாடமாட்டேன்' என்று படக்கென்று எழுந்து போய்விட்டாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. உன்னர தேன் குடித்த மாதிரி இருந்தாலும் சபையில் விளக்கெண்ணை குடித்த மாதிரி நெளிந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அன்றைக்கு எல்லோரும் சீரியலில் வருவது மாதிரி சிரித்து சமாளித்து விட்டார்கள். அப்பறம் அந்த அக்காவும் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப நல்ல பையன் மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். அது நன்றாகவே

வொர்க் அவுட் ஆகி எல்லோருக்கும் ரொம்பவே என்னைப் பிடித்து விட்டது அவர்கள் தெரு நாயைத் தவிர. மொசப் பிடிக்கிற மூஞ்சியை நாய்க்குப் பார்த்தால் தெரியாதோ என்னைப் பார்த்தாலே குரைக்கும். அப்பறம் ஊரில் இல்லாத பாஸ்டிக்கெஸெல்லாம் பண்ணி பையன் சொக்கத் தங்கம், பெண் தங்கத்தில் பதித்த வைரமாக இருப்பான் ஜோடி நன்றாக இருக்கும் என்று அவர்கள் வீட்டில் எல்லோரையும் நகைக்கடை சேட்டுகள் மாதிரி பேச வைத்து விட்டேன். பெண்ணை விட அவ அப்பா அம்மாக்கு என் மேலே லவ்வுள் ஜாஸ்தியாயிடுது.

ஆனால் எங்கள் வீட்டில் எனது அக்காக்கு என் லட்சணம் தெரியுமாயை மூதலி லேயே கண்டுபிடித்து விட்டாள். ஆனால் நான் சரண்டர் ஆகி அவளுக்கு இவளைப் பிடித்து விட்டதாகையால் ஒன்றும் சொல்ல வில்லை. கடைசியாக இவளை எங்கள் வீட்டிற்கு அப்பப்போ சும்மா வருகிற மாதிரி வரச் சொல்லி இவளும் வந்தாள். இவளைப் பார்த்தவுடனேயே எங்கள் வீட்டில் பிடித்து விடு என்று போட்ட கணக்கு தப்பவில்லை. கூடவே நானும் யாருக்கு என்ன பிடிக்குமென்று கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தேனாகையால் விரைவிலேயே எங்கள் வீட்டிலும் எல்லோரும் 'நகைக் கடை சேட்டுக்கள்'ளாகினர். அப்பறம் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் வீட்டில் என்னிடம் 'உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்' என்று இந்தப் பெண்ணைக் கை காட்ட, நானும் 'பெரியவர்கள் நீங்கள் பார்த்து எது செய்தாலும் சரி, எனக்குன்னு எந்த தனி அப்பிராயமும் இல்லை நீங்க என்ன சொல்றீரோ அதக் கேக்கறேன்' என்று சொல்ல அவர்களும் 'புள்ளயாண்டன்னா இப்பிடினா இருக்கனும்'ன்னு சிலாகிக்க, அப்பறமென்ன டும் டும் டும் கொட்டி ஓடியே விட்டது ஆறு வருடங்கள்.

'ஹும்...மிருதங்கம் வாசிச்சதுக்கு ஒத்த தேங்காய் முடி குடுத்து அனுப்பாம தோசையும் போட்டு பொண்ண குடுத்தா பாருங்கோ... எல்லாம் விதி'

'ஹும்... ஒத்த தேங்காய் முடியே குடிதிருக் கலாம் சட்னி வைச்ச அடுத்தநாளோடு முடிஞ்சு போயிருக்கும்...'

'ஏன் சொல்லமாட்டேன்...நகை, பட்டுப் புடவை எல்லாம் சூப்பரா செலெக்ட் செய்ய ரேன்னு எல்லோரும் சொல்லறா ஆனா வாழ்க்கையில் முக்கியமான செலெக்ட்ஷன்ல கோட்டை விட்டுடேனே..'

'இதத் தான் Blessing in disguise-ம்பான் என்ன பன்றது ஐஸ்வர்யா ராயோட ஜாதகம் பொருத்தல அவளோட நஷ்டம் உனக்கு பேரதீர்ஷ்டமா அமைஞ்சிருக்கு...'

எல்லாப் புருஷன் பெண்டாட்டிகள் மாதிரியும் நாங்களும் ஊடல்களுக்கு நடுவே இரண்டு சூழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

- அடுத்த இதழுடன் ஜொள்ளுவது நிறை வடையும்.

<http://dubukka.blogspot.com/>

அழகிய வாழ்வுக்கு ஏங்கும்

அடுத்த கணம்...பாடிது

உடனடியாக பறிக்கப்படும் உரிமைகள்...! சில சமயங்களில் உயிரும்...!

சகோதரிகளின்... உயிரிலும் மேலான கற்பு பரிதாப நிலையில் களவாடப்படும்...!

உடல்மட்டும்... மண்ணோடு மண்ணாகிப்போகும் அல்லது... கல்லோடு கட்டப்பட்டு கண்ணீருடன்... தண்ணீரில் மூழ்கிப்போகும்...!

பாதுகாப்பு... உறுதிப்படுத்தப்படாத நிலையில் உயிருக்கு உறுதியற்ற பதற்றம் எப்போதும் நிலவலாம்

மனிதம் பரவியுள்ள புனித தேவாலயத்தில்கூட அமைதி குலையும் கொடிய கொலைக்கூத்து அரங்கேறும்...!

எமக்கோ என்றும்... மாறாத துயரம் தொடரும் மாமனித மரணங்கள்...! அவர்களுக்கோ அது வெறும்... பத்தோடு பதினொன்றாய்...!

இன்னும் சமாதானம் வாழ்கிறது என்று எப்போதோ... செத்துப்போன ஒன்றுக்கு உயிரிகொடுக்கும் இன்றய அரசியலுக்கு நடுவில்... ஏதோ...

ஜனநாயகம் என்றும் அடிக்கடி அலட்டிக் கொடுக்கிறார்கள்

இருப்பினும்... இன்று வரை... இராணுவத்தின் ஆட்சிதான்...! இன்னும்... ஒரு இனத்தின்மேல் திணிக்கப்பட்ட

அடக்குமுறை அரசியல்கரவாதமாய்...!!!

- த.சரீஷ் (பாரீஸ்)

MARKANDAN & CO SOLICITORS
Thamil House, 720 Romford Road, London, E12 6BT
Tel : 0208 514 8188, 078 30 28 56 34
Fax : 0208 514 8303
Web www.markandan-solicitors.com
e-mail : mm@Markandan-solicitors.com

- குடும்பத் தகவல்களை சலுகை அடிப்படையிலான விலை வாய்ப்புகள்
- விலை, விண்ணப்பங்கள்
- அகதி விண்ணப்பங்கள்
- 14 வருட 10 வருட அல்லது 7 வருட வதிவிட தகவல் விண்ணப்பங்கள்
- பிரித்தானிய பிரஜைரிமை
- வீதிப் போக்குவரத்து சம்பந்தமான வழக்குகள்
- வியத்தில் அல்லது வேலை ஸ்தலத்தில் காயம் அடைந்திருந்தால் நட்பு நேருவது சம்பந்தமான விடயங்கள் No Win - No Fee அடிப்படையில்

பிரஜைரிமை விண்ணப்பத்திற்கு ஆங்கில மொழித் தேர்ச்சி தகுதிச் சான்றிதழ்

We also Specialise in ...

- ஒப்பந்த தகராறுகள்
- நுகர்வோர் பிரச்சினைகள்
- உறுதி தயாரித்தல்
- Bankruptcy Problems
- மதபான அஹமதிகள்
- கேளிக்கை களியாட்ட அஹமதிகள்
- கட்டட அஹமதிகள்
- Cafe அஹமதிகள்

01-02-2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரிவதற்குப் பின் நீங்கள் பிரித்தானிய உள்நாடு அமைச்சின் முன் அனுமதி (Home Office Clearance) பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

எங்கள் கட்டணம் மிகவும் குறைந்ததும் நியாயமானதும் ஆகும். ஆரம்ப ஆலோசனைகள் இலவசமானவை. வீதி தேடி வந்து ஆலோசனைகள் வழங்கவும் தயாராக உள்ளோம். வார கிறித்தி ஆலோசனைகள் வசதியாகவும் ஒழுங்கு படுத்தி தரப்படும்

சட்டி சுட்டதா கை விட்டதா!

உமா மகாலிங்கம்
(ஒரு பேப்பருக்காக)



அதிக எதிர்பார்ப்புகளுடன் அண்டைய நாடான இந்தியாவுக்கு அரசமரியாதைகளுடன் வரவேற்கப்பட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களின் விஜயம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்காமல் போனது. இந்திய அரசின் மனமாற்றம் என்று கூறுவதா அல்லது 6.24 கோடி தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு அலையா? எதுவாக இருந்தாலும் இந்திய அரசின் அரசியல் சாணக்கியம் இதில் வெளிப்படை. சமீபகாலமாக இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள், பிறநாட்டு அரசுகளால் மிகவும் கூர்மையாக அவதானிக்கப்பட்டு வருவதை இலங்கை அரசு புறம் தள்ளினாலும் உண்மை நிலைமையை உலகத்தின் கண்கள் காணத் தவறவில்லை. ஒரு முறை இலங்கை அரசுக்கு உதவ வந்த இந்தியா, குடுபட்டு திரும்பிய கதை அவ்வளவு விரைவில் மறந்து விடுவதற்கில்லை.

இதன் காரணமோ என்னவோ, இலங்கை அரசுக்கும், ஈழ விடுதலைப் புலிகளுக்கும் சமரசப் பேச்சுக்கள் ஆரம்பித்து வைப்பதற்கு நோர்வே அரசாங்கத்தின் பக்கமே கையைக் காட்டியுள்ளது.

இலங்கை அதிபரின் தெரிவுக்கு அதிகப்பட்சம் கடுமையாக உழைத்த ஜனதா விழுக்கதி பெருமுனவின் ஆதரவை மகிந்த ராஜபக்ச அவர்களால் நிராகரிக்க முடியாத ஒரு சிக்கலில் தான் சிக்கியுள்ளதை இப்பொழுது அவரால் உணர முடிகிறது. 20 வருடங்களாகத் தொடர்ந்த ஒரு உக்கிரமான போர், இலங்கையின் மனித வளத்தை மட்டுமல்லாது பொருள் வளத்தையும் அழித்துள்ளதை எவரும் அறிவர். இந்த அறிவை நிறுத்த உலகில் ஒரு நாடு ஓயாது உழைத்தது என்றால் அது நோர்வேயைத் தவிர வேறு ஒரு நாடாக இருக்க முடியாது. எத்தனையோ எதிர்பார்ப்புகள் மத்தியிலும், ஜ.வி.பெ. நடத்திய கண்டன ஊர்வலங்கள் மத்தியிலும் எதுவித இலாபமும் கருதாது உண்மையாக உழைத்த ஒரு நடுநிலையாளரை ஏற்க முடியாத ஒரு இக்கட்டான நிலைமை ஜ.வி.பெ வினால் தான் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்பதை யாபேரும் அறிவர்.

2002ம் ஆண்டு மாசி மாதம், கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நோர்வே அரசின் மத்தியஸ்தர்களால் நுட்பமாக தயாரிக்கப்பட்ட உடன்படிக்கையாகும். இதில் அடங்கிய சகல அம்சங்களையும் சரிவர அமுல் நடத்த இலங்கை அரசும் ஈழ விடுதலைப் புலிகளும் முன்வந்தால், இலங்கை மக்களின் இலகு வாழ்க்கை அவர்கள்தமிழர்களாக இருந்தாலும் சரி எப்போதோ திரும்பியிருக்கும். இந்த உடன்படிக்கையில் நம்பிக்கை வைத்துள்ள ஈழ விடுதலைப் புலிகள், இதன் ஆக்கத்துக்கு உதவிய நோர்வே அரசை கைவிடுவதற்கு தயாராயில்லை. ஆகவே, மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் பட்சத்தில் அது ஐரோப்பிய நாடு ஒன்றில் குறிப்பாக நோர்வேயில் முதலில் தொடக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும், கண்டிப்பாகவும் இருப்பதை சமீபத்தில் வெளிவந்த

செய்திகள் கூறுகின்றன. அண்மையில் கிடைத்த ஊர்ஜிதமற்ற செய்திகளின்படி, நோர்வே நாட்டை நீக்கி, ஐரோப்பிய நாடுகள் ஏதாவது ஒன்றில் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்? சக்தி எதுவாக இருக்குமென்பதை வாசகர்கள் அறிவார்கள். இது ஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தைக்கு இணங்க வைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் இலங்கை அரசு தனது வெளிவிவகார அமைச்சர்மூலம் முன்வைத்துள்ளது. அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் இவை யாவும் இலங்கை அரசாங்கத்தின் முரண்பட்ட அரசியல் நகர்வுகளை பறை சாற்றி நிற்கிறது.

**இந்திய அரசின் மனமாற்றம் என்று
கூறுவதா அல்லது 6.24 கோடி
தமிழ் மக்களின் ஏகோபித்த
எதிர்ப்பு அலையா?**

இலங்கை அரசின் படைகளினால் கட்ட விழுத்து விடப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான கடைத்தனம், சுற்றி வளைப்பு என்ற போர்வையில் முடுக்கி விடப்பட்டிருக்கும் அடாவடித்தனம், இளம் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வல்லுறவு, அப்பாவி மக்களை அழித்தொழிக்கும் படுகொலைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வெளியில் உள்நாட்டு அமைதி சீர்குலைந்து வருவதை தமிழ் மக்களின் குடிபெயர்வு சாடை காட்டுகிறது. அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தலைவிரித்தாடும் படைகளின் வெறியாட்டம், அப்பகுதியில் வாழும் மக்களை அச்சமடையச் செய்துள்ளது அப்பட்டமான உண்மை. எனவே, பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தமிழ் மக்கள் படையெடுப்பதாக ஈழத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்னுமொரு பகுதியினர், இந்தியாவின் தமிழ்நாட்டுப் பிரதேசங்களுக்கும் புலம் பெயர்ந்து

செல்வதாக கிட்டிய செய்திகள் கூறுகின்றன. ஈழத் தமிழர் படும் எல்லையில்லா துன்பங்களை காணச் சகிக்காத இந்தியத் தமிழர்கள் 29.12.2005ல் சென்னை பெரியார் திடலில் மிகப் பிரமாண்டமான ஒரு எழுச்சி மகாநாட்டை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கூடினர். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகிக்க, பாட்டாளி மக்கள் கழகத்தின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் உட்பட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானங்கள், தமிழ் நாட்டில் வாழும் 6.25 கோடி தமிழ் மக்களின் கண்டனக் குரலாக ஒலித்தது. தமிழ் நாட்டில் உருவாகியிருக்கும் உணர்ச்சி பூர்வமான கண்டனக் குரல் பொங்கி எழும் எழுச்சி அலைகளாக உலகெலாம் பரவியது. இந்தியாவுக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ச அவர்களை தமிழ் நாட்டில் வரவேற்க ஒழுங்கு செய்யப்பட்ட உத்தேச நிகழ்ச்சி நிரல் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது, தமிழ் நாட்டில் உருவாகிய எதிர்ப்புக் கோசம் என்பது யாவரும் அறிந்ததே.

கொந்தளிக்கும் இச் சூழ்நிலையில், இலங்கை அதிபரின் சமீபத்திய அறிக்கைகள் தமிழ் மக்களை பண்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அமைதி காண விளையும் தமிழ் மக்கள், இழந்து போன இலகு வாழ்வை எப்போது அடையமுடியுமோ அதுதான் தெரிய வில்லை. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஈழத்தில் அல்லல்படுவதை கண்டனம் செய்ய, பிற இன மக்களும் முன்வர வேண்டுமென்பதை உணர்த்த வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கே உரியதாகும்.

இன்றைய நத்துவர்

1000தான் இருந்தாலும்
1001தான் பெருசு.

- யோசிப்பவர்

Kerala Ayurvedic Health Clinic

Free Consultation | Authentic and effective Kerala ayurvedic treatments
Qualified and registered Ayurvedic Physicians | Affordable Prices

எங்கள் மூலிகை வைத்தியத்தை உங்கள் அன்பு நெஞ்சங்களுக்கு நத்தார் பரிசாக அளியுங்கள்
விசேட Gift Vouchers உண்டு

Call 020 8902 1104 or 020 8902 1707


- Massage therapies by experienced and highly skilled therapists
- Treatment is designed around your individual health needs
- Only natural herbal medicines are used
- No side effects at all
- Wide range of therapies

- ✓ Frozen Shoulder
- ✓ Digestive Disorders
- ✓ High Blood Pressure
- ✓ Pulled Muscles
- ✓ High Cholesterol
- ✓ Trapped Nerve
- ✓ Paralytic Conditons

- ✓ Stress and Strain
- ✓ Back Pain
- ✓ Joint Pain
- ✓ Diabetes
- ✓ Migraine
- ✓ Stiffness
- ✓ Arthritis

Open 7 days a week

1 Odeon Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex UB6 0NA
www.kahc.co.uk



LETTERS TO THE EDITOR

நுனியில் தேனும் அடியில் நஞ்சும் எழுதும் தமிழ் ஊடகங்கள் பிரித்தானியாவில்

ஓசியாக வாசிக்க **ஒரு பெயர்**, விளம்பரத்தில் ஓட்டும் எழுத்தாளர்கள் தன்மானமுள்ள தமிழர்கள் என மதிப்பு உண்டு. ஆனால் தமிழர்களின் மதம், கலை உணர்வு, கலாசாரம், பண்பாடுகளை தேவையற்ற விதத்தில் நாஸ்தீகமாக எழுதி வருவது கவலைக்குரியது. தமிழ் மக்கள் புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள், தமிழர் தாயக தேசிய உணர்வுடன் வாழ்பவர்களை இரவு பகலாக வேலை செய்து வரும் வேளையில், அவர்களின் சிந்தனையை குழப்பி தேவையற்ற பல தலைப்புகளை எழுதி வருவது தவறு.

தமிழரின் மதம், கலைகலாசார, பண்பாடு மொழி பேணவே தமிழர் தாயக அடையாளம். தமிழை பிழையாக எழுதும் இந்திய தமிழ் சஞ்சிகைகளை ஏசிவிட்டு நாமும் இப்படிதான் எழுதுவோம், தெரிந்ததை செய்வோம் என்கிறது ஆசிரியர் கருத்து. கொச்சை தமிழில் எழுதுவதை தவிர்த்து சுத்த தமிழில் எழுதவும், தன் பிழை தெரியாது, உபதேசமா?

எமது தமிழரின் சாமத்திய சடங்கு பற்றி விமர்சனம், தமிழ் பண்பாடுகளை பற்றி தேவையற்ற விதத்தில் எழுதுவதும், சைவ மதத்தையும், சைவகோயில்கள் தேவையா என எழுதுவது தவறு. நாஸ்தீகம் பேச வேண்டாம். எழுத வேண்டாம். தமிழின மக்களை பலர் மதம் மாற்றினார்கள். மாற்றுகின்றார்கள். மதம் மாற தடை ஸ்ரீலங்காவிலும், தமிழர் தாயகத்திலும் உண்டு. ஏனைய மதத்தில் உள்ள கட்டுப்பாடு சைவ சமயத்தில் இல்லை. சுதந்திரமான காற்றும், ஜனநாயகமும், சிறந்த ஊதியமும், தொழில் வாய்ப்பும் உள்ள நாடான பிரித்தானியாவில், வசிக்கும் தமிழ் மக்களை சீண்ட வேண்டாம். பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல் கருடா செளக்கியமா என மக்களை, மத, பண்பாடுகளை கேவலப்படுத்த வேண்டாம்.

'IWILLNOTMARRYATAMIL', "HINDUS

ARE IDIOTS" என்று தேவையற்ற தலைப்புகள் அனைத்து தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் பல கட்டுரைகள் வெளிவருவதை தவிர்க்கவும். சிறுவயதில் நாயின் வாலில் தகர பேணிகளை கட்டிவிட்டு, அந்த நாய் படும் அவல பரிதாப நிலையை கண்டு சிரிக்கும் கூட்டம் போல், கண்டநிண்டபடி எழுதி தமிழ் மக்கள் மனதை வேதனைப்படுத்துவது தான் அடிநாக்கு நஞ்சு.

தமிழர் திருநாளாம்

தைபொங்கல்

தமிழர் பண்டிகை

பொங்கு தமிழாகட்டும்

மதம் அழியாது காக்க எத்தனை கோயில்களோ எவரும் அந்த பொதுப் பணியை செய்ய ட்டும். இத்தனை கோயில் போதாதா என்பது தேவையா?

ஓடும் காரை பார்த்தால் மட்டை அடிப்பவன் கார் என தெரியும். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்களா? பாடுபடுபவனை வினே வம்புக்கு இழுக்க வேண்டாம். தாயக மண்ணில் போரினால் பல இடம்பெயர்வினால் பண்பட்ட, புண்பட்ட உங்களை பேனாவால் எழுதி நாறவைக்க வேண்டாம். நல்ல உபதேச போதனைகள் எழுதுவது நன்று. ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்று

போல், இங்கே உள்ள சில கூட்டம், தமக்குள் ஒரு கூட்டம், விழா, பட்டமளிப்பு கௌரவம் என எழுதியவர்கள் **ஒரு பெயர்**. இப்ப **ஒரு பெயர்** மன்றம் (ORU PAPER FORUM) என எழுதுவதும் தேவையற்ற, தமிழரை புண்படுத்தும் விதமாக எழுதிவிட்டு ஓர் சபாஷ் சொல்ல ஒரு கூட்டம்! **ஒரு பெயர்** காரண்காரிகள்.

நுனியில் தேனும், அடியில் நஞ்சுமாக, முகப்பு அட்டை தாயக (படம்) சிந்தனை, உள்ளே உள்ள பல கட்டுரைகள் தமிழரின் இன, மத கலை கலாசார, பண்பாடு மொழியை காக்காது நஞ்சாக எழுதப்படும் கட்டுரைகளாகும். தமிழர் தாயக சிந்தனையை, நாஸ்தீகம் பேசி சிந்தறிக் கும் கூட்டமாக **ஒரு பெயர்** காரணும் காரிகளும் எழுத வேண்டாம். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது. நீங்கள் ஞானிகளா?

UKயில் சிங்கள அரசு தனது கூலிப் படைகளை கொண்டு, தமிழருக்கு தமிழர் தாயகத் திற்கு எதிராக செயல்படும் வேளையில் தமிழினம் சுறுபடாது, அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும். மூன்று தமிழின மேயர்களை பிரித்தானியாவில் கௌர வித்து உள்ள நிலையில், தமிழர்கள் கொண்ட பெருமையை அனைவரும் காப்பாற்றி செயல்பட வேண்டும். அதுவே தமிழர் திருநாளாம் தைபொங்கல் தமிழர் பண்டிகை பொங்கு தமிழாகட்டும்.

பல தமிழர்கள் சிங்கள சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி கோருகின்றனர். அவர்களையும், சிறையில் வாடுபவர்களை காக்க 2000 ஆண்டில் எம்மவர், பல பிரித்தானிய மந்திரிகளை வரவேற்று ஓர் அமைப்பை உருவாக்கினர். நிதி திரட்டப்பட்டது இன்றுவரை எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டனர் என எவரும் கூறமுடியுமா?

பிரித்தானியாவில் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சரி, அன்றி நிராகரிக்கப்பட்டவர்கள் பலரை நாடு கடத்தி ஸ்ரீலங்கா சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதனை தடுக்க முடியுமா? நவரசு மாலை யினால் அவர்களின் துன்பம் போகுமா?

அழுதால் தான் தாயிடம் பால் சுரக்கும். தமாசாக் களும், களியாட்டங்களும், பல நிகழ்ச்சி களினால் தாயக சிந்தனையை மறக்க வைக்கும். மகளிர் தினம், கறுப்பு ஜலை, அன்னை பூபதி தினம், ஐ.நா. சபையின் மனித உரிமை தினம், யாவும் சர்வதேச அழைப்பு களுடன் இணைந்து செயல்பட வேண்டும். வெண்பூரா அமைப்பு களாமி நினைவஞ்சலியில் கலந்தது வரவேற்கத் தக்கது.

உங்களை நீங்கள்

உணர்ந்தால் நாடு,

மக்களுக்கு

நன்மை உண்டு.

இது போல் அனைவரும் இணைந்து செயல்பட்டால் எமது அவலம், தாயக அவலம் அனைவருக்கும் தெரியும். ஊரில் நாற்புற வேலி, சுவருக்குள் இருந்த வாழ்வு போல் இங்கும் எமது மண்டபத்தில் நடத்துவதை தவிர்த்து தாயக மக்களைப் போல் வீதியில் வந்து எமது குரல் கேட்க வேண்டும். ஊடகத்துறை நிர்மலராஜன், நடேசன், தராக்கி (தாரகை) சிவராமின் படுகொலைகளை சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து செயல் படுவதும், ஊடகவியலாளர்களின் குடும்பங் களின் நலன்கருதி இன்றுவரை என்ன பங்களிப்பு **ஒரு பெயர்** காரர்களும் காரிகளும் செய்தனர்? உங்களை நீங்கள் உணர்ந்தால் நாடு, மக்களுக்கு நன்மை உண்டு.

பத்திரிகா தர்மம் வாழ்க!

எழுத்தாணி நல்வழி எழுதட்டும்!

இளைய தமிழ் சந்ததிக்கு நல்வழி காட்டுக!

அன்புடன்

ஐ.அ.சிவானந்தம்

R.S. FINANCE

Residential Mortgages and Commercial Loans for Business

Mortgages (Residential)

- House Purchases
- Re-Mortgages
- (Raising Funds to Start Own Business and Other Needs)
- Buy to Let
- Secured Loans

Commercial Loans

- Shops,
- Restaurants,
- Dry Cleaners etc.

- Loans will be arranged for Lease Hold and Free Hold businesses
- Arrangements are made to meet the senior business manager from leading banks in our premises to fulfil your business loan requirements

Whatever your needs, Regarding Your Mortgages or Commercial Loans

Please Contact:

Sri or Yogi

297 High Street North, Manor Park, London E12 6SL

Tel: 020 8475 0755 | Fax: 020 8470 4755 | Mob: 07803 600 543



உய்தல்.... உயர்வுடன் ஓராய்தல்

இளமை..... அனைத்து உயிர்களும் கடந்து வருகின்ற அழகான பாதை.

மனிதர்கள் தம் வாழ்வின் பிற்கால வாழ்வுக்காய் இனிய நினைவுகளை சேகரித்துக் கொள்ளும் நந்தவனம்.

துயரங்களைத் தூக்கித் திரியத் தெரியாத இயல்பு,

துரோகங்களைப் புரிந்து கொள்ள முடியாத புனிதம்,

தண்டித்தோரை அடுத்த கணமே அனைத்துக் கொள்ளும் இறை குணம்.....

இவைதானே இளமை.

இந்தப் பருவத்துக்குள் இனிமையைச் சேகரிக்கத் தெரியாதவன் மனிதனாய் வாழத் தகுதி இல்லாதவன்.

இளமை சந்திக்கின்ற எல்லா அனுபவங்களும் இன்பத்தை ஈந்து செல்வன.

சிறு பிள்ளைத்தனமான இப் பருவத்தில் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு அடையாளப் படுத்தப்பட முடியாத ஒரு இதத்தை எனக்குத் தந்தது.

உங்களுக்கு அந்த ஈர்ப்பு இருந்ததா தெரியவில்லை.... ஆனால் எனக்கு இருந்தது.

என் தந்தையின் குடும்ப நண்பர் பலருக்குள் அவரும் ஒருவர். என்னை விட மூன்று வயது குறைவாக அவருக்கு ஒரு மகள்.

எனக்கும் அவளுக்குமான உறவின் தொடக்கம் அவள் தலை நிமிர்த்தி, உடம்பு பிடித்து என்னை அடையாளப்படுத்தி என்னைப் பார்க்கத் தொடங்கிய நாளாக இருக்க வேண்டும். இந்த உறவு பதினம் வயது வரை இடைவெளி அதிகமின்றித் தொடர்ந்திருந்தது.

இடைப்பட்டிருந்த அந்த நாட்களுக்குள்ள்தான் எத்தனை இனிமைகள்.....

அந்த நாட்களில் பாடசாலையில் பனின் வழங்கியதை உங்களில் பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். நாள்தோறும் எனக்கான பணிசை பாடசாலைக்கு வரும் வயதுக்கு வராத அவளுக்காய் சேகரித்துச் சென்றிருக்கின்றேன்.

தந்தையார் கொண்டு வரும் தின்பண்டங்களில் ஒன்றையேனும் அவளுக்காய் ஒளித்து வைத்திருக்கின்றேன். அப்போது மட்டுமல்ல... பதினம் வயதில் அவளை இறுதியாகச் சந்திக்கும் வரை அவளுக்கான அத்தனை பொருட்களையும் ஒளித்தே எடுத்துச் சென்றிருக்கின்றேன்.


ஏன் ஒளித்து வைக்க வேண்டும்? வெளிப்படையாகவே வைத்திருந்திருக்கலாமே... என உங்களில் யாரேனும் கேட்கக் கூடும்.

அதற்கான விடை இன்றுவரை எனக்கும் தெரிந்திருக்கவில்லை.

எனக்கும் அவளுக்குமான எந்த இரகசியங்களும் அப்போது தனித்தனியாக இருந்ததில்லை.

புதிய ஆடைகள் கிடைக்கின்ற போதெல்லாம் அவள் எனக்கு அணிந்து காட்டுவதும், 'நன்றாக இல்லை' என நான் சொன்னால் சட்டென அதை மாற்றி வேறு அணிந்து வந்து நிற்பதுவுமாய்,

என் அந்த நாட்களுக்கு வர்ணங்களை வாரி வழங்கிய தூரிகை அவள்.



- பதினாறு -

அவள் ஒருபோதும் எம்முர் பாடசாலையில் படித்ததில்லை. விடுமுறைக் காலம்தான் எம் சந்திப்பின் கார் காலம். இந்தக் காலத்திற்குள் பலவற்றை நான் அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றேன். சிலவற்றை அவள் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றாள்.

நாவல் மரத்தில் எவ்வாறு ஏறுவது என்பதையும்,

தாண்டிக்காயை உடைத்துச் சாப்பிடும் பக்குவத்தையும்,

நீரில் நீந்தவும், சைக்கிள் ஓடவும்,

சிறு பாம்புகளை பயமின்றி அடிக்கவும் நான் கற்றுக் கொடுத்தேன்.

புத்தகம் கொப்பிகளுக்கு உறை இடவும், ஆடையை மடித்து அடுக்கவும் அவள் எனக்குச் சொல்லித் தந்தாள்.

விடுமுறைக்காய் பல பொருட்களோடு செய்திகளையும் நான் சேர்த்து வைத்திருப்பேன். அவளுக்குக் கற்றுக் கொடுக்க பல புதிய விளையாட்டுகளையும் நான் தெரிந்து கொண்டிருப்பேன்.

இந்த உறவுக்கு என்ன பொருள் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

ஒரு நீண்ட இடைவெளியில் அவள் விலகிப்போன நிலையில் அவள் உறவின் ஆழம் புரிந்தது. அதேபோல் இது அவளுக்கும் புரிந்திருக்கக் கூடும்.

அவ்வேளை அருகருகாக எம் நினைவுகள் மட்டுமே இருந்தன.

இப்போதும் அவள் என் இதயத்தின் ஆழத்துள் பத்திரமாக பாதுகாக்கப் படுகின்றாள்

அதே பள்ளிப் பருவத்துச் சிறுமியாக...

வயதுக்கு வராத ஒரு வணப்பு உங்கள் வாழ்வுக்குள்ளும் இனிப்பாய் இருந்திருக்கும்.

ஒரு தடவை சென்று வாருங்கள்.

- கரிச்சான் குஞ்சன்

தேவையே ஓடுவேறத்தீவம்...

சீரேஸ்

[PART-8]

How to eat an elephant?

பெரும்பாலான பயிற்சி முகாம்களில் சொல்லப்படும் ஒன்று 'How to eat an elephant?'

யாருக்காவது விடை தெரியுமா?...விடை சுலபம். 'By cutting in to small pieces'

அது எதற்காக சொல்லுவதென்றால், எந்த ஒரு குறிக்கோள் மற்றும் லட்சியம் அனைத்தும் முதலில் பார்ப்பதற்கு யானையைப்போல் பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகளை சிறு சிறு short term goal-களாக மாற்றிவிடுங்கள். அதன் பிறகு short term Goal-களை தினசரி வேலைகளாக மாற்றி திட்டமிடுவது தான் லட்சியத்தை அடைவதற்கான ஒரே வழி.

Stephen covey சொல்லியிருப்பார்,

'efficiency' மற்றும் 'effectiveness' இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.


efficiency என்பது செய்யும் வேலையை சரியாக செய்வது. effectiveness என்பது சரியான வேலையை செய்வது.

எனவே முதலில் சரியான வேலையை செய்ய வேண்டும் அடுத்து அந்த சரியான வேலையை சரியாக செய்ய வேண்டும். படிக்ககொஞ்சம் விசத்தனமாக இருப்பதற்கு மன்னிக்கவும்.

சரி நாம் செய்யும் வேலை சரியாக இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?

அது நமது வாழ்க்கை லட்சியம் இருக்கும் திசையை சார்ந்து இருக்கிறதா என்றுதான். அதை செய்வதால் ஏதேனும் நமது வாழ்க்கைக்கு value addition எதுவும் இருக்கிறதா என்று தான்.

கீழிருக்கும் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் மேலே இருப்பது வாழ்க்கையின் லட்சியம். அது சிறு சிறு குறிக்கோள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த குறிக்கோள்கள் சிறு சிறு திட்டமிடல்களாக பிரிக்கப் பட்டுள்ளது.



எடுத்துக் காட்டாக நம் வாழ்க்கையின் லட்சியம் ஒரு பெரிய தொழிலதிபராவது என்று வைத்துக் கொள்வோம்.

குறிக்கோள்களாக கீழ்க்கண்டவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

- 1) எந்த துறையில் தொழில் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்வது.
- 2) தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை கற்றுக்கொள்வது
- 3) தொழிலுக்கு தேவையான மூல தனத்தை திரட்டுவது.
- 4) சிறிய அளவில் தொழிற்சாலை ஆரம்பிப்பது.
- 5) தொழிற்சாலையை விரிவு படுத்துவது.

அதற்கு அடுத்த அளவில் ஒவ்வொன்றையும் தினசரி திட்டமிடல்களாக மாற்றலாம்.

- 1) தொழில் சம்பந்தமான புத்தகங்களை படித்தல்.
- 2) பகுதி நேர நிர்வாக சம்பந்தமான படிப்பு பற்றி விசாரித்தல்
- 3) வங்கிகளில் முதலீடு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளல்.
- 4).....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது ஒரு எளிய எடுத்துக் காட்டு.

பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கலந்துகொண்ட ஒரு பயிற்சி முகாமில் இது பற்றிய ஒரு Role Play இருந்தது. அதை முடித்தவுடன் எனக்குத் தெரிந்த ஒருவர் ITC யில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அருமையான வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் ஆரம்பித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், 'நான் சிகரெட் தொழிற்சாலையில் செய்து கொண்டிருக்கும் வேலை எனது personal value system-க்கு எதிராக இருக்கிறது. அதனால் என்னுடைய குறிக்கோளை என்னுடைய value system-க்கு தகுந்தது போல் அமைத்துக் கொண்டுள்ளேன்' என்றுதான்.

இன்றே தனிமையில் அமருவோம், நம்மை பற்றி நாமே ஒரு சுய ஆராய்ச்சி பண்ணுவோம். நம்மை நாமே கேட்போம் நாம் என்னவாக ஆக விரும்புகிறோம் என்று... என்ன சாதிக்க விரும்புகிறோம் என்று.. அதன் பின்பு அது பற்றி கனவு காண்போம். நமது சிந்தனைகளை அது பற்றியே சுழல விடுவோம். பின்பு அது பற்றிய சிந்தனைகளை பட்டியலிடுவோம்... சிறிது சிறிதாக செயல்படுத்துவோம். அந்த சிறிய சிறிய வெற்றிகள் தரும் நம்பிக்கை நம்மை நம் லட்சியத்திற்கு வெகு சீக்கிரத்தில் எடுத்துச் செல்லும்....

LINGA & CO

Legal Advisors and Commissioners for Oaths

Linga & Co

book Keeping

UK

Sponsor

WE SPECIALISE IN:
ALL ASPECTS OF IMMIGRATION AND NATIONALITY MATTERS
WORK PERMITS APPLICATIONS - ALL CATEGORIES
HIGHLY SKILLED MIGRATION PROGRAMME,
FAMILY REUNION VISAS FOR SPOUSES AND DEPENDANT RELATIVES,
ASYLUM APPLICATIONS AND HUMAN RIGHTS APPLICATIONS,
APPEALS AND BAIL APPLICATIONS, EEC RESIDENCE PERMITS,
TOURIST VISA EXTENSION, PERSONAL INJURY, EMPLOYMENT LAW

46 HIGH STREET, COLLIERS WOOD, LONDON SW19 2BY
GENERAL LINE: 020 8544 9285 (4 LINES)
EMERGENCY LINE: 07771 646 441 / FAX: 020 8542 9530

ESTABLISHED IN 1994

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக **ஒரு பெயர்** நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்புகள். வெளியிட உள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா:

Tel: 020 8286 9327

Fax: 020 8640 6972

கனடா:

Tel: 416-297-4999

Fax: 416-335-6009

email: info@orupaper.com



மணமகள் தேவை

1. திருகோணமலையை சொந்த இடமாகக் கொண்டவரும் 31 வயது 5'7" உயரமுள்ள தற்பொழுது மட்டக் கனடாவில் வேலை செய்யும் பட்டதாரி மணமகனுக்கு U.K யில் வசிக்கும் சகோதரி தகுந்த மணமகளை வெளி நாட்டில் தேடுகின்றார். **Ref: 708**

2. Brother looking for a bride for groom age 39, height 5'8" , a divorcee. He is a Business man. **Ref: 709**

3. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட, தற்போது வவுனியா ருளையில் படிக்கும் 24 வயதுடைய 5'7" உயரமுடைய தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் அவரது சகோதரி வெளிநாடுகளில் தேடுகின்றார். **Ref: 710**

4. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட U.K வதிவிட உரிமையுள்ள அரசாங்க வைத்தியசாலையில் நல்ல தொழில்புரியும் 41 வயதுடைய சகோதரனுக்கு 35 வயதிற்குட்பட்ட படித்த பண்பான மணமகளை சகோதரன் தேடுகிறார். **Ref: 711**

5. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'5" உயரமுள்ள U.K யில் நிரந்தர வதிவிட உரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றார். தாரமிழந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். **Ref: 712**

6. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'7" உயரமுள்ள லண்டனில் 7 வருடங்களாக இருக்கும் மணமகனுக்கு U.K/EU/Canada நாட்டில் படித்த மணமகளை Canada இல் வசிக்கும் சகோதரி தேடுகின்றார். **Ref: 713**

7. Jaffna parents seek a suitable bride for their son. 43 years, medical professional, divorced, and a UK citizen. **Ref: 704**

8. Jaffna parents living in UK, looking for their professional son,

27 years, 5' 11" tall a suitable bride, with traditional values. **Ref: 705**

9. Canada, settled, Jaffna origin, parents looking for a suitable bride for their son, 31 years old, 5'11" tall, self-employed Canadian citizen. **Ref: 706**

10. பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'6" உயரமுள்ள, 9 வருடங்களாக லண்டனில் தொழில் புரியும் மணமகனுக்கு பெற்றோர்கள் தகுந்த மணமகளை தேடுகின்றனர். **Ref: 707**

11. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 38 வயது 5'11" உயரமுள்ள ABC (Advanced Business Education) படித்து தற்போது கொழும்பில் இருக்கும் மணமகனுக்கு பெற்றோர்கள் நிரந்தர வதிவுமை பெற்று வாழக்கூடிய மணமகளை தேடுகின்றார்கள். **Ref: 701**

12. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'4" உயரமுள்ள தற்போது யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை, லண்டனில் இருக்கும் சகோதரன் UK அல்லது EU நாடுகளில் தேடுகின்றார். **Ref: 702**

13. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது நிரம்பிய (Engineer) மணமகனுக்கு நிரந்தர வதிவுமை உடைய தகுந்த மணமகளை அவருடைய உறவினர்கள் தேடுகின்றனர். **Ref: 700**

14. புத்தளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது, 5'3" உயரமுள்ள UK வதிவிட உரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். **Ref: 597**

15. திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயது, 5'5" உயரமுள்ள லண்டனில் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். தாரமிழந்தவரும் விண்ணப்பிக்கலாம். **Ref: 598**

16. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது, 5'9" உயரமுள்ள லண்டனில் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் UK அல்லது EU நாடுகளில் தேடுகிறார்கள். **Ref: 599**

17. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது, 6' உயரமுள்ள தற்போது கனடாவில் நிரந்தர பிரஜா உரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். **Ref: 593**

18. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது, 6' உயரமுள்ள ஆசிரியராகத் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் உள்ள சகோதரி லண்டனில் அல்லது இலங்கை போன்ற நாடுகளில் தேடுகிறார். **Ref: 595**

19. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'6" உயரமுள்ள, பிரித்தானியக் குடியுரிமையுள்ள விவாகரத்துப் பெற்ற பட்டதாரி மணமக

னுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். **Ref: 589.**

20. வடமராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'8" உயரமுள்ள, 5 வருடங்களாக பிரித்தானியாவில் வசிக்கும் GAQ படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது சகோதரர்கள் தேடுகிறார்கள். Visa உள்ளவர்கள் விரும்பத்தக்கது. **Ref: 590**

21. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'11" உயரமுள்ள, MBA படித்து தற்போது லண்டனில் வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது மாமனார் தேடுகிறார். UK or Canada Visa உள்ளவர்கள் விரும்பத்தக்கது. **Ref: 591**

22. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 45 வயது 5'8" உயரமுள்ள, கனடா பிரஜா உரிமையுள்ள தாரமிழந்த மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது பெற்றோர் தேடுகிறார்கள். **Ref: 592**

23. Jaffna parents living in the UK looking for their son, 30 years, 5' 10" tall, MSC qualified, born and grew up in UK, a suitable bride, well educated and a UK permanent citizen, only. **Ref: 582**

24. Jaffna parents seek for their son 26, 5'8", German graduate, ACCA partly qualified, German nationality and working in the UK, a suitable educated bride. **Ref: 580**

25. சாவகச்சேரியை சொந்த இடமாகக் கொண்ட 31 வயது 5'9" உயரமுள்ள A/L படித்த, தற்போது லண்டனில் வசிக்கும் ஜேர்மனி பிரஜாவுரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரன் தேடுகிறார். **Ref: 579**

மணமகன் தேவை

1. Jaffna parents living in Colombo are looking for a suitable professionally qualified bridegroom for their only daughter, age 31, height 5'6" , qualified accountant now working for a leading firm in U.K on a 5 year work permit. **Ref: 851**

2. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'4" உயரமுடைய மணமகனுக்கு USA வதிவிடமுள்ள மணப்பெண்ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடுகின்றனர். **Ref: 852**

3. British- citizen father looking for a suitable professionally qualified bridegroom, in U.K/EU/Canada ,for his daughter, B.A qualified 25 years 5'4" tall, living in Colombo. **Ref: 853**

4. Jaffna Tamil mother looking for her daughter born in the U.K, 27 years 5'7" tall, a suitable groom in the U.K/USA/Canada. **Ref: 854**

5. Parents seeking suitable groom for their only daughter 32 years old 5'4" tall, British citizen holding highly qualified post. **Ref: 855**

6. கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'6" உயரமுள்ள, தற்போது U.K யில் வசித்து வரும் மணப்பெண்ணுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். **Ref: 856**

7. திருகோணமலையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பில் B.A படித்துக் கொண்டிருக்கும் 28 வயது மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவில் வசிக்கும் சகோதரி தேடுகிறார். **Ref: 857**

8. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 31 வயது கர்நாடக சங்கீத டிப்ளோமா பெற்ற ஆசிரியைக்கு தகுந்த வரனை லண்டனில் வசிக்கும் சகோதரன்

தேடுகின்றார். **Ref: 858**

9. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'2" உயரமுள்ள A/L படித்த, லண்டனில் தற்காலிக வதிவரிமையுடன் இருக்கும் மணப்பெண்ணுக்கு தகுந்த வரனை லண்டன்/EU நாடுகளில் தேடுகின்றனர். **Ref: 859**

10. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது A/L படித்து வவுனியாவில் இருக்கும் மணமகனுக்கு தகுந்த வரனை லண்டனில் வசிக்கும் சகோதரி தேடுகின்றார். **Ref: 860**

11. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'9" உயரமுள்ள நல்ல தொழிலில் இருக்கும் பட்டதாரி மகனுக்கு கனடாவில் வசிக்கும் பெற்றோர் தகுந்த வரனைத் தேடுகின்றார்கள். **Ref: 845**

12. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தற்போது கொழும்பில் அரசாங்க சேவையில் 12 வருட காலமாக இருக்கும் 35 வயது 5'1" உயரமுள்ள மணமகனுக்கு லண்டனில் வசிக்கும் பெரிய தகப்பனார் தகுந்த மணமகளை தேடுகின்றார். **Ref: 846**

13. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட 35 வயது 5'4" உயரமுள்ள Science Trained Teacher ஆக வேலை புரியும் பிரான்சில் வசிக்கும் சகோதரி தகுந்த மணமகளை தேடுகின்றார். **Ref: 847**

14. வடமராச்சியைச் சேர்ந்த கனேடியப் பெற்றோர் தங்கள் 24 வயது 5'4" உயரமுள்ள B.A.S(Hons) படித்து நல்ல நிலையில் தொழில் பார்க்கும் மணப்பெண்ணுக்கு தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். **Ref: 849**

15. சாவகச்சேரியில் இருக்கும் 26 வயது 5'2" உயரமுள்ள B.Com பட்டதாரி மகனுக்கு கனடாவில் இருக்கும் உறவினர் தகுந்த மணமகளை தேடுகின்றனர். **Ref: 850**

16. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட, பெற்றோர் தற்போது கனடாவை சொந்த இடமாகக் கொண்ட 23 வயது 5'7" உயரமுள்ள Nursing graduate (BSc Nursing) மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவில் தேடுகின்றார்கள். **Ref: 840**

17. Jaffna parents living in the UK looking for suitable groom for their daughter 34 years 5' tall born in UK working in a Financial Institute. Divorcee, no children. **Ref: 841**

18. வன்னியைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'2" உயரமுள்ள தற்பொழுது இலங்கையில் வேலை செய்யும் பட்டதாரி மணமகனுக்கு UK இல் வசிக்கும் உறவினர் தகுந்த மணமகளை வெளி நாட்டில் தேடுகின்றார். **Ref: 842**

19. மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட வயது 30, 5'4" உயரமுள்ள (B.A.Hon) கொழும்பில் இருக்கும் மணமகனுக்கு ஜேர்மனியில் இருக்கும் சகோதரி தகுந்த மணமகளைத் தேடுகின்றார். **Ref: 843**

20. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது, 5'11" உயரமுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி தேடுகிறார்கள். **Ref: 834**

21. UK parents are seeking for their daughter 36 years, 5'6" Medical professional working and well settled in UK, a suitable groom. **Ref: 835**

22. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது 5'3" உயரமுள்ள A/L படித்து தற்போது UK இருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். **Ref: 814**

23. Jaffna parents, UK citizen, looking for their daughter, 26 years old, 5'2" tall, BA (Hons) born and brought up in the UK and according to the Tamil culture balanced with westernstanders, a suitable groom. She

work in a Government Department. **Ref: 815**

24. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது, 5'4" உயரமுள்ள கொழும்பில் அரசாங்க வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரி தேடுகிறார். **Ref: 809**

25. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது, 5'2" உயரமுள்ள IT படித்து வேலை கொழும்பில் வேலை பார்க்கும் மணமகனுக்கு லண்டனில் வசிக்கும் உறவினர்கள் தகுந்த மணமகளை தேடுகின்றனர் **Ref: 810**

26. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'2" உயரமுள்ள A/L படித்து, யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் மணப்பெண்ணுக்கு தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். **Ref- 801**

27. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'4" உயரமுள்ள Account student, அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரி தேடுகிறார். **Ref-802**

28. கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'2" உயரமுள்ள தற்போது UK யில் வசித்து வரும் மணப்பெண்ணுக்கு 39 வயதுக்குட்பட்ட தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். தாரமிழந்தவர்களும், விண்ணப்பிக்கலாம். **Ref- 803**

29. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'3" உயரமுள்ள தற்போது UK யில் student visa வில், BSc Computer Science படித்துக் கெரண்டிடிக்கும், மணமகனுக்கு தகுந்த மணமகளை கொழும்பில் வசிக்கும் பெற்றோர்கள் தேடுகின்றனர். **Ref- 804**

30. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட 24 வயது 5'4" உயரமுள்ள A/L படித்து, தற்போது கொழும்பில் CIMA செய்து கொண்டிருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரன் தேடுகிறார். **Ref- 805**

31. Jaffna Tamil father looking for his only daughter born in 1978, 5'4" in the UK, a graduate presently a teacher a suitable groom who will be comfortable with both cultures. **Ref: 698**

32. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது, 5'6" உயரமுள்ள கனடா பிரஜா உரிமையுள்ள Diploma படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். **Ref: 821**

33. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது, 5'11" உயரமுள்ள தற்போது கொழும்பில் படித்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை ஜேர்மனியில் வசிக்கும் சகோதரி தேடுகிறார். **Ref: 822**

34. Jaffna parents, Canadian citizens looking for their daughter, 35 years old, 5'1" tall, graduate from Candian University Canadian citizen and employed. **Ref: 823**

35. வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 42 வயது, 5'3" உயரமுள்ள தற்போது பட்டதாரி ஆசிரியராகத் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை சுவீடில் உள்ள சகோதரி இலங்கையில் தேடுகிறார். **Ref: 824**

36. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது, 5'4" உயரமுள்ள தற்போது கனடாவில் M.Sc. படித்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவில் வசிக்கும் உறவினர் தேடுகிறார். **Ref: 828**

கவிதை

கொட்டுவோம் வெற்றி முரசு

கொல்லப்பட்டோம் - குடி கலைக்கப்பட்டோம்
விரட்டப்பட்டோம்
வீதியில் வீசப்பட்டோம்
கைது செய்யப்பட்டோம்
காணாமல் போனோம்
புதைக்கப்பட்டோம்
புழுதியில் புரட்டப்பட்டோம்
ஏனெனில் - அன்று
அப்பாவித் தமிழர்கள் நாங்கள் - இனி

சாகமட்டோம்
சாகடிப்போம் - எதிரியை
ஓடமாட்டோம்
ஓடோட விரட்டுவோம் - கயவனை
புதைக்கப்படமாட்டோம்
புதைப்போம் எதிரியின்
பூதஉடல்களை - ஏனெனில்
இன்று வீரம் செறிந்த
ஈழத்தமிழர்கள் நாங்கள்
வெல்வோம் - வீழமாட்டோம்
ஓட்டுவோம் எதிரியை
எம் தேசம் விட்டு
நாட்டுவோம் வெற்றிக்கொடியை
கொட்டுவோம் வெற்றி முரசு.

-- திருமதி குகன்

பட்டு

அப்பப்பா
பட்டுப் புடவைகளில்தான் எத்தனை ரசம்?
கண்ணைக் கவரும் வண்ணங்கள்
கருத்தைக் கவரும் வேலைப்பாடுகள்
பல்லாயிரம் பெயர்களின் உழைப்பு
பல வேறு பெயர்களின் கலைத்திறன்
மேனியில் வழக்கும் பொன்மை
எத்தனை முறைகள் எப்படி நோக்கினாலும்
உலக ஆதிசயம் போல மனம் மயங்குகின்ற வேளையில்
முனையின் மூலையில் நமநமக்கின்ற ஒரு சின்ன உறுத்தல்...
பட்டுப்பூச்சிகளின் விருப்பம் என்னவாக இருந்திருக்கும்?
பட்டாமப்பூச்சி ஆகவா, பட்டுப்புடவை ஆகவா?

-- சவிநயா

காதல் வந்தது

காதல் வந்தது உன்னைக் கண்ட நான் முதல்
கவிதை வந்தது உன்னைக் காதலித்த நான் முதல்
கண்ணீர் வந்தது உன்னைக் காணாத நான் முதல்
கலையாண ஆசை வந்தது
உன்னோடு கதைத்த நான் முதல்
என் அன்பே.

-- சுமன்

வாழ்க்கை என்பது!...

போதும்! போதும்! மனிதா!
உணர்வுகள் மரித்து! உறவுகள்
வெறுத்து வாழ்கின்ற வாழ்வென்ன
வாழ்வா?
சகரத்தோடு! சிறகுகள் பூட்டி!
பறந்தோடும் வாழ்வென்ன வாழ்வா?
இயந்திரம் ஆனாய்! இழந்தது
எத்தனை?!!! இதயத்தை
தொலைத்து நீ தவிக்கின்ற
இந்நிலை! போதும்! மனிதா
போதும்!
மனிதர்கள் வாழ்க்கை இங்கு
மணல் வாழ்க்கை! இணைந்திருந்தும்
ஒட்டாத ஒரு சேக்கலக! ஓர்
உதரம் வழி வந்த உதிரங்கள்
உதறிடதம் மாறி தடுமாறும்
ஒரு வாழ்க்கை! போதும்! மனிதா
போதும்!
'என்ன வாழ்க்கை இது என்ன
வாழ்க்கையென்று' விரக்தி

சுதந்திரம்

முதுகைப் பிடித்து நான் நடந்தேன்
முதல் மகன் பிறந்து நடக்க
எதுவும் இல்லாத நாட்டில்
எதிரி இடித்து அடித்துத் தூர்த்த
அதனால் அவனை மடியில் வைத்தேன்
அமுது அவன் கடைசி மூச்செடுக்க
இதுதான் விதியின் சோதனை என்றேன்
இது விடுதலை என்றவன் கூற

-- தர்ஷனா நவோத்திரன்

வாழ்க்கை

பாருமறியா முகூர்த்தத்தில் ஜனனம்
பாசோ வகுத்த சாலைகளில் பயணம்
எவராலோ எழுதப்பட்ட
விவரமில்லா விதிகள்
எதற்காகவோ எந்த நேரமும்
அர்த்தமில்லாத தேடல்கள்
ஏவப்பட்ட ஏவுகணைபோல
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
கூண்டாக்கியின் குரலைப்போல
வரைகின்ற கவிதைகளைத் தவிர
குழந்தைக்கும் நிர்நந்தங்களால் மட்டுமே
நிலையாக நகர்த்தப்படுகின்றது வாழ்க்கை.

-- சுப்பகம் இளங்கோவன்.

பேச்செல்லாம் விட்டொழித்து
அமைந்த வாழ்க்கை இது
ஆனந்தம் என ஏற்று
வாழ்ந்திட்டால் வாழ்த்துமே
உனை இயற்கை!
தருணம் பார்த்து வருவதில்லை
மரணஓலை அழைப்பு! நீ
சிரிக்கும்போதும் நின்று விடலாம்
உந்தன் இதயத்துடிப்பு!
வாழும் காலம் கொஞ்சம் என்ற
உண்மை நிலை ஏற்று
அன்பினால் அகிலம் அதை
நீ வென்று காட்டு!

விஜயமோகனச்செல்வி
செல்வரத்தினம்

மோகமுள்

தேன் வற்றிய தேன்கூடாய்
பிசியிக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு,
விரலுக்கேற்ற மோதிரங்கள்
தொலைந்து போய்
மோதிரத்திற்காய்
விரல் வீசுகங்கள்!
தொட்டால் பூ மலருமோ என்னவோ
தொடாமல்
மரமாய் வளர்ந்து நிற்கிறது
என் மேகம்.
புறங்கை எச்சிலாய் நேற்றைய மிச்சங்கள்.
பசிக்காய் கேட்கிறேன்
ருசிக்கான சிந்தனைகளை சற்று
ஓத்திவை.

-- சீனிவாசன் ராமச்சந்திரன்

குட்டி

நேற்று அண்ணன்
பார்த்து விட்டான்
அப்பாவுக்கும்
தேரிஞ்சு போச்சு
அம்மாவக்கு
ஏற்கனவே தெரியும்
கூறே நம்மைப்
பத்தித்தான் பேசுது
நட்டுபல்லாம்
கிண்டல் பண்ணுது
பயந்தபடி பேசி
நடுங்கியபடி சந்தித்து
யகிழ்கிறது
நம்மிடையே நட்பு

-- ஜோஸ்யின் பிரான்சிஸ்

old is gold

கண்ணதாசன்
- திரைப்படம் பாடல்

ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உளமுக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கறுப்பு மனிதன் கண்ணிரும்
உப்பு நீரிஷ் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே

ஆதிமனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான்
மற்ற ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
தேற்ற மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்.
(20 ஆம் நூற்றாண்டு)

இது பொய்யா?

ஏதோ ஒன்றுக்காக
உண்மையைத் தொலைத்துவிடுகிறோம்
யாரோ ஒருவருக்காக
சுவத்தை
இழந்துவிடுகிறோம்
எதனாலோ பலநேரம்
முதுசெல்லும்படி மறந்துவிடிகிறோம்
எதற்காகவோ சிலநேரம்
மயங்கிவிடுகிறோம்
இருக்கும் மீதியோடு
சுவாசிப்பதை
வாழ்க்கை என்கிறோம்

-- இளங்கோ

சுழந்திமுள்ள கவலை

எதிர்பாராதது தான்
நாம் நடவடிக்கை
இவ்வளவு எளிதாக
புரிந்து கொண்டது.
எனக்குள்ளே கவலை
ஓர் எதிரி இல்லையே
நம்மை தீனனும் நெருக்கமாகக்!
இ. இசாக்



ஓம் சிவா பார்வதி ஜோதிடாலயம்

உலகத்தில் சூரிய, சந்திர நவக்கிரக மகிமையினாலே இன்பம், துன்பங்கள், நன்மை தீமைகள் பற்றிய விபரங்களைக் கூறுவார்
ஜோதிட நிபுணர் பண்டித கணபதி சாஸ்திரிகள் (வித்துவான்கள்) ஷக்ரேஷுத் நிபுணர்,
நீங்கள் அனேக ஜோதிடர்களிடம் பார்த்திருக்கலாம். இதுவரை ஒருமுறை சிந்திப்புகள் ஷக்ரேஷுத், சாதகம் பார்க்கப்படும்.

திருமணப்பொருக்கும் பார்த்துக் கொடுக்கப்படும்

I will read you past, present and future by palm reading and horoscope reading about your health, business, marriage combination, education, career / job, abroad and any family problems etc. I can communicate in Tamil, Hindi, Telugu Languages. I will write you horoscope. Appointment necessary.

கைரேகை, டியாட், இராசி
லட்சுமி கட்டாட்சம், பொருள், அரசியல்
உத்தியோகம், கல்வி, வியாபாரம்
திருமணம், குழந்தைப் பாக்கியம்
கணவன், மனைவி ஒற்றுமையின்மை
காதல் கல்யாணம், விசாய்பார்த்து சொல்லப்படும்
நிலம், வீடு, யோகம்
அதிஷ்டநம்பர்கள், கோர்ட் வழக்குகள்

Best Food Super Market
1st Floor, 204-3rd East Road,
Hounslow West TW4 7HT (Near Tube Station)
(Before Barclays bank)
10:00am - 7:00pm (Sun, Mon, Wed & Thurs)
(20 years experience in Astrology Field)

Travellers collection
(Side Door)
91 Broadway, West Ealing
London W13 9SP
(Opp. BHS, Sainsbury)
10:00am - 7:00pm
(Tuesday, Friday & Saturday)

Mob: 07958 166 629

குரு	சுவ	கக்கி	புகன்
சுவ		சந்த	
சுவ		சூரியன்	
குரு	சுவ	கக்கி	புகன்

போருக்கு போவாரா மகிந்தா?

(25ம் பக்கத் தொடர்ச்சி)

தென்பகுதி மற்றும் மலையகக் கட்சிகளின் வன்னிப் பயணமும், வடகிழக்கு தமிழகட்சிகளுடனான கூட்டும் சிங்கள தேசத்திற்கு விழுந்த இன்னுமொரு அரசியல், இராணுவ பின்னடைவாகும். பேச்சுவார்த்தை மூலம் தமிழருக்கு கிடைக்கப் போகும் அரைகுறை தீர்வுக்கும் ஆப்பு வைக்க தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சம உரிமைகள் தமிழர் பகுதிகளில் வாழும் முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர்கள். இப்போ தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சம உரிமைகள் தென்பகுதிகளில் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகள் சொல்லும்போது என்ன செய்யப் போகிறார்கள். தென்பகுதி மற்றும் மலையகக் கட்சிகளின் இம்முடிவானது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. அரசிலையும் தாண்டி இராணுவ ரீதியாக பார்த்தால் தென்பகுதிக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன் ஸ்ரீலங்கா இராணுவத்தை மேலும் பலவீனமாக்கியுள்ளது.

அடுத்து தென்பகுதியின் பாதுகாப்பை பொறுத்த வரைக்கும் தலைநகர பாதுகாப்பு மிக பலவீனமான நிலையிலேயே உள்ளது வெளிநாட்டமைச்சர் தொடக்கம் புலனாய்வுத் துறை முக்கிய அதிகாரிகள் வரை பல டசின் அதிகாரிகளை இழந்து நிற்கிறது அரசு. பல கொலைகளில் சிங்களவர் தொடர்பு பட்டிருப்பது அதிர்ச்சிதரும் விடயம். சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கருத்துப்படி பல நூறு கரும்புலிகள் ஊடருவியுள்ளதாயும், இலகுவில் அணுக முடியாதபடி ஒரு வலைப்பின்னல் அமைத்து செயற்படுவதாயும் சொல்கிறார்கள். பதினைந்து விசேட கரும்புலிக் கொடொண்டோ படையால் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு சிறப்பைக் கொண்ட கட்டுறாயக்க விமானப்படைத் தளத்தை

அழிக்கவும் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் முடியுமென்றால் போரின் போது கொழும்பையும் அதன் பொருளாதார மையங்களையும் பாதுகாக்க பெரும்படைவலு அரசுக்குத் தேவை. ஆனால் வடக்கு கிழக்கை தக்கவைத்துக் கொண்டு தலைநகரை பாதுகாப்பது முடியாத காரியம்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை அடிக்கடி சரிந்துவிடும் பங்குச்சந்தை, ஜேவிபி அணியின் கூட்டணியால் சர்வதேச முதலீட்டாளர்களின் தயக்கம், தேர்தலில் கொடுக்கப்பட்ட அதிகப் படியான மானிய சலுகைகளில் குறைந்த அளவாவது நிறைவேற்றவேண்டிய கட்டயம் என அதிகப்படியான அழுத்தத்தில் அரசு உள்ளது. சர்வதேச நாடுகளும் உதவிகளை முன்பு போல் கண்ணை மூடிக் கொண்டு கொடுப்பதில்லை சமாதான முயற்சிகளையும் ஆராய்ந்து பார்க்கின்றன. பாதுகாப்புக்கென அதிக தொகையாக 9600 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ள போதும் யுத்தம் ஆரம்பித்தால் இது இன்னும் அதிகமாகவுடன் பொருளாதாரமையங்கள் தாக்கப்பட்டு அரசு தப்பிப் பிழைப்பது அரிது.

இங்கு ஆராயப்பட்டது மிகச் சில விடயங்கள் இதைவிட அதிக அழுத்தங்கள் இழுப்புகளுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மகிந்தா போருக்கு போவாரா? ஒரு முழுயுத்தத்தை எதிர்கொள்ள அவரால் இயலாது என்பதே உண்மை. சமாதான காலத்தை இழுத்து அக்காலப் பகுதியில் சர்வதேச சதிவலையில் விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் சிக்கவைத்து, போராட்டத்தை மழுங்கடிக்கவும். நிழல் யுத்தத்தை தொடர்ந்து இனப்பற்றாளர்களையும், புலிகளின் தளபதிகளையும் ஏன் தலைமையையும் கூட அழித்து போராட்டத்தை சிதைப்பதே அவரின் திட்டம்.

எனவே எத்தனை கிளைமோர் வெடித்தாலும் எத்தனை டோரா முழக்கினாலும் மகிந்தாவிற்கு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் மக்கள் போராட்டத்தை தீவிரமாக்கி அரசின் சதிகளை முறியடித்து எம் தலைவனின் காலத்தில் விடுதலையை வென்றெடுப்பது தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுக் கடமை.

புதிய பதியம்

(29ம் பக்கத் தொடர்ச்சி)

பண்பாடு என்பது மானிட ஒழுக்கத்திற்கும், மனக்கட்டுப்பாட்டிற்கும் அடிநாதமாக அமைந்த போதிலும், இப் பண்பாட்டினைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் உறுதுணையாக அமைகின்றன. புவியியற் காரணிகளான பிரதேச அமைவிடம், தரைத்தோற்றம், காலநிலை, மண்வளம் என்பன பிரதான காரணிகளாகவும் அரசியல், பொருளாதாரம், மதக் கொள்கைகள் என்பன துணைக் காரணிகளாக அமைகின்றன. அத்துடன் பண்பாடு நெகிழும் தன்மையுடையது (Flexible). சங்கத் தமிழர் பண்பாடு, சங்கம் மருவிய காலத்தில் வேறுபட்டது. பல்லவர் காலத்தில் மாற்றமுற்றது. அந்நியர்களான ஐரோப்பியர் தமிழ் மண்ணைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தபோது பண்பாடு பல மாற்றங்களுக்குட்பட்டது. இன்று இதுதான் தமிழர் பண்பாடு என்று திட்டவாட்டமாகக் கூறக் கூடியதாக இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பல்லவர் காலத்தில் தமிழும் சைவமும் தமிழர்களின் பண்பாடாகக் கொண்டாடினர். ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சைவம், கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, இஸ்லாம் எனப்பட சமய வழிபாடுகளில் இன்று ஈடுபடுகின்றார்கள். ஒவ்வொருவரும் தம் மதங்கள் சார்ந்த பண்பாட்டை வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். கல்வியறிவும், அறிவியற் சிந்தனைகளும், பொருளாதார நிலைகளும் புகுந்த மண்ணில் பண்பாட்டிற்குப்

புதிய பரிமாணத்தைத் தருகின்றது.

பகுத்தறிவுக் கொவ்வாத பல விடயங்களை கூட தமிழ் மக்கள் பண்பாடாகப் பேணிய வரலாறும் எம்மிடையே உண்டு. சாதி வேறுபாடுகள், பெண்ணடிமை தொன்று தொட்டு இருந்து வருகின்றது என்பதனால் தொடரும் சில மூடப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனைக் காணச் சகிக்காத தமிழ்ப் புலவன் ஒருவன் 'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்' என்று அறம் பாடினான்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல்ல'

என்னும் தொல்காப்பியன் சூத்திரத்திற்கு அமைய, மானிடத்தின் மகிமைக்கும், மானிடத்தின் உயர்வுக்கும், மானிட நேயத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழர்களின் பண்பாட்டில் உள்ள நல்ல அபிசங்கனையும் புகுந்த மண்ணில் பின்பற்றப்படும் நல்ல பண்பாட்டு அபிசங்கனையும் ஒன்றிணைத்து புகுந்த மண்ணில் புதிய பதியம் போட்டு வளமுடனும், நலமுடனும் வாழ்வோம்.

இன்றைய நத்துவம்

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் பரைஸ் கிடைக்கும்.

பஸ் போய்ட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கேயேதான் இருக்கும். ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும். இதுதான் வாழ்க்கை!?!?

காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும், அது போடற முட்டை வெள்ளைதான். முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும், அதுக்குள்ளே இருக்குற காக்கா கருப்புதான்.

- யோசிப்பவர்

Imperial College International Tamil Society proudly presents

Mega Maalai 2006

மெகா மாலை

TUESDAY 24TH JANUARY 2006

AT HAMMERSMITH PALAIS

242 Shepherds Bush Road, Hammersmith, London, W6 7NL. • Nearest Tube: Hammersmith
SUPPORTING : RAMA KRISHNA MISSION : TAMIL AID : BRITISH RED CROSS

DANCE • STAND UP • VOCALS • FASHION

The Show

Doors Open: 18.30
Show Starts: 19.15 PROMPTLY
Student Tickets: £12
General Tickets: £15
VIP Tickets: £40 (inc table & VIP bar access)
Dress Code: Formal / Traditional
Door Policy: Families Welcome (Over 14's only)

After Party

Doors Open: After the show
Carnages: 3am
Door Policy: Over 18's only : ID required : MRR
Dress Code: Formal / Traditional (strictly no caps or hoods)
Ticket Price: £5 (with show ticket only)

Ticket Agents

TICKET HOTLINE	07962 859 565
IMPERIAL	07883 342 325
CITY	07751 215 074
KINGS	07851 218 319
QMW	07956 400 855
UCI	07868 753 339
WESTMINSTER	07886 820 884

For More Information
Email: info@megamaalai.co.uk
web: www.megamaalai.co.uk

Supported By:

Featuring: **Bobby Friction & Nihal**

அப்பா எங்கே?



எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத் தொடங்கியது.

அம்மா, எனக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது என்று கூறினேன். அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று இன்று எனக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருக்கிறது என்றேன். அப்படிப் பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக் கேட்கிறாய்? என்றார்.

அம்மா கூறியது சரிதான். அப்பா இருக்கின்ற இடம் அப்படியானது. அடிக்கடி அங்கே போகமுடியாது, தொலைபேசியிலும் பேசமுடியாது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அப்பா அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். அப்பா எல்லாம் ஒழுங்காக, நன்றாகவே செய்வார். ஆனால் அவருடைய கூடாத பழக்கம் அளவுக்கு மிகுசி மது அருந்துவதுதான்.

அவர் அம்மாவைக் கவியாணம் செய்ய முன்னர் தனியே இலண்டனிலே இருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தப் பழகியிருந்தார். அம்மா நான் பிறந்த பின்னரும் பல தடவைகள் அப்பாவைக் குடிக்கவேண்டாம் என்று தடுத்திருக்கிறார். இலண்டனுக்கு வந்தால் எல்லோரும் குடிக்கப் பழக வேண்டும். இல்லை என்றால் வெள்ளைக்காரன் மதிக்கமாட்டான் என்று ஒரு சாட்டுச் சொல்லுவார்.

எங்காவது பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்துபசாரம், விழாக்கள் என்றால்

நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து நன்றாகக் குடிப்பார்கள். குடிக்கும்போதே எல்லோரும் தமது பழைய இலண்டன் வாழ்க்கையில் நடந்த பல கவையான அனுபவங்களையும், புதிய அனுபவங்களையும் பெலத்துக்கதைத்துச் சிரித்து மகிழ்வார்கள். பார்ப்பவர்களும் சேர்ந்து சிரித்து மகிழ்வார்கள். ஆனால் அப்படியான வேளைகளில் வீட்டிற்கு வரும்போது அம்மாதான் காரை ஒட்டிக்கொண்டு வருவார். அப்பாவைக் காரோட்ட அம்மா ஒருபோதும் விடமாட்டார்.

மார்கழி மாதம் தொடங்கினாலே நத்தார் கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும். அப்பாவின் வேலையிடம் ஒரு கிழமைக்கு விடுமுறை விடுவார்கள். அந்த நாட்களில் மாறி மாறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தினமும் கொண்டாட்டங்கள் இருந்துகொண்டேயிருக்கும். சென்ற நத்தார் தினத்திற்கு முதல்நாள் அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு விருந்துக்குப் போயிருந்தோம். அன்றும் அப்பா நன்றாக மது அருந்திவிட்டபடியால் வீட்டிற்கு வரும்போது அம்மாதான் காரை ஒட்டிக்கொண்டு வந்தார்.

நாங்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதபோதிலும் மற்றவர்களோடு எங்கள் வீட்டிலும் நத்தார் கொண்டாட்டமே. மதிய உணவை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்துமுடிய இரவு பத்துமணி ஆகிவிட்டது. அப்போதுதான் அப்பா தனது கைத்தொலைபேசியை முதல்நாள் நண்பரின் வீட்டில் மறந்துபோய் விட்டுவிட்டு வந்தது தெரியவந்தது. ஏதோ வலது கையை இழந்துவிட்டதுபோல் தவித்தார்.

எமது குடும்பத்தில் நடந்த

ஒன்றே மற்றவர்களுக்கு

நல்லதொரு பாடமாக

அமைந்து விட்டது.

தான் உடனே அங்கே சென்று அதனை எடுத்துவரப்போகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். இரவு ஒரு மணி ஆகியும் அப்பாவைக் காணவில்லை. என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. பலமுறை கன் முயற்சிசெய்தும் கைத்தொலைபேசி இணைப்புக் கிடைக்கவில்லை. நண்பரின் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்புச் செய்த போது அவர்கள் அப்பா பன்னிரண்டு மணிக்கே புறப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். நடந்து வந்தாலே பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் வந்துவிடலாம். என்ன செய்வது? யாருக்கு தொலைபேசி அழைப்புச்செய்து கேட்பது என்று தெரியாமல் இருந்தபோது அப்பா அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்தார். மிகவும் களைத்தும் காணப்பட்டார். அம்மாவை அறையினுள் அழைத்து ஏதோ இரகசியமாகப் பேசினார். மறுகணமே வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அம்மா அப்படியே நிலத்தில் இருந்துவிட்டார். அம்மா, அம்மா என்ன நடந்தது? அப்பா ஏன்

மீண்டும் வெளியே போகிறார் என்று நான் கேட்டேன். சௌமி, நீ போய்ப்படு என்று மட்டும் கூறிவிட்டு படுக்கையில் சென்று பொத்தென்று விழ்ந்தார். நான் நித்திரையாகிவிட்டேன். ஆனால் இடையிடையே விழித்தபோது இரவு முழுவதும் கீழே யாரோ வாசல் மணியை அடிப்பதும், அம்மா அவர்களுடன் சென்று கதைப்பதும் அரைத்தாக்கத்திலும் என் காதுகளில் விழுந்தன.

பொலிஸ், விசாரணை, நீதிமன்றம், வழக்கு, தண்டனை என்றெல்லாம் அதுவரை அறிந்திராத அப்பாவும், அம்மாவும் தினமும் அழுதார்கள்

மறுநாள் கூட அப்பாவை வீட்டிலே காணவில்லை. முதல்நாள் நத்தார் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர் சாப்பிட்ட தட்டுக்கள்கூட கழுவாத நிலையில் அப்படியே இருந்தன. அப்பா ஏதோ சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. ஆனால் அம்மாவைக்கேட்க முடியவில்லை. அப்பாவின் நண்பர்கள் சிலர் வீட்டிற்கு வந்திருந்தபோது அம்மா என்னை எனது அறைக்குச் செல்லும்படி கூறினார். அதனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்குத் தெரியாது. நான் எனது அறையிலே இருந்துகொண்டு எனது கணினியில் விளையாடுவதும், தொலைக்காட்சி பார்ப்பதுமாக நேரத்தை ஒட்டினேன்.

இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின்னர்தான் எனக்கு அம்மா எல்லாவற்றையும் கூறினார். தனது மனக்கவலையை ஆற்று வதற்காகத்தான் அப்படி கூறினார் என்று எண்ணுகிறேன். அப்பா அன்றிரவு தனது கைத்தொலைபேசியை எடுப்பதற்காகச் சென்ற வேளையில் அவரது நண்பருடன் அவரது வீட்டில் வேறும் சில நண்பர்கள் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். சம்பிரதாயத்துக்காக சிறிது மது அருந்தும்படி அவர்கள் கேட்டதற்கு இணங்க அப்பாவும் அருந்தினார். ஆனால் ஒன்று, இரண்டு, மூன்று என்று மதுக்கோப்பைகள் காலியானது.

மது அருந்திவிட்டு காரை ஒட்டக்கூடாது என்பது சட்டம். ஆனால் அப்பா இருந்த நிலையில் அவர் அது தவறு என்ற எண்ண வில்லை. அம்மா அங்கே அப்போது இருந்திருந்தால் கட்டாயம் அப்பாவைக் காரோட்ட அனுமதித்திருக்கமாட்டார். காரை ஆரம்பத்திலிருந்தே மிகவும் விரைவாக ஒட்ட ஆரம்பித்தவர் மங்கலான இருளிலே பாதையைக் கடக்க முற்பட்டவரைக் காணவில்லை. அவருடன் காரை மோதி விட்டார். மோதியபோதுதான் அவர் தான் குடித்துவிட்டுக் காணை ஒட்டியது தவறு என்று புரிந்தது. ஆனால் காலம் கடந்துவிட்டது.

அந்த வேளையில் தன்னை யாரும் கண்டிருக்கமாட்டார்கள் என்கின்ற மனப்பாங்கில் பயம் ஒருபுறம் வார்ட்டு, சட்டத்திற்குப் பயந்து அவ்விடத்தில்

நிற்காது எங்கெல்லாமோ ஓடினார். அவர்? காரை இன்னொரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துதான் அன்றிரவு வீட்டிற்கு வந்தார். அந்த விபத்து தன்னால் ஏற்படவில்லை என்பதை மறைக்க முயன்றார். ஆனால் இவர் திடீரென்று விரைவாக வண்டியை ஒட்டியதைக் கண்ட யாரோ இவரது காரின் இலக்கத்தை எடுத்து வைத்திருந்து பின்னர் விபத்து பற்றியும், அந்த விபத்தில் அகப்பட்டவர் அடுத்தநாள் இறந்துவிட்டதாகவும் கேள்வியுற்ற செய்தியைக் கேட்டதும் சந்தேகத்தின் பெயரில் அதனை பொலிசாரிடம் கொடுத்துவிட்டார்கள்.

பொலிசார் எல்லோரையும் ஒவ்வொருவராக விசாரித்தபோது அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்பாவின் காரைப் பரிசோதனை செய்தபோது அதிலே அடிபட்டதால் ஏற்பட்ட சேதத்தையும், இரத்தக்கறைகளையும் கண்டுபிடித்தனர். அப்பா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகுதான் எங்கள் வாழ்வில் சோகப்படலம் ஆரம்பமாகியது. பொலிஸ், விசாரணை, நீதிமன்றம், வழக்கு, தண்டனை என்றெல்லாம் அதுவரை அறிந்திராத அப்பாவும், அம்மாவும் தினமும் அழுதார்கள். அன்றிலிருந்து வீட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள்கூட எம்முடன் சரியாகப் பேசுவோ, பழகுவோ இல்லை. அப்பாவுக்கு அவர் செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை கிடைத்தது. ஒரு வருடத்திற்கு மேலாக அவர் சிறையிலே இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் சிறையிலே இருக்கவேண்டும் என்று அம்மா சொன்னார்.

சென்ற வருடம் நத்தார் அன்று எமது வீடு இருந்த சந்தோசத்திற்கும் இந்தவருடம் எமது வீடு இருக்கின்ற சோகத்திற்கும் காரணம் கூற என்னால் முடிந்தாலும் இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது என்று மட்டும் என்னால் விளக்கம் கூற முடியவில்லை. அப்பா கவனமாக இருந்திருக்கலாம். பிகன் கெட்ட பின்னர்தான் சூரிய நமஸ்காரம் என்ற யாரோ கூறியது இப்போது நினைவுக்கு வருகின்றது.

என் அப்பாவைப்போல பல அப்பாக்கள் இப்படி மதுவை அருந்திவிட்டு கார் ஒட்டுவதும் அதன் பின்னர் தாம் கெட்டித்தனம் செய்துவிட்டோம் என்ற தோரணையில் பேசுவதை இப்போதும் கேட்டிருக்கிறேன். எத்தனையோ இளம் அண்ணாமார்களும் இப்படி குடித்துவிட்டு கார் ஓடி விபத்துக்குள்ளாகி இருப்பதையும் கேள்விப்படுகிறேன்.

எமது குடும்பத்தில் நடந்த ஒன்றே மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமைந்துவிட்டது. ஆனாலும் இதனை ஓர் எச்சரிக்கையாக மற்றவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல நானும் அம்மாவும் மற்றவர்களுடன் சிறிது சிறிதாக சிரித்துப் பேசினாலும், அப்பா இல்லாமல் நாம் படும் துன்பங்களையும், எமக்குள்ளே இருக்கும் சோகங்களையும் என்னால் எடுத்துரைக்க முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். ஆனால் இப்படியான அனுபவம் யாருக்கும் வரவே கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

- செல்வமுத்து

INDOOR Sports Festival - 2006 -

ORGANISED BY
Tamil Health Organisation

The proceeds of this event goes to the building of
Thiyakam Co-operative hospital in Vanni

The tournaments for

- **BADMINTON**
(Under 16, Open, over 40, over 50 age group)
- **INDOOR 7-A SIDE FOOTBALL**
- under 10, 12 and 14
- **KARATE**
children and adults
- **CHESS**
children and adults
- **SWIMMING**
Championship
- **SPONSORED SWIMMING**
separate events for male and female

Closing Date for entries
27th February 2006

Download your entry form
www.tamilhealth.com

For further information:

Mr. R. Rudrakumar
07973219539

Dr. Puvu
07984924502
02082968480

MARCH 4

Sportspace, Park Road
Hemel Hempstead,
HP1 1JS.
Tel: 0144 2228 188

TH10-UK is registered Charity in the UK. Charity No. 1112612

அறுவைப் பக்கம்

நவீன கவிதை

- டைரிக் குறியீடு



நிறைய வாசியங்கள். அதுவும் வேறு யாருமே தன்னால் வாசிக்க முடியவில்லை என்று சொன்னால் அதை அவசியம் வாசியங்கள். அல்லது வாசிப்பது போலவாவது காட்டிக்கொள்ளுங்கள்.

(கவிஞன் விமர்சனாகவும் இருப்பது காலத்தின் கட்டாயமோ இல்லையோ, கவிஞனுக்குக் கட்டாயம். எதைப் பற்றியும் தெரியாமல் இருந்து கொள்வது நல்லது.. ஆனால், எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வது அதை விட நல்லது.)

இதெல்லாம் கவிதையா? என்று அடுத்தவர்களைப் பார்த்துத் தடாலடியாகக் கேள்வி கேட்கத் தெரிந்திருப்பது அவசியம். (இது ஒரு தற்காப்பு நடவடிக்கையும் கூட. நாம் இப்படிக்கேட்டு விட்டால் நம் கவிதையை யாரும் அப்படிக்கேட்டு விட மாட்டார்கள்)

அப்படிக்கேட்பதைக் கூட நயமாகக் கேட்க வேண்டும். பொறாமையால் கேட்கிறான் என்ற தொனி வராமல் பெரிய கவிஞன் என்பதால் விமர்சிக்கிறான் என்று பெயர் வரும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் விமர்சனாக இருக்க வேண்டுமென்று முதலிலேயே குறிப்பிட்டோம்.

இப்படி இடையிடையே அதிரடிக்கேள்விகள் கேட்டாலும் சமயங்களில் சில கவிதைகளைப் பாராட்ட வேண்டியதும் அவசியம். கவிதை எழுதியவர் தெரிந்தவராயிருந்தால் இன்னமும் நல்லது.

அதற்காக ஒரேயடியாகவும் பாராட்டி விட்டால், அவனும் கவிஞனாகி விட வாய்ப்பிருப்பதால், இந்த இடத்தில் அம்மா என்று எழுதியிருப்பதை விட மாதா என்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றோ, ஒரே வரியில் நாலைந்து வார்த்தை எழுதுவதை விட வரிக்கு ஒரு வார்த்தை வைத்து எழுதினால் கவிதை நீளமாக இருக்கும் என்றோ, கவிதை எழுதுவதற்கு முன் ஆளில்லாத இடத்தில் பேசா இல்லாமல் எழுதிப் பழகுவது நல்லது என்றோ அறிவுரை மற்றும் கோணர் நோடீஸ் குறிப்புகளோடு கூடிய பாராட்டு வழங்கலாம்.

சமயங்களில் இலக்கணக் குறிப்பும் சொல்லி வைக்கலாம். 'கட்டடம் என்று எழுதாதீர்கள். கட்டடம் என்று ஒற்று ரெட்டாக மிகுந்தால் கட்டடம் வலுவாக இருக்குமே?! என்று கேள்வி எழுப்பி எழுதியவன் மேற்கொண்டு எழுதாதவாறு செய்து விடலாம்.

கவிதையை விட தலைப்புதான் முக்கியமானது. பார்த்ததுமே பாதி பேர் ஓடி விட வேண்டும். அப்படிச் செய்து விட்டாலே பாதி வெற்றிதான். 'நிழலிடை நீளம் என்... என்பது மாதிரி பல உடைக்கும் வார்த்தையாகப் பார்த்து தேர்வு செய்தால் மீதியை நிரப்புவது சலபம்.

கவிதை எழுதியதுமே அனுப்பிவிடாதீர்கள். யாருக்காவது புரிந்துவிடும் அபாயமிருக்கிறது. குறைந்தது நாலு பேரிடமாவது காட்டுங்கள். என்ன எழவுப்பா இது என்று யாராவது முகம் பார்க்காமல் திட்டினால் நெம்புகோல் கவிதையை எழுதி விட்டீர்கள் என்று பொருள்.

இருண்மை, பொருண்மை, பின்னல், யுகம், பிரபஞ்சம்,

நீள்நிழல், அகத்தளம், பிம்பம், கணம், களம், பகிர்தல், நிகழும், வாழ்தல், தகித்தல், நிறைவிண்மை, பாதிக்கவிதை, என் தனிமை, தூரத்துப் பறவை, புல்நுனி, மனப் பிறழ்வுகள், மயானம், விரோதம், மௌன யுத்தம், பகிர்தல்கள், உயிர் பிளத்தல், ஆன்மாவுக்கு உயிருட்டுதல், விறகுக்கு எரியுட்டுதல், காலடிச் சுவடுகள், எரியும் நட்சத்திரங்கள், எரியாத விறகுகள், தனிமை, சலனம், திரைச் சீலை, ஞாபகங்கள், புரிதல், இடைவெளி, அந்தரங்கம் இவையெல்லாம் சில முக்கியமான வார்த்தைகள்.

விட்டுப்போன கீழ்காணும் சில டைரிப் பக்கங்களை (குறிப்புகளை) எடுத்துக் கொடுத்த நண்பர் எஸ்.பாபுவிற்கு நன்றி!

தமிழில் இதுவரை நல்ல கவிதையை யாருமே எழுதவில்லை என்று அவ்வப்போது ஒரு குண்டைத் தூக்கிப் போடவேண்டும்.

புற்றீசல் போல வெளிவரும் கவிதைத் தொகுப்புகளைப் படிக்காவிட்டாலும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். யாராவது அதுபற்றிக் கேட்டால் 'அந்த தொகுப்பில் ஒன்று கூட கவிதையில்லை' ஒரே கவிதையை வெட்டி வெட்டி தொகுப்பு முழுக்க வெவ்வேறு தலைப்புகளில் எழுதியது மாதிரி இருக்கிறது', 'பாடு பொருளில் புதுமையில்லை' என்றெல்லாம் ஒற்றைவரி விமர்சனங்களை ரெடியாக வைத்திருக்க வேண்டும்.

பாப்போ ரெருதா, டாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் போன்று உலக கவிஞர்களின் பெயரை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்வது மிக அவசியம்.

பிடித்த கவிஞர் யாரெனக் கேட்டால் கிழக்கு ஐரோப்பிய லித்துவானிய மொழிக்க கவிஞர் 'ஹென்றிக்காஸ் ரடாஸ்காஸ்' என்பது போல எதையாவது சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் (யாரும் தேடிக்கண்டுபிடிக்கப் போவதில்லை).

இதுபோன்ற அடிப்படை குணநலன்களைப் பெற்ற பிறகு எதை எழுதினாலும் கவிதையென்று ஒத்துக் கொள்வார்கள். உங்கள் கவிதையில் இடம்பெறும் 'நான்' என்ற நேரிடை அர்த்தமுள்ள சொல் கூட 'இந்த நான்' என்பது நாளைக் குறிக்கவில்லை

நானுக்குள் இருக்கும் இன்னொரு நாளைக் (அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இன்னொரு மனிதனைக்) குறிக்கிறது' என்றெல்லாம் அர்த்தம் கொள்ளப்பட்டு விமர்சிக்கப்படும்.

கவிதைத் தொகுப்பு வெளியிட்டால் 'சொல்லின் சொல்லின் பொருள்' நீ நிகழ்ந்த போது' போன்ற தலைப்புகளை வைக்கலாம். அல்லது 'யாருமில்லாத வீட்டில் யாருமில்லை' போன்ற தலைப்புகளைப் பரிசீலிப்பது சாலச் சிறந்தது.

நெம்புகோல் கவிதையை எழுதியே தீர்வது என்று தீர்மானித்து விட்டால் சிற்றிதழ்கள் சிலவற்றிலிருந்து பக்கத்திற்கு நான்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு வார்த்தைகள் போதும் கவிதை எழுதுவதற்கு. கவிதை எழுத Notepad, MS word போன்ற செயலிகளில் பயிற்சி இருப்பது மிக மிக அவசியம். அதாவது வெட்டவும், ஒட்டவும் பல மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். அதாவது மேற்கண்ட வார்த்தைகளை மேலும் கீழுமாக ஒட்டிப் பயிற்சி செய்யுங்கள். உதாரணமாக,

திரைச் சீலைக்குப் பின்னால்

உன் சலனம்,

உன்

அந்தரங்கங்களைப் புரிந்து

கொள்ள முடியாத

தனிமையின் இடைவெளி

என்

உயிர் பிளந்தாலும்

ஆன்மாவுக்கு உயிருட்டவே செய்கிறது

என்று எழுதி விட்டு அதைக் கவிதை என்று பிரகடனம் செய்து விடுங்கள். முக்கியமாக இதற்கு தலைப்பைக் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தனிமையின் இடைவெளி கூட நல்ல தலைப்புதான். தனிமையில் எங்கேயிருந்து இடைவெளி என்று யோசிப்பவர்கள் கூட ஏதோ உட்பொருள் வைத்திருப்பார்கள் போல என நினைத்து... அட்டா என்பார்கள்!!

இவ்வளவுதான் கவிதை!!

உலகத்தைப் புரட்டிப் போடப் போகும் கடப்பாறைக் கவிஞன் உங்களில் யார்?

- ஆசிப் மிரான்

வாசகர்களின் கேள்விகளுக்கு தளபதி அளித்த பதில்கள் இதோ...



இளைய தளபதியே, தொடர்ந்து வெற்றிப் படங்களை நீங்கள் தருவதற்கான காரணம்... உழைப்பா... அதிர்ஷ்டமா?

(முதலில் உழைப்பு அப்புறம் அதிர்ஷ்டம். (அதோட சனத்தினர் பைத்தியக்காரத்தனம்)

அன்புள்ள தளபதி, உங்களுக்கு இணையாக எந்த ஹீரோயின் நடிக்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அதை ரசிக்கர்தான் சொல்ல வேண்டும். (கதை, தயாரிப்பாளர், இயக்குனர் இதெல்லாம் என்ன மண்ணுக்கு இருக்குது பின்ன)

மெகா ஹிட் தளபதி, பேதி மெகா ஹிட் ஆகுது எவ்வளவு பெட்?

என்கிட்டேயே பெட் கட்டுறீங்களா? (அதெல்லாம் ஒரு படம் அதுக்கு ஒரு பெட் வேறு)

அன்பு மாமாக்கு, இந்த புத்தாண்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி என்ன?

தொடர்ந்து இது போன்ற படங்களை தரவேண்டும். (அப்ப நாங்க தியட்டர் பக்கமே தலைவச்சுப் படுக்கிறேல்ல எண்டு உறுதிமொழி எடுக்கோணும் எண்டு சொல்லுங்கோ)

இளைய தென்றலே, நீங்கள் ஆக்ஷன் படத்துக்கு இப்போது முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

டிரண்ட்டுக்கு ஏற்ப நடக்கிறேன். (அதை விட அதில் "நடிப்பு" எண்ட பிரச்சனை எல்லாம் இல்லை)

இளைய தளபதியே, உங்கள் செல்போனில் எந்த பாட்டுக்கான ரிங்டோன் இருக்கிறது?

பாடல் இல்லாத ரிங்டோன். (அப்ப பேதிபட வசனம் எண்டு சொல்லுங்கோ)

நம்பிக்கை நாயகனே, பண்டிகைகளை பொது மக்களோடு கொண்டாடுகிறீர்களே... அரசியலுக்கு வருவீர்களா?...

மக்களை நேரில் சந்தித்து மகிழ்வதே என் ஆசை. அரசியலுக்கு வரும் பேராசை இல்லை. (அப்ப அரசியலில் இருக்கிறவை பேராசைக்காரர்)

தளபதி சார், எப்போது டைரக்டர்ஷன் செய்வீர்கள்?

கண்டிப்பாக செய்யமாட்டேன். (மிக்க நன்றி)

முதன்மை நாயகனே, உங்களுடன் நடத்த திரிஷா ஜோதிகா, அசின் பற்றி? திரிஷா - துள்ளல், ஜோதிகா- புன்னகை, அசின்- குறும்பு. (அப்ப நீங்க எறும்பு)

இனியவரே, நீங்கள் பொங்கலுக்கு தரும் இனிப்பான செய்தி என்ன?

பொங்கலுக்கு என் படம் ரிலீஸ் ஆனாலே அது இனிப்பான செய்திதான். நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்களே... (அது உங்களுக்கு. எங்களுக்கு என்ன? பொங்கலில் அல்வாதானே!)

- அண்ணா

பார்வையாளருக்குத் தலைவலி தா



இளையதலைவலி விஜய்

பறப்பட்டு வருகிறது

சினிமா

தமிழ் சினிமா'05, ஒரு மாற்றை



தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின. ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல் பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது.

2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் புள்ளி விவரங்கள்: தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 100, டப்பிங் படங்கள் 26. இதில் பெரும்பாலானவை ஆங்கிலம், தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டவை.



இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ சத்யராஜ் தான். கதாநாயகனாக 6 படங்களில் நடித்துள்ளார். அடுத்த 2 வருடத்துக்கு இவரது கால்ஷீட் புல் ஆக இருக்கிறதாம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு படம் என்ற ரேஞ்சில் வரும் ஆண்டில் நடிக்கப் போகிறாராம்.

அதே போல அதிகமான பட ஹீரோயின்கள் இரண்டு பேர். ஒருவர் அசின். இந்த ஆண்டில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அடுத்து அதிகப் படங்களில் நடித்தவர் நம்தா தான். இருவருமே தலா 4 படங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மிக அதிகமான படங்களில் நகைச்சுவை வேடம் செய்தவர் வடிவேலு. அவர்


நடித்து வெளியான மொத்தப் படங்கள் 28. ஒரு படத்துக்கு ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வடிவேலுக்கு கால்ஷீட் தர நேரம் இல்லை. இதனால் ஒரு நாளைக்கு இவ்வளவு, ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என்ற ரேஞ்சுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டில் அதிகப் படங்களைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தானு. மொத்தம் 3 படங்களை வெளியிட்டார்.

அதிக படங்களை இயக்கியவர் 'குஷ்புவின் கணவரான சுந்தர். இயக்கியது 3 படங்கள். அதிகமான படங்களுக்கு இசை அமைத்தவர் தேவாவே தான். மொத்தம் 8 படங்கள். அதிக படங்களை எழுதியவர் கவிஞர் பா. விஜய். மொத்தம் 42 படங்கள்.

அதிக படங்களைப் பாடியவர்கள் பாடகர் கார்த்திக், பாடகி அனுராதா ஸ்ரீராமம். கார்த்திக் 30 பாடல்களைப் பாடியுள்ளார். அனுராதா 23 பின்னணிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அதிகமா படங்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். மொத்தம் 22 படங்கள். அதே போல அதிகமான படங்களுக்கு (மொத்தம் 14) சண்டைக் காட்சிகளை அமைத்தவர் ஸ்டான்ட் மாஸ்டர் சும்பராயன்.



சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது

மன்மதன் 225 நாள்

திருப்பாச்சி, சச்சின் 200 நாள்

மதுர 150 நாள்

அறிந்தும் அறியாமலும் 141 நாள்

அந்நியன் 125 நாள்

காதல் 122 நாள்

100 நாள் ஓடிய படங்கள்: எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி 7ஜி ரெயின்போ காலனி இங்கிலீஷ்காரன் கனா கண்டேன் உள்ளம் கேட்குமே ஏய் ராம்ஜயா

இந்த ஆண்டில் தான் இயக்குனர்கள் கே.பாலசுந்தர், பாரதிராஜா, நடிகர் கமல ஹாசன், இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, குமாரி கலா ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றனர்.



விமர்சனம்

புரமசிவன்

மெனக்கெட்டு கதை சொல்லும் அளவுக்கு படத்தில் கதை ஒன்றும் இல்லை. ஆர்வமிருப்பவர்கள், வழக்கமான சினிமா வலைத் தளங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆஹோ ஓஹோ என்று அத்தளங்களில் வரும் விமர்சனங்களைப் பார்த்து விட்டு யாரும் அதை ஆவலுடன் படம் பார்க்கச் சென்று நொந்து போக வேண்டாம் என்பதற்காகத் தான் இந்த விமர்சனம் இந்த மாதிரிப் படங்களை விமர்சனங்களை எதிர்போக்கி யாரும் எடுப்பதில்லை. திரையரங்குக்குப் போவோரும் விசிலடித்துப் பார்க்கத் தக்க அளவில் இருந்தால் போதும் என்று தான் போகிறார்கள்.

ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டும் ஓரளவு சகித்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் தான் படம் இருக்கிறது. அஜித் ஒல்லியாகி விட்டார் என்று ஏகத்துக்கும் விளம்பரப்படுத்தி ஆர்வத்தைத் தூண்டி விட்டார்கள். ஆனால் அது refreshing ஆகத் தெரியவில்லை. கொஞ்சம் சோர்ந்து போனது போலத் தான் தெரிகிறார். இதில் லைலாவின் காட்சிகள் ஊறுகாய் போலத்தான் வருகிறது. அவரிடம் அஜித்துக்கு ஈடுபாடு வரக் காரணமும் லைலாவின் பாத்திரப் படைப்பும் செம எரிச்சல். இந்தப் பாத்திரப் படைப்பு பிடித்து தான் நடிக்க ஒத்துக் கொண்டதாக லைலா முன்பு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைத்துப் பார்த்து நகைக்க வைத்தது.

படத்தில் யாருமே எதற்குமே மெனக்கெட்டது போலத் தெரியவில்லை. logic சுத்தமாக இல்லை. இறுதிக் காட்டியில் மாமல்லபுரம் சாலையில் அஜித் எதிரிகளை

கொன்றவுடன் பிரகாஷ்ராஜ் அவரைக் கொல்ல கிளம்பிச் செல்கிறார். உடனடியாக இதை அஜித்துக்குத் தெரிவிக்க தொலைபேசியில் அழைக்கிறார். இன்னொரு அதிகாரியின் மனைவி. அஜித் இந்த அழைப்பை ஊட்டியில் இருந்து பேசுகிறார். என்ன logic ஐயா இது? கதை விவாதக் குழுவுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?

வித்யாசாகர் இசை என்று சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை. பாடல்கள், காட்சியமைப்புகள் எல்லாமே 10 ஆண்டு களுக்கு முன்பிருந்த கவை, தரத்தை ஒட்டி யுள்ளன. பி.வாசு இன்னும் சந்திரமுகி hangover இருந்து விடுபடவில்லை போலும். படத்தில் சந்திரமுகி தொடர்பான நினைவு ட்டல்கள் அடிக்கடி வருகின்றன. சந்திரமுகி படத்திலேயே காட்சியமைப்புகள் படு சுமார் தான். என்னும் ரஜினியின் சும்பர் ஸ்டார் பிம்பம் எல்லாவற்றையும் ஓரக்கட்டியது. அந்த அளவுக்கு screen presence இன்னும் அஜித்துக்கு இல்லை என்பதை உணர்ந்தாவது காட்சிகளில் அவர் கொஞ்சம் சுவாரசியத்தை கூட்டியிருக்கலாம்.

தீவிரவாதிகள் எல்லாம் சுத்த மசமசுத்த ஆசாமிகளாக இருக்கிறார்கள். இது பொதுவாகவே அனைத்து தமிழ் மசாலா படங்களிலும் உள்ள குறை தான். எனக்குத் தெரிந்து குருதிப்புனல் படத்தில் மட்டும்தான் தீவிரவாதிகளின் உண்மைச் செயல்பாட்டையும் வேகத்தையும் காட்டி இருக்கிறார்கள். ஜெயராம், நாசர் போன்றவர்கள் வீணாக்கப்பட்டிருக்கிறார்கள். விவேக் ஜெயராமுடன் சேர்ந்து கிச்சு கிச்சு முட்ட முனைந்து பார்க்கிறார். அப்பப்ப சிரிப்பு மாதிரி ஏதோ வருகிறது.. அது எரிச்சல்!

அண்மைக் காலங்களில் செய்திகளில் அடிபட்ட விஷயங்களை அங்கங்கே கூட்டிக் காட்டியவர்கள் அது மாதிரி அண்மை கால ரசனைக்கு ஏற்ப படம் எடுத்திருந்தால் நன்றாக இருக்கும். வில்லன் திரைப்படம் பார்த்து விட்டு வந்து இது மாதிரித் தான் புலம்பிக் கொண்டிருந்தேன். பிறகு பார்த்தால் படம் நூறு நாள் ஓடியது (அல்லது ஓட்டப் பட்டதா?).

அஜித் மேல் எல்லாருக்கும் எப்பொழுதும் ஒரு பிரியமும் மதிப்பும் உண்டு. எந்தப் பின் புலமும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர் என்பதற்காக அவரைப் பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், எந்தக் காரணங்களுக்காக அவர் முதலில் ரசிக்கப் பட்டாரோ அது மாதிரியான படங்களை இப்பொழுது முற்றிலும் செய்யாமல் இருக்கிறார். தல கோஷம் போடுபவர்களுக்காக அதிரடி மசாலாக்கள் செய்ய முயற்சிக்கிறார். காக்க காக்க, கஜினி போன்ற படங்களில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும். அடுத்து வரும் திருப்பதி படமும் மாபெரும் மசாலா தான். அதற்கடுத்து அவர் பாலா இயக்கத்தில் நடித்தால் ஏதாவது நல்ல விதமாக அஜித்திடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம்.

- ரவிசங்கர்

Quotation / cover provided over the phone

No more proposal forms to complete

No more immediate payment

No more Direct Debit Mandate to complete

No more claim form to fill - All the details are

taken over the phone.

But Immediate Quotation at a competitive Premium from leading Insurer and Instant Cover

Please ring us for a friendly service **020 8763 2221**

P.SRINIVASAN 32 Abbots Lane, Kenley, Surrey CR8 5JH

PENSION * LIFE * SAVINGS * MORTGAGES * COMMERCIAL LOANS

Fax: 020 8763 2220

E-Mail: sri@armassociates.co.uk www.srinivasan.co.uk

Home Insurance

Building and Contents Insurance including Let Properties

Term Assurance / Critical Illness

Level Term, Mortgage Assurance and Family Income Benefits

Retailer, Shopkeepers & Liabilities

All types of Shops Including Jewellery Shops,

Self-Employed Business.

Mortgages / Re-Mortgages -

Decision in Principle/Virtual offer over the phone

All types of mortgages including Self-cert and buy-to-let.

All circumstances will be considered

ARM Associates

FSA Financial Services Authority

Authorised and Regulated by the Financial Services Authority

ORGAN (KEYBOARD) CLASSES SURREY & SW LONDON

For beginners to advance students
Students are trained for oriental examinations



Gangashanthy

0794 978 9244

Travel, Shipping and Forwarding Agents

Tel: 020 8361 5087

UNIWEST INTERNATIONAL

020 8368 9544

19 Ryhope Road, London N11 1DR

Fax: 020 8361 8498

Tea chest

£10.00 to Colombo -Freight only

Don't look elsewhere Our Freight charges are lowest in the United Kingdom

Door to Door service available on request

Full house contents collected, packed and shipped to
colombo at special rates, No hidden charges

We can ship your goods to India at highly
competitive rates Madras, Bombay, Trivandrum, Cochin

Special discount over 200 Cubic ft

Special Offer!

Send 3 Teachests Then, 4th one is free

The Most Trusted and Reliable Shipper

Kandy Warehouse
Ceylon Shipping Lines Ltd
175 Paranagantota Road
Mawilmada
kandy, Sri Lanka

Colombo Warehouse
Ceylon Shipping Lines Ltd
194/10 D.R.Wijewardena Mawatha
Colombo -10
Sri Lanka



We are open from 9.00am to 6.00pm



GLOBAL TOWERS HOTEL

Colombo, Sri Lanka
www.globalhotels.com

"Your Holiday Suite in Sri Lanka with all our hotel facilities at your disposal"



Recreation

Swimming pool
Pool bar
Restaurant
Coffee shop
Patisserie
Sports bar

Service

Central A/C
Underground parking
24 hour room service
Travel & Tours office
24 Hour security

Suites & Rates

from (US\$)

Single Rooms : \$50

Double Rooms: \$60

2 Bed Suites: \$100

3 Bed Suites: \$140

Flight + Stay in 4* Global Tower Hotel in Colombo

7 Nights £449 & 14 Nights £559

020 8905 9555

Prices include Flights + Accommodation on Twin sharing room +
Breakfast & return Airport Transfer in Colombo, excluding ticket taxes

Valid for between 01 Jan - 31 June 2006 - Terms & Conditions Apply

Ref:GT03106



Global Travel

Express IIII

Most Competitive Prices to Sri Lanka / India

	COLOMBO From £250 + Taxes
	CHENNAI From £260 + Taxes
	MUMBAI From £230 + Taxes
	DELHI From £250 + Taxes
	BANGKOK From £210 + Taxes
	DUBAI From £180 + Taxes
	SINGAPORE From £360 + Taxes
	MALAYSIA From £360 + Taxes
	EUROPE From £16 + Taxes
	USA/Canada From £140 + Taxes

020 8905 9555

Global Travel Express

899-901 Finchley Road, Golders Green, London NW11 7PE

T: 0208 905 9555 F: 0208 731 7870

Terms & Conditions Apply



ஐக்கிய இராச்சியத்தில் செயற்பட்டுவரும்

LONDON
PROPERTY SERVICES

LONDON PROPERTY SERVICES ன்

புதிய சினை இலங்கையில் எம்மவர்க்காக 19.02.2006ல் இருந்து

பிரித்தானியா வாழ் எம் மக்களுக்கு
ஓர் அரிய சந்தர்ப்பம்!

இலங்கையில் கொழும்பில் நியாயமான விலையில் வீடு/காணி வாங்குவதற்கு அல்லது
விற்பதற்கு விரும்புகின்றீர்களா?

வீடு வாடகைக்கு கொடுப்பதற்கு அல்லது எடுப்பதற்கு விரும்புகின்றீர்களா?

இத் துறையில் 10 வருடங்களிற்கும் மேலாக நட்புறவுடன் செயற்பட்டுவரும்
இந்நிறுவனத்தினால் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

அத்துடன்...

தேசிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் போன்றவை
பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், விமானப்பயணச் சீட்டு வசதிகளும்
செய்துகொடுக்கப்படும்.

மேலதிகமாக...

எல்லா நாடுகளுக்கும்முரிய நாணய மாற்றும் செய்து கொடுக்கப்படும்.

NORTH LONDON

LONDON PROPERTY SERVICES

227 Preston Road,
Wembley,
Middx, HA9 8NF

Tel: **020 8904 4545**

Fax: **020 8904 9777**

Mob: **07958 507 009**

SRI LANKA

NAYAKI ESTATES

2, 1/1 Nelson Place,
Wellawatte,
Colombo 06, Sri Lanka

Tel: **0094 11 2361959**

Fax: **0094 11 2361960**

Mob: **0094 773 506 306**

SOUTH WEST LONDON

LONDON PROPERTY SERVICES

263 Mitcham Lane,
Tooting,
London, SW16 6QB

Tel: **020 8769 5511**

Fax: **020 8769 0055**

Mob: **07956 363 563**

